

உதயலன்

என்கிற
கொற்கைச் சிங்களவன்

வேஷ்கஸ்பியர் மஹராகவி ஆங்கில பாடத்தில்
நமுதியுள்ள “ஒதெல்லோ என்கிற வெளிஸ் மோடியன்”
என்னும் நாடகத்தை

அ. மாதவையர்

தமிழில் மோழிபேயர்த்தமைத்தது
இந்தாலாஸிரியர் இயற்றிய வேறு தமிழ்ப் புத்தகங்கள்:-
“பத்மாவதி சரித்திரம்,” “விஜயமார்த்தண்டம்,”
“முத்து மீனுக்கடி,” “ஒதெல்லோ,” “பொதுதர்ம
சத்கீத மஞ்சளி,” “புதுமாதிரிக் கல்பாணப்
பாடடு,” “ஆசாரச் சீர்த்திருத்தம்,”
“திருமலை சேதுபதி,” “கித்தார்த்தன்”
முதலியன.



சென்னை

[“கடேசமித்திரன்” பவர் பிரவில் பதிப்பிக்கப்பட்டது.
காபிரைப்] 1918 [விலை 12 அணு.

நாடக பாத்திரங்கள்.

கொற்கையாளி	... கொற்கை நகரத்து அதிபதி.
பிறைபூண்டான்	... சொற்கை மாந்திரிகளில் ஒருவன்.
வேறு மந்திரிகள்
கிருஷ்ணன்	... பிறைபூண்டான் தம்பி.
லக்ஷ்மணன்	... பிறைபூண்டான் உறவினன்ஒருவன்.
உதயலன்	... கொற்கைச் சேனுபதியாகிய உயர் குலச் சிங்களவன் ஒருவன்.
காசிபன்	... உதயலன் உபரேஸ்துபதி.
அகாதன்	... உதயலன் துவசதாரி.
இரட்டையன்	... கொற்கை நகரத்தான் ஒருவன்.
மந்தானன்	... உதயலனுக்கு முன் செப்பறை அதிகாரி.
தினசமோகிணி	... பிறைபூண்டான் மகள்; உதயலன் மனைவி.
ஏமலீலை	... அகாதன் மனைவி.
ப்ரியாங்கினை	... காசிபன் வைப்பாட்டி.
உத்தியோகஸ்தர், ஜிரகஸ்தர், ஏவலர், தூதர்.	

கதை நிகழ்டம்.

முதல் அங்கம் கொற்கை நகரில்; மிகுந்தகவு கொற்கையிராக்சியத்தைச் சேர்ந்த செப்பறைத் தீவிலுள்ள ஒரு துறைமுகப்பட்டினத்தில்.

உதயலன்

அல்லது

கொற்கைச் சிங்களவன்

—००४०—

முதல் அங்கம்.

முதல் காட்சி.

கொற்கை நகரில் ஒரு வீதி—என்னிரவு.

[இரட்டையனும் அகாதனும் பேசிக்கொண்டு வருகிறார்கள்.]

இரா:—அடபோ! என்னிடத்திலா இஃபெத்ஸலாம்? பெ
ட்டி எனதும் சாவி உன்னுமென என் பணத்தை
யெல்லாம் கைபாண்டு வந்தாயே, அகாதா; அப்
படியிருக்க, நீ இதையறிந்தும் சம்மா விருந்தது,
என் மனத்தை மிகவும் உறுத்துகின்றது.

அகா:—கடவுள் அறிய,—ஆனால் நான் சொல்வதைத்
தான் நீ கடைசிவரையும் கேட்கிறதில்லையே; சங்
கதி இவ்விதமென்று நான் சொப்பனமாவது கண்
ஷிருந்தால், நீ என்னை முற்றிலும் வெறுக்கலாம்.

இரா:—அவன்மேல் உனக்குப் படை என்று சொன்
னியே நீ.

அகா:—இல்லாவிடுன் நீ என்னை நின்திக்கலாம். இந்நக
ரத்துப் பிரபுக்கள் மூவர், தாங்களே நேரில்
சென்று அவனித் தாழ்மையுடன் வணங்கி,
என்னை அவன் உபசேனைபதி யாக்கும்படி வேண்டி

நீர்:—உண்மையில் என் யோக்கியதை எனக்குத் தெரியும்: நான் அந்த வேலைக்கு அருகனே. ஆனால், அவனே, யுத்த முறைக்குரிய வசனங்களைப் பயமுறும்படி பகட்டியடுக்கி, “என் உபசேநுபதியை நான் வியமித்தாய் விட்டது; இனிச் செய்யக்கூடியது ஒன்றுமில்லை” என்று, சாக்குப் போக்குச் சொல்லி, அவர்களை அனுப்பினிட்டான். ஆகட்டும், அவன் எப்படிப்பட்டவன் தெரியுமோ? ஒரு பெரிய கணக்கப்பின்னோ; மிகுவேல் காசிபன் என்று பெயர்; பழைய னாரான்; அவன், யுத்தகளத் தில் தளம் வகுத்தவனுமில்லை, கொட்டைநூற்கும் குமரியிலும் அதிகமாகப் போர்ணிவகுப்புத் தெரிந்தவனுமில்லை. இப்படிப்பட்டவன், சமயம் வாய்த்தா பொழுது, உபசேநுபதி யாக வேண்டுமாம்; யானே, தெய்வ கிருபையை முன்னிட்டு, அவர்கள் கனத்துக்குத் துவசதாரியாக இருக்கவேண்டுமாம்;

இரா:—கவ்வாமி சத்தியமாக, நானுனை, இப்படியிருப்பதி இரும் அவனைக் கழுவில் ஏற்றுமவ னுக்கேவதும் இருக்க விரும்புவேன்.

அகா.—எல்லாம் வேறு போக்கில்லாமல்தான்; சேவத்தெர்திலின்சாபம் இது : முன்னவன் தேவைக்குப் பின்னவன் என்று படிப்படியாய் முன்போ லில்லாமல், சிபார்சக் கடிதங்களையும் அபிமானத்தையும் பொறுத்த மேல்வேலை கொடுக்கப்படுகிறது. ஆகவே, நீபே ஆலோசித்துப் பாரப்பா, அந்தச் சிங்கள வன் மேல் நான் பஞ்சமா விருக்க ஏதாவது வியாய முன்டோ?

இரா:—நானுடைல் அவனிடம் வேலை பார்க்கவே மாட்டேன்.

அகா:—சற்றுப் பொறு, அப்பா, பொறு; நான் * அவனை விடாதிருப்ப தெல்லாம், சமயம் பார்த்து என் சேஷ்டையைக் காட்டும் பொருட்டுத்தான் : உலகத்திலே, எல்லாரும் எஜமானர்களாய் இருத்தலும் முடியாது, எல்லா எஜமானர்க் ஸிடத்திலும் உண்மையுடன் சேவிப்பதும் முடியாது; தம் எஜமானரின் பொதிக் கழுதைகளைப் போல, கேவலம் குழுப்பை சிரப்புவதற்காக, தம் இழிவான அடிஷ்மத் தனத்தை மிகவும் அபிமானித்து, வெகு பெளவுமா யுமைத்துத் தம் காலத்தைக் கழிக்கும் மூடர்களான ஊழியக்காரர் அனேகரை நீகானாலாம். வயதானவுடன் இவர்கள் வேலையினின்றும் தள்ளப்படுகிறார்கள் : இப்பேர்க்கொத்த வெள்ளைத்தன வேலைக்காரர்களைச் சங்கால் அடித்தாலும் தசும். வேலைக் கடமைகளின் வெளித்தோற்றங்களிலும் பாவனைகளிலும் தேர்ந்த வேறு சில வேலைக்காரரும் உண்டு : இவர்கள் கருத்தெல்லாம் தங்கள் சாரியத்திலேயே ; எஜமானருக்குத் தொண்டு புரிவது போல நடித்துக் காட்டி, அவர்கள் செலவில் நன்கு செழித்துத் தங்கள் வாய்க்கால்களைப் பெருக்கிக் கொண்டான பின்பு, இவர்கள் சுவாதிகாரிக் ளாய்விடுவார்கள்; இந்தப் பயல்கள் தாம் கொஞ்சம் ரோஷ்டமுள்ளவர்கள்; நானும் இப்படிப்பட்டவனே. என்மனத்தின் சுவாவத்தையும் ஆந்தரங்க எண்ணங்களையும் என் வெளிப்படையானநடவடிக்கைகளும் மரியாதையான ஒழுக்

கங்களும் உள்ளபடி வெளியிட்டால், என்னை ஒரு முழு மூடனை நீ வைத்துக் கொள்ளலாம்; நான் வெளிக்குத் தோற்றுகிறபடி உண்மையிலில்லை.

இரா:—இவ்வாறு சங்கதியையம்டும் அவன் முடித்துக் கொண்டுவிட்டால், அந்தக் கருந்தழியன் பாக்கி யமே பாக்கியம்!

அகா:—அவள் தகப்பீனைக் கூவி யெழுப்பு: அவீன விடாது தொடர்ந்து, அவன் களிப்பில் நஞ்சிடு; அவன் பாக்கியம்கிடக்க, உன்னால் இயன்ற உபத் திரவங்களை உண்டுபெண்ணி, அதை சிறங்குன்றச் செய்.

இரா:—இதுதான் அவள் தகப்பன் வீடு; நான் உரத் துக் கூவுகிறேன்.

அகா:—செய்; ஜனுகரமான பட்டணங்களில் அஜாக் கிரதையினால் இராக்காலத்தில் தீப் பிடித்துக் கொண்டாற்போல, நடுங்கியப்பயங்கரமான தொணி பில் கூக்குரவிடு.

இரா:—என்ன, ஓய் பிறைபூண்டாரே! பிறைபூண்டாரே! ஓய்!

அகா:—எழுந்திரும்! என்ன, ஓய் பிறைபூண்டாரே! திருடர்கள்! திருடர்கள்! திருடர்கள்! உம் வீட்டைடியும் மகனையும் பணப்பைகளையும் பார்த்துக் கொள்ளும்! திருடர்கள்! திருடர்கள்!

[பேல் மாடத்தில் ஒரு டல்ளனியின்கண் பிறைபூண்டான் தோன்றுகிறன்.]

பிறை:—இந்தப்பயங்கரமானகூக்குர அக்கு என்ன காரணம்? அங்கே என்ன விசேஷம்?

இரா:—ஜூயா! தங்கள் குடும்பத்தார் எல்லாரும் உள் னே இருக்கிறார்களோ?

அகா:—கதவுகள் பூட்டப்பட்டிருக்கின்றனவோ?

பிறை:—என், எதற்காகக் கேட்கின்றீர்கள்?

அகா:—ஜூயா! சத்தியமாகவே, நீர் கொள்ளை கொடுத்து விட்டீர்! இப்பொழுது, இப்பொழுதே, இந்த நிமிஷத்திலேயே கிளம்பும், கிளம்பும்; குறட்டை விட்டுறங்கும் நகர வாசிகளை யெல்லாம் மணி குலுக்கி பெழுப்பும்; கிளம்பும் என்கிறேனே!

பிறை:—என்ன! உங்களுக்குப் பைத்தியமா?

இரா:—மகாகவரவப்ரபோ! என் குரலை அறிவீர்களோ?

பிறை:—யான்றியேன்; யார் நீர்?

இரா:—என் பெயர் இரட்டையன்.

பிறை:—உதற்காக உன் வரவை அதிகம் வெறுக்கின் றேன். என் விட்டு வாயிலில் அடிக்கடி வந்து உபத்திரவும் செய்யாதே என்று, யான் உங்கள் ஆஞ்ஞாபித் திருக்கின்றேன்; என் மகளை உங்க குத் தரமாட்டேனன்று, யான் ஒனிப்பின்றி வெளிப்படையாக்க கூறியதை நீ கேட்டிருக்கின் ஸுப்; இங்ஙனமிருக்க, இப்பொழுது, விலாப் புடைக்கத் தின்று குடித்து வெறிகொண்டு மதி மயங்கி, தீச் சிந்தையுடன் என்னைத் தொந் தரை செய்யத் துணிந்து வந்திருக்கின்றனீ நீ.

இரா:—ஜூயா, ஜூயா, ஜூயா,—

பிறை:—ஆனால், இதை உனக்குக் கசப்பாக்க என்னால் முடியுமென்பதை, நீ திடமாய் அறிந்திருத்தல் வேண்டும்.

இரா:—நற்குண கனவானே! பொறுங்கள்.

பிறை:—கொள்ளோப் பேச்சென்ன? இது கொற்கை நகரம்; என் வீடு, காட்டு மடமன்றே.

இரா:—மகாகனம்பொருந்திய பிறைழுண்டாரே! குடமில்லாமலும் நல்லெண்ணத்தோடுமே நான் தங்களிடம் வந்திருக்கிறேன்.

அகா:—ஜூயா, சத்தியமீகவோ, ‘தெய்வத்தை வணங்கு’ என்று பிசாச புத்தி கொண்டுல், கூறுவது பைசாசமென்று, அவ்வாறு செய்யாதவர்களில் ஒருவர் போலும் நீர். உம்முடைய பேர் பேர்த்திகளும் சந்ததியாரும் சிங்களத்துப் பரியினமாகிக் கணிப்பது உமக்குச் சம்மதம் போலவே தோற்றுகிறது.

பிறை:—எங்கே கிடந்த ஊத்தைவய்ப் பதரடா ஸி?

அகா:—ஜூயா, நான் உமக்கு இதைச் சொல்ல வந்தேன்: உம்முடைய மகனும் சிங்களவனும்—,

பிறை:—நீயொரு பாதகனே.

அகா:—நீரோ, ஒரு—மதி மஞ்சிரி!

பிறை:—உன்னை யான்றிவேன் இரட்டையா; நீதான் இதற்கு உத்தரவாதி.

இரா:—ஜூயா, எதற்கும் உத்தரவாதம் செய்கிறேன். உடனே தங்கள் மனத்தைத் திருப்பி செப்பு கொள்ளுக்கள்; தன் அறையிலாவது, தங்கள் வீட்டிலாவது, தங்கள் மகள் இருந்தால், இவ்விதம் தங்களை மாற்றிய என்னை ஸியாப் தண்டனைக்கு உள்ளாக்குங்கள்.

பிறை:—யாரங்கே! சக்கிமுக்கியைத்தட்டி வெளிச்

சம் பொருத்து; எனக்கு ஒரு வர்த்தி கொடு; என் ஜனங்களைக் கூப்பிடு; இந்த விபத்து, என் கணவுபோலவே இருக்கின்றது; என் மனத்தில் நம்பிக்கை உண்டாகி விட்டு; வெளிச்சம்! கொண்டுவா வெளிச்சம்!

[மேணிலையில் மறைகிறோன்.]

இரா:—சரி, நான் போகவேண்டும்; இனி உன்னுடையிருந்தால் சிங்காவனுக்கெதிரர்க்க சாக்ஷி சொல்ல வேண்டுமென்று; அது சரியன்று, என் கேவலைக்கு அடித்துமுன்று; ஏனெனில், இதற்காக இராசாங்கத்தார் அவனை எவ்வளவு கண்டித்தபோதிலும், சேஞ்சுபதி யுத்தியோகத்தைவிட்டு நீக்கத்துணியார் என்பதை நான்றிவேன். இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் செப்பறைத்தீவு யுத்தத்தின் பொருட்டு அவன் கப்பலேறக் கித்தமாயிருப்பது, யாவரும் அறிந்த விஷயம். அந்த யுத்தத்தில் துரைத்தன காரியத்தைச் சரிவர நடத்தி முடிக்க, அவனைப் போல் கைதோந்த சமர்த்தர் வேறொருவருமே இல்லை. ஆகவே, நாகவேதனையைப்போல் நான் அவனை வெறுப்பினும், தற்கால ஜீவனுரத்தமாக, பக்கமுள்ளவன்போல் பாசாங்கு பண்ண வேண்டியிருக்கிறது. ஆனால் அது கேவலம் பார்வைக்கு மட்டுமே. அவனைத்தப்பாமல் கண்டிப்பிடிக்கவேண்டுமானால், நீ எழுப்பித்திரட்டிய தெடுக்ட்டத்தை அம்புக்குறிமடத்துக்கு அழைத்துவா; நான் அவனுடன் அங்கே பிரிசுப்பேன்; போய்வருகிறேன்.

[போகிறேன். கீழே பிறந்துண்டாலும், தீவர்த்திகளுடன் வேலைக்காரர்களும் வருகிறார்கள்.]

பிறை:—இத்திவினையிற் சுந்தேகமேயில்லை; அவள்போ யேவிட்டாள்; இனி என் இழிவுண்ட வாழ்நாளில் நேரக்கூடிய தெல்லாம் துண்பமே.இரட்டையா! நீ அவனை எங்கே பார்த்தாய்? ஜேயோ தார் அதிர்ஷ்டப்பெண்ணே!—சிங்காவளேனு என்று சொல் கின்றுய்? யாவரே தங்கையாயிருப்பர்?—அவள்தா னென்று எங்கும் அறிந்தனை? ஓ! அவள் என்னை சினைப்பரிய வண்ணம் வஞ்சிக் கின்றாள்!—உன்னிடத்தில் என்ன சொன்னாள்?—இன்னும் சில தீவர்த்திகள் கொண்டு வாருங்கள்; என் உறவினரை யெல்லாம் எழுப்புங்கள்,—அவர்கள் விவாகம் முடிந்திருக்கு மென்று சினைக்கின்றாயா?

இரா:—மெப்பாகவே, விவாக மாய்விட்ட தென்றே எண்ணுகிறேன்.

பிறை:—ஜேயோ, தெய்வமே! அவள் எங்கும் வெளி யேறினாள்? ஜேயோ துரோகமே!—தங்கைகளே! இனி உங்கள்பெண்களின் வெளியோழுக்கத்தைக் கொண்டு, நீங்கள் அவர்கள் மனங்களை ஆணர்ந்த தாக நம்பாதிர்கள்—இளமையையும் கண்ணிப் பருவத்தையும் கெடுக்கவல்ல வசிய மந்திரங்களுள் வன்றோ? அப்படிப்பட்ட விவதயங்களைப் பற்றி நீ வாசித்ததில்லையா, இரட்டையா?

இரா:—ஆம், ஜேயா, நான் வாசித்திருக்கிறேன்.

பிறை:—என் தம்பியைக் கூப்பிடு.—ஜேயோ! நீயாவது அவனைக் காலியானான்று செய்துகொண்டா யில் கீலேயே!—சிலர் ஒரு வழி, சிலர் வேறு

வழி. — அவளையும் சிங்களவளையும் எங்கே கண்டு பிடிக்கலாம், உனக்குத் தெரியுமா?

இரா:—தாங்கள் தயைசெய்து நல்ல காவலாளிகளைச் சேர் தத்துக்கொண்டு என்னுடன் வந்தால், அவளை நான் கண்டுபிடித்துத் தரக்கூடுமென்றுள்ளன்னுகிறேன்.

பிறை:—தயைசெய்து வழிகாட்டிச் செல். ஒவ்வொரு வீட்டுக்காரரையும் கூப்பிடுகிறேன்; அநேகமாய் எல்லாவீடுகளிலும் என் அதிகாரம் செல்லும்—யாரங்கே! ஆயுதங்கள் கொண்டவாருங்கள்! இராக்கால உத்தியோகஸ்தார் சிலரை எழுப்புங்கள்—நட, இரட்டையா! உன் சிரமத்துக்குத் தக்கவாறு பிரதியுபகாரம் செய்வேன்.

(போகிறார்கள்.)

இரண்டாம் காட்சி.

கொந்தக் க்களில் மந்திரை வீதி—பின் இரவு.

[உதயலனும், அகாதனும், தீவர்த்திகளுடன்

வேலைக்காரரும் வருகிறார்கள்.]

அ. ரா:—யுத்தங்களில் எத்தனையோ பேரை நான் கொண்டிருந்தும், வேண்டுமென்று முன் சூழ்ந்து ஒரு கொலை செப்ப மனச்சாலை சிறிதும் ஒப்ப வில்லை. சில வேளைகளில், எனக்கே நன்மைதரச் சூடியும் மனவன்மை என்னிடமில்லை. ஏழேட்டுத் தரம் அவரை விலாவிலே ஒரே குத்தாய் குத்தி விடலாமென்று என்னினேன்.

உ. கு:—அப்படி யொன்றும் செய்யாததே உத்தமம்.

அ. கா:—இல்லை என்கிறேன், தாறுமாருக அப்படிஉள்ள அர் அவர்; தங்களைப்பற்றி அவ்வளவு அவமரி

யானதயாகவும் துடுக்காகவும்பேசினார்; எனக்குள்ள சொற்ப பயபக்தியுடன், அவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு சுகித்திருப்பது அறிதாய்விட்டது. அஃதிருக்கட்டும்: ஜூயா, தங்கள் விவாகம் முடிந்துவிட்டதோ, இல்லையோ? ஏனெனில், இது ஸிச்சயம்: அந்தப் பிரடி எல்லாருக்கும் வேண்டிய வர்; மிக்க செல்வாக்குடையவர்; அவர் தங்களைப் பிரித்துவிவார்; அல்லது, சட்டப்படி தங்களுக்கு எவ்வளவு இடையூறுகளும் தன்பமும் விளைக்க முடியுமோ அவ்வளவையும், தம் அதிகாரத்துக்கும் சக்திக்கும் எட்டியமட்டும் செய்வார்.

உத:—அவர் பகைமையைச் செனுத்தட்டும். யான் தரைத்தனத்துக்குப் புரிந்துள்ளாழிபங்கள், அவர் முறையிடுகளையெல்லாம் நாவடக்கிடும். தற்புகழ் சசி கவரவகுண மென்றேற்றபடும் சமயத்தில் யான் வெளிப்படுத்துவேன்: கண்டியில், சிங்கவாச னத்திருந்தவர் வம்சத்தில் யான், பிறந்தவனென் பற்ற இன்னும் யாரும் அறியார்; என் யோக்கி யதையும், இப்பொழுது யான் அடைந்திருக்கும் பெரும்பதவியுடன் சமத்துவமாக அளவளாவத் தக்கடேயன்றி, யான் தலைவனங்கும்படிக்காம்ந்தனரு. யான் சொல்வதைத் தெரிந்துகொள், அகாதா: உயர்குலத் திசைமோகிணியின் மேல் எனக்குக் காதல்மட்டும் இல்லாவிட்டன், குடிம்பப் பற்றில்லாத என் சர்வசதந்திர பிரம்சாரிய நிலை மையை, கடலளவு ஜூசவரியம் கிடைப்பினும், யான் ஜிவ்வாறு வரைகோவிச் சிறையிட மாட-

டேன். அஃங்டென்ன, நோக்கு! அதோ வருகின்ற வெளிச்சங்கள் என்ன?

அகா:—அவர்கள் தாம், எழுப்பப்பட்ட தந்தையுட் அவர் நண்பர்களும்: நீங்கள் உள்ளே போவதே உத்தமம்.

உத:—யானே போவேன்? யான் அவர்கள் கையில் அகப்படவே வேண்டும்: என் சீலமும், தகுதியுட் மாசற்ற நெஞ்சமும், யான் செய்தது குற்றமல்ல வென்று நிருபிக்கும். அவர்கள் தாமோ அது.

அகா:—ஆஹுமுகன் ஆணே! அவர்களால்ல வென்று என்னுகிறேன்.

[தீவர்த்திகளுடன் காசிபதூம் சில உத்தியோகஸ்தரும் வருகிறார்கள்.]

உத:—அதில்தியின் வேவுகாரரும் என் உபகேளுதிபதி யமே,—நண்பர்களே! இவ்விரவு உங்களுக்கு நல்ல தாகட்டும்! என்ன சமாசாரம்?

காசி:—சேனுபதி! அதிபதி, இந்த நிமிஷத்தே, அதி திவிர அவசரமாய்த் தங்களைக் காண விரும்புகிறோ.

உத:—சங்கதி என்னவென் ரெண்ணுகிறேயிட?

காசி:—செப்பறைத் தீவிலிருந்து தெரியவந்த ஏதோ விஷயம்: பேர்லிருக்கிறது. தங்களை அவசரமாய் அழைத்திருக்கிறார்கள். வாசல்தலத்தில் தங்களைக் காணுமையால், அதிபதி, தங்களைத் தேடிப்பிடிக்க முன்றுபோரைத் தனித்தனியே அனுப்பியிருக்கிறார்.

உத:—நீயே என்னை முதலில் கண்டதுஉலமாயிற்று;

இங்கு, வீட்டில் ஒரே ஒரு வார்த்தை சொல்லி விட்டு, உன்னுடன் வந்து விடுகிறேன்.

[போகிறுன்]

காசி:—துவசதாரி ! இங்கே என்ன செய்கிறார் இவர்?

அகா:—மெய்யாகவே, இன்றிரவு ஒருபெரிய நிலக் கப் பல் பிடித்திருக்கிறார். அதுமட்டும் சட்டப்படி இவருக்குத் தக்கிட்டதோ, ஏன்பு இவருக்கு வேறொன்றுமே வேண்டியிராது.

காசி:—நீ சொல்வது புரியவில்லையே.

அகா:—இவர் விவாகம் செய்து கொண்டுவிட்டார்.

காசி:—யாரை ?

[உதயலன் திரும்பி வருகிறுன்.]

அகா:—யார்யா?—வாருங்கள், தலைவரே, போவோமா?

உத:—இதோ வந்து விட்டேன்;

காசி:—தங்களைத் தேட,இதோ,வேறொரு கட்டத்தார் வருகிறார்கள்.

அகா:—அவர் தாம் பிறைபூண்டார்;—சேனுபதி, என் புத்தியைச் சற்றுக் கேளுங்கள்; அவர்கெட்ட என்னத்தோடு வருகிறார்.

[பிறைபூண்டானும், இரட்டையனும், தீவர்த்திகள் ஆயுதங்களுடன் உத்தியோகஸ்தரும் வருகிறார்கள்.]

உத:—அதார் ! மில் அங்கே!

இர:—ஜூயா ! அவன்தான் சிங்களாவன்.

பிறை:—வெட்டிக் கிழே வீழ்த்துங்கள், திருட்டீன !

[இருதிறத்தாரும் வாள்களை முருங்கிறார்கள்.]

இர:—ஏ இரட்டையா ! வா, அப்பா, நீயும் நானும் ஒரு கை பார்ப்போம்.

உத:—பனியினால் துருப்பிடித்துவிடாமல், உங்கள் பள்ளீப்பான வாள்களை உறைகளி விடுங்கள். நற்குண ப்ரபோ! தங்கள் ஆயுதங்களால் பார்க்கினும், தங்கள் மூப்பினால் என்னை அதிகமாக ஏவல்கொள்ளலாம்.

பிறை:—அடே கெட்ட திருடா! என் மகளை எங்கே ஒனித்து வைத்திருக்கின்றாய்? மகா பாபியாகிய நீ, அவளை மஞ் திரங்களால் மப்க்கிவிட்டாய். அவளோ, மேண்மையும் அழகும் செனபாக்கியமும் நிறைந்த கண்ணிகை; விவாகத்துக்குச் சிறிதும் இணங்காது, எங்கள் சுவதேசத்தாரில் செல்வம் விறைந்த எழி வினாக குழ்ரரையெல்லாம் வெறுத்து விலக்கியவள்; புத்தி புத்தி அநுபவத்துக்கிசைய எப்படி ஆலோ சித்துப்பார்க்கினும், இத்தன்மையினள், மஞ்சிரத் தளைகளால் மதியழிந்து கட்டுண்டிருந்தாலெலாழிய, யாவரும் பரிகிக்கும்படித் தன் காவல் கடந் தோடிச்சென்று, களிப்பின்றி அச்சத்தையே தரக்கூடிய உன் கறுப்புக் கடாலிங்கனத்துக்கு ஒரு பொழுதும் இசைந்திருக்கவேமாட்டாள். ஆகையினால், தூராகிருதமான, சியாய விரோதமான தொழில்களை அப்பியசித்து உலகைக் கெடுக்கும் ஒருவனுக, யான் உன்மேல் குற்றஞ்சாட்டுகிறேன்; இவளைப் பிடியுங்கள்; மீறியெதிர்த்தால், இவனுக்கு நேரக்கூடும் சேதத்தை எண்ணைது, அடக்குக்கள்.

உத:—என்னைச் சார்ந்தவர்கள், மற்றவர்கள், ஒருவரும் கைநீட்டாடேதியுங்கள். கலகஞ்செப்பவது தகுதி யென்று யான் எண்ணினால், அதற்கு ஒருவர்

தூண்டுதல் எனக்கு வேண்டியிருந்திராது. தாங்கள் சாட்டிய இந்தக் குற்றத்துக்கு உத்தரவாதன்தொல்ல, யான் எங்கே செல்லவேண்டும்?

பிழை:—காலக்கிரமத்தில், இதற்கேற்ற சட்டுவிசாரணை தொடங்கி, உண்ணோப் பிரதிவாதஞ் சொல்ல அழைக்கும் வரையும், சிறைச்சாலைக்குப் போக வேண்டும்.

உத:—இதற்கு யான் கீழ்ப்படிந்து நடந்தாலென்ன? துரைத்தனக் காரிபமாக என்னை உடனே தம்மிடம் அழைத்துவரும்படி இதோ என் பக்கத்தில் சிற்கும் வேவுகாரரை அனுப்பியிருக்கும் அதிபதி, அதை எப்படி யொப்புவார்?

முதல் உத்தியோகஸ்தன்:—மகா கண்ணியும் போருங்கியும் ப்ரபா! இது மெய்தான்; அதிபதி இராசராபையில் இருக்கிறார். தன்கள் தனத்தையும் அழைத்துவர ஆள் போயிருக்கு மென்பது சிச்சயம்.

பிழை:—எப்படி! இரவில், இந்த வேளையிலூ; அதிபதி மந்திரசபையுட னிருக்கிறாரா! இவைக்கொண்டு வருங்கள்; என் முறையிடு சாதாரணமானதல்ல; அதிபதியும், என் போன்ற மந்திரிகள் பிற்கும், இத்தினமைய அவரவர்க்கு நேர்ந்ததுபோல்தே னினைப்பார்களென்பது தீண்ணம்; ஏனைனை, இம்மாதிரியான நடவடிக்கைகள் தடையிடின்றி நடந்து கொண்டிருந்தால், அடிமைகளும் அஞ்ஞானிகளும் நகம் துரைத்தனப் பரிபாலகராய் விடுவார்கள்.

[யாவரும் போகிறார்கள்.]

முன்றும் காட்சி.

கொற்கை அரமணையில் சபாமண்டபம்—வைக்கறை.

[கொற்கையாளியும் மந்திரிகளும் வீற்றிருக்கின்றனர்;
உத்தியோகஸ்தர் ஏவல் செய்து நிற்கின்றனர்.]

கோ-ஆ:—இந்தச் சமாசாரங்கள் நம்பும்படி முன்பின்
ஒத்திருக்க வில்லையே.

[ஒரு தாதன் வருகிறன்.]

தூதன்:—மகா சன்னிதான்த்துக்கு விஞ்ஞாபனம்.
அராபியர், ஊருணித்திவை நோக்கி நேராக மரக்
கலங்களிலிட்டு, அங்கே வேலேரு கப்பற் படை
யுடன் சேந்து கொண்டார்கள்.

1-வது-ஞ:—ஆம், அப்படியே நினைத்தேன்—உன்மதிப்
வில் எத்தனை கப்பல்களிருக்கும்?

தூதன்:—முப்பது பாப்கொண்டது; இப்பொழுது, மறு
படியும் ஒவ்விப்பின்றிச் செப்பறைத்திவை நோக்
கித் திரும்பிவிட்டார்கள். உண்மையிலும் ஊக்கத்
திலும் சிறந்த தங்கள் காரியஸ்தர் மந்தானனர்,
தம் வந்தனங்களை அளித்து, சமுகத்தில் இதைத்
தெரிவிக்கச் சொன்னார். தாங்கள் இதை நம்பும்
படி பிரார்த்திக்கிறார்.

2-வது-ஞ:—இதோ, பிறைப்புண்டாரும் சிங்கனவிரும்
வருகிறார்கள்.

[பிறைப்புண்டான், உதயலன், அகாதன், இரட்டையென்,
உத்தியோகஸ்தர், இவர்கள் வருகிறார்கள்.]

கோ-ஆ:—உதயலே! பொதுவிரோதியாகிய அராபியரை
எதிர்க்க, உப்பை யுடனே சிபமிக்கவேண்டி
யிருக்கின்றது. [பிறைப்புண்டான் நோக்கி] யாம்
உம்மைப்பார்க்கவில்லை; ஆம் வாயு நல்லதாகுக!

இன்றிரவு உமது ஆலோசனையும் உதவியும் இல்லாமல் ஒரு குறைவாகவேயிருந்தது.

பிறை:—நானும் அப்படியே தாங்களில்லாத குறையை யுணர்தேன். மஹாப்ரபோ! பொறுத்தருளுக்கள்: என் உத்தியோகமன்று, துரைத்தனக்காரி யங்களைச் செவியுற்றுமன்று, நான் படுக்கை விட்ட தெழுந்ததற்குக் காரணம்; இப்பொழுதுள்ள பொதுக்கவலை என்மனத்திற் பற்றவுமில்லை; ஏனெனின், என் சொந்த வியாகுலம், தன் அளப்பரிய பெருமையாலும், அடங்காத உக்கிரத்தாலும், மற்றைக் கவலைகளையெல்லாம் மேவிட்டு விழுங்கி விட்டுத் தானே என் மனத்தில் நிறைந்திருக்கின்றது.

கோ-ஆ:—ஏன், என்ன விசேஷத்தும்?

பிறை:—என் மகள்! ஜூயோ, என் மகள்!

கோ-ஆ:மா:—இறந்தனளா?

பிறை:—ஆம், என்மட்டில் இறந்தேவிட்டான்; சூனியக் காரிடம் பெறப்பட்ட மங்கிரங்களினாலும் மருந்து களினாலும் அவள் கெடுக்கப்பட்டு, என்னிடத்தினின்றும் திருடப்பட்டு, கற்பழிவுண்டிருக்கிறான். குருடு, பொறியுணம் முதலிய குறைவுகளைன்று மில்லாதிருக்க, சூனிய மங்கிரவாதமின்றி, ஒரு பொழுதும் இயற்கை விலை இவ்வளவு விபசீதமாகத் தவறியிருக்க முடியாது.

கோ-ஆ:—இவ்வாறு துன்மார்க்கத்தில் உம் மகளை மதியக்கிப்புகுத்தி, உமது காவலினின்றும் கடத்திய வன் எவ்னேயாயினும், ஸீர் சாட்டுங்குற்றத்துக்குட்

பட்டவன் நம் உரிமை மகனே யாயினும், அவனுக்கு, உம் அபிப்பிராயப்படி, கீரே தர்ம சாஸ் திரங்களில் ஏற்பட்ட கொடுரே தண்டனையை விதிக்கலாம்.

பிறை:—மிகத்தாழ்மையுடன் வந்தனமவிக்கின்றேன். அவன் இந்த மனிதன்தான், இந்தச் சிங்களவடினை; துரைத்தன் விவதபமாகத் தங்கள் அவசரக்கட்டளையால் இப்பொழுது இங்கு வந்திருக்கும் இவனே. கோ-ஆஃமந்:—நாங்கள் இதற்கு மிகவும் மனம் வருங்கு கிட்டுகிறோம்.

கோ-ஆஃ:—[உதயலை நோக்கி] நீர் இதற்கு என்ன சொல்லுகிறீர்?

பிறை:—இப்புதுஉண்ணபே என்பதைத்தவிரவேறில்லை. உத:—சுர்வாதிகாரமும், ஆழந்த சிந்தனையும், கஷ்யவ மும் பொருந்திய அதிபதியே! கனவான்களே! அது கம்பீர குணமும் டீலமும் வாய்ந்த என் அருமை இறைவார்களே! இந்தக் கிழவர் மகனை யான். கொண்டுபோய்விட்டது முற்றிலும் உண்மையே; யான் அவனை விவரகஞ் செப்பு கொண்டதும் உண்மையே. என் குற்றமெல்லாம் இவ்வளவே; மேலி ல்லை; என் பீச்சேசா முரட்டித்தன்மையது; வாக்கு நயமும் சாதுரியமு மாகிய பாக்கியத்தை யரன் பெற்றவனில்லை. ஏனெனில், என் புயங்கன் ஏழாண்டுச் சுதைப்பற்றுக்கொண்டது முதல், இப்பொழுது வீனாக்கக்கழிக்க ஒன்பது மாதங்களுக்கு முன்வரையும், இப்புயங்கள் விழைந்துசெய்த முக்கிய பிரவர்த்திகளெல்லாம் கூட்டாரங்களடித்தபோக்களாத்திலேயோங்கிட்டதன் ஆகவே, சண்டை சக-

சுரவுகளைக் கார்ந்த விரச்செப்பைகளைத்துவிருத்தி மானிலத்து விஷயங்களைப்பற்றி யான் அதிகமாகப் பேசுவும் முடியாது; என் விஷயத்தை இப்பொழுது யானே எடுத்துப் பேசுவதில், என் கட்சிக்கு அதிக அதாலும் மிராது. ஆயினும், என் காத விள் விருத்தாக்க முழுவதையும் உள்ளபடி சிறி தூம் மழுக்காது கூறி; என்மேற் குற்றஞ் சமத்தைப் பட்டபடி, என்ன மருத்திடுகள், என்ன வசிய பந்தனங்கள், என்ன மழுராமந்திர சக்திகளைக்கொண்டு, இவர் மகளின் காதலைப் பெற்றே என்பதையும் வெளியிடுகிறேன்; தாங்கள் தனையூர்க்கு பொறு மையோடு கேட்கும்படி பிரார்த்திக்கிறேன்.

பின்ற:—கங்கிலையோ, ஒரு காலத்திலும் துணிவள்ளவள் எல்ல. தன்னைக்கண்டே நானுறும்னாவு அச்சமும் ஆமைதியும் மட்டும் நாண்மும் பொருந்தியவள்; அப்படிப்பட்டவள், வயது, ஜநக பூமி, அந்தன்று, ஒன்றுமே பொருத்த மில்லாதிருக்க; தான் கண் ணைடுத்துப் பார்க்கவுமே அந்திய நூலுவன்மேல், இயற்கை விரோதமாகக் காதலுற வேண்டு மானால்!—எல்லா கற்குணமும் கிழறந்துள்ளவள், சுகல இயற்கைப் பிரமாணங்களுக்கும் மாறுபடாக இவ்வாறு தவறியொழுகக் கூடுமென்று, திட்மான சுயடுத்தியுள்ளவர் யார் தாம் ஒப்புக்கொள்வர்?

1-வது-முந்:—அஃதிருக்கட்டும்: உதயலரோ, நீர் சொல் அஃதி வெவினா கங்கிலையின் மனத்தை கீரல் வரித்திருக்காரமான வழிகளால் வசப்படுத்திக் கெடுத்து அவன் காதலை நீர் கொண்ஹரா?

அன்றேல், மனத்தோடு மனமிசைந்து நீர் வேண்
திக்கொண்டதின்மேல், அவள் இணங்கின்றா?

உத—அம்புக்குறி மடத்துக்கு ஆளனுப்பி, அவளை
இங்கு வரவைழக்க வேண்டுகிறேன்; அவள்
தந்தையின் முன்னிலையில் என்னைப்பற்றி அவளே
பேசட்டும்; அவள் வாக்குமூலத்தினால் என்மேல்
குற்றமிருப்பதாக விளங்கினால், என்னிடம் வைத்
திருக்கும் நம்பிக்கையைத் துறந்து, என்னை வேலை
யினின்றும் நீக்குவதேபன்றி, எனக்கு மரண தன
டனையும் விதிக்கலாம்.

கோ. ஆஃ—திசைமோகினியை இங்கே அழைத்துவா.

உத:—துவசதாரி, அவர்களைக் கூட்டிக் கொண்டு போ;
அவனிடம் உனக்கே நன்றாய்த் தெரியும்.

[அநாதனும் வேலைக்காரரும் போகிறார்கள்.]

அவள் வரும்வரை, கடவுள் சாக்ஷியாக, அந்த அழு
கிப் சீமாட்டுயின் காதலை யானும், என் காதலை அவனும்,
எவ்வாறு அடைந்தோ மென்பதை உள்ளபடி தங்கள்
செவியறக்கு குறுகின்றேன்.

கோ. ஆஃ—கொல்லும், உதயல்ரே.

உத:—ஷவள தந்தை என்மேற் பகுதிமா யிருந்தார்;
திருக்கடி என்னைத் தம் வீட்டுக் கழைத்தார்; அண்
பாண்டிக என் வானுளின் விருத்தாந்தத்தையும்,
யான் சம்பந்தப்பட்ட சண்டைகள் முற்றுகைகள்
ஆபத்து சம்பத்துக்களையும் சொல்லச் சொல்லிக்
கேட்டார். பின்னைப் பருவம் தொடங்கி, அவர்
வினவிய ஸிமிதைம் வரையும், யான் அதை விவர
மாய்ச் சொன்னேன். அதில், பெருங்கேடான்

சம்பவங்களையும், நீரிலும் நிலத்திலும் சிகிட்டந்த பழிதாபமான விபத்துக்களையும், முற்றுகை செய்த கோட்டை மதில்களில், உடனே பிராணஸ்ராவி நேரக்கூடிய துவாரங்களினுடை நுழைவதில் மயிரளவு தப்பி உயிர் பிழைத்ததையும், இறுமாப் புற்ற எதிரிகள் என்னைச் சிறைப்படுத்தி அடிமையாக விற்றதையும், அடிமையினின்று மீண்டதையும், பின்பு செய்த பிரயாணத்தில் நடந்துகொண்ட விதத்தையும், அப்பிரயாணத்தில் கடந்த பெருங்குடைகளையும், பாழான பாலைவனங்களையும், சுரடு முரடான தஞ்சரங்கங்களையும் பாறைகளையும், விண்ண னுலகை அளாவித் தொடும் சிகரங்களையுடைய குன்றுகளையும் பற்றிப் பேச நேர்ந்தது. இதைக் கேட்க, திசைமோகினி வெகு ஆவளாய் விரும்புவான்; ஆனால், வீட்டிலேவீணிலித்தம், யான் கதை சொல்லும் இடம்விட்டு அவள் அடிக்கடி போக நேரிடும்; அதைக்கூடிய சிக்கிரத்தில் முடித்தவிட்டுத் திரும்பி வந்து, என் வார்த்தைகளைப் பருகுவதுபோல் பேரவாவடன் செவிக்கொள்வான்:— இதை யான் கண்டு, ஒரு தக்க சமயம் பார்த்துக்கொண்டேன்: முழுதும் கவனமாகவின்றி, இங்கே சிறிது அங்கே சிறிதாகமட்டுமே தான் கேட்டிருந்த என் பிரயாண விருத்தாந்த முழுவதையும், தனக்கு விவரமாய்க் கூறவேண்டுமென்று, மிக்க விருப்புடன் அவளே யென்னைப் பிராந்தத்திக்கும்படி செய்தேன்; அவள் வேண்டுகோளுக் கிசைந்தேன். என ஓள்ளையிலே பான் அநுபவித்த சில துக்க கரமான விபத்துகளைக் கேட்க, அவளுக்கு அடிக-

தடி தான்றியாமலே கண்ணீர்பெருகிறது. என்கதை முடியவே, அவள், என் கஷ்டங்களுக்காக அளப்பரிய பெருமுச் செறிந்தாள்; ‘உண்மையாக வே, இஃந்து ஆச்சரியமானதே, மிகவும் ஆச்சரியமானதே; இது பரிதாபமானதே, மிகவும் பரிதாபமானதே; இதைக் கேளாதிருந்தேனில்லையே; ஆயி னும், எனக்குக்கடவுள்ளிப்படிஒருப்புறுஷனையளிக்க விரும்புகிறேன்’ என்று, வற்புறுத்திச் சொன்னான். எனக்கு வந்தனமளித்தாள்; என் சிரேகிதன் எவ்வுவது அவள்மேற் காதல் கொண்டிருந்தால், என்கதையைச் சொல்ல அவனுக்கு யான் கற்றுக் கொடுத்துவிடமட்டும் வேண்டுமென்றும், அதைக் கேட்டவுடன் தன் மனம் அவன்வய மாகிவிடுமென்றும் சொன்னான். இந்தக் குறிப்பை உணர்ந்துகொண்டு, யான் என் காதலை வெளியிட்டேன். எனக்கு நேர்ந்த அபாயங்களின்பொருட்டு அவள் என்மேல் காதல் கொண்டாள்; அவற்றின்பொருட்டு அவள் பட்ட பரிதாபத்துக்காக, யான் அவள் மேல் சாதலுற்றேன். யான் பிரயோகித்த வசியமந்திரமெல்லாம் இதுதான்; இதோ அவள் வருகிறாள்; அவனே சாக்கி சொல்லட்டும்.

[திசை மோகினியும், அஶாதனும்,
வேலைக்காரரும் வருகிறார்கள்.]

கோ-ஆஃ—இந்தக் கதை, என் மகள் மனத்தையும் கவர்ந்துவிடுமென்றே நினைக்கிறேன்:-பிறைபூண்டாரே, போன்று போகட்டும்; நடந்துவிட்டதில் கல்லதையே கொள்ளும்; வெறுங்கைகளிலும் முறிந்த ஆயுதங்களையுடைய கை சிலாக்கிய மென்றே உலகம் மதிக்கும்.

பிறை:—தயைசெய்து அவள் என்ன சொல்கிறார்கள், கேள்வுங்கள். இந்தக் காதல் விஷயத்தில், தானே பாதி பிரவர்த்தித்தாக அவள் ஒப்புக்கொண்டு, அதன்பின் இந்த மனிதன்மேல் நான் குறைகூறி னால், என் தலையில் இடி விழுட்டும்! அம்மா, சீமா ட்டி, இங்கே வா; இந்தப் பிரபுக்கள் சங்கத்தில், நீ யாருக்கு அதிகமாகக் கீழ்ப்படிந்து நடக்கக் கடமைப்பட்ட டிருக்கிறையென்பது தெரிகிறதா?

தீசை:—கண்ணிப்புமானா தந்தையே, இங்கு என் கடமை ஒரே தலையாகவின்றி, பிரிந்து காணுகிறது. என் உயிருக்கும் வித்தியாப்பியாசத்துக்கும் நான் உமக்குக் கடமைப்பட்டவள்; என் உயிர் வாழ்க்கையும் கல்விப்பாயிற்சியும் உமக்கு மரியாதைசெய்யும் முறையை எனக்குக் கற்பிக்கின்றன; சீர் என் கடமைக்குரியவர்; இதுகாறும் நான் உம்முடைய மகளே: ஆனால், என் மணவாளர் இதோ இருக்கிறோ; தம் தந்தையிலும் உம்மையே அதிகமாகக் கொண்டு என் தாயார் உமக்கு எவ்வளவு உரிமை பாராட்டினாரோ, அவ்வளவு உரிமை யானும் என் நாதராகிய இந்தச் சிங்களாவருக்குச் செலுத்தலா மென் ரெண்ணுகிறேன்.

பிறை:—உண்ணைத் தெய்வமே காக்க! என் ஓவிலை முடிந்து விட்டது;—அரசே! தயைகூந்து துறைத்தன வேலைகளிற் பிரவேசியுங்கள்; ஒரு குழந்தையைப் பெற்றெறுப்பதினும் சுவீகாரஞ்செய்து கொள் வதே நல்மென்றுதோற்றுகிறது—எ சிங்களவை,இங்கு வா; என் இஷ்டப்படியெனின், ஒருபொழுதும் என் மனதாரா உனக்கிவளைக் கொடுக்கமாட்டேன்.

ஆனால், முன்னமே உன்கைவசமாய்விட்டபடியால், மனப்பூரணமாக உனக்கிவளை : இதோ கொடுக்கிறேன். அரசே! யான் சொல்லவேண்டியப் பெறல் கொல்லியாயிற்று.

கோ-ஆ :—மிகப்பலமான படையெடுப்போடு அராபியர் செப்பறைத் தீவைநோக்கிச் செல்கின் றனர் :—உதயலரே! அத்திவின் காவற்படை விவரம் உமக்கே ரண்றுப்பத்தெரியும். ஆதலின், இப்பொழுது சீர்புது மனம்புரிந்து அடைந்துள்ள அதிர்ஷ்டத்தின் பிரகாசத்தையெல்லாம், சுடின்மும் கம்பலையுமே விறைந்தவேலையாகியப் படைத் தலைமையைமேற்கொண்டு, சிறிது கற்றப்படுத்திக் கொள்ளவேண்டும்.

உத :—மொகனம்பொருந்திய இராச சபையோர்களே! தீக்கல்லினுலும்எஃகினுலும் செய்த அமளிபோன்ற யுத்தப் பிரவர்த்தியானது, குடும்பான பழக்கத் தால், ஏனக்கு, மும்முறை கடைந்தெடுத்த மென் தூவி மெல்லைன்யாய்விட்டது. வன்றேழில்களில் எனக்கு உற்சாகமும் இயல்பான குதுகலமும் உண்டாயிருப்பது மெய்யே; இப்பொழுது அராபியரை எதிர்த்து நேரும் யுத்தங்களாநடத்த யான் ஒப்புக்கொள்கிறேன். ஆதலின், தங்கள் கனத்தை விந்தித்து, என் மீண்யாட்டியின் தகுதிக்கும் வழக்கத்துக்கும் தக்கவண்ணம், இருப்பிடம் பரிசன முதலியவை ஸியமிக்கும்படி, மிகவும் தாழ்மையாய் வேண்டிக்கொள்கிறேன்.

கோ-ஆ :—உமக்குச் சம்மதமானால், அவள் ஜன தகப்ப ஞர் விட்டிலிருக்கட்டும்.

பிறை:—எனக்கு அப்படிச் சம்மதமில்லை.

உத:—எனக்கும் சம்மதமில்லை.

திரை:—எனக்கும் அப்படியே; கண்முன்னிருந்து என் தங்கையாருக்கு எப்பொழுதும் கோபத்தை வண்டு பண்ணிக்கொண்டு நான் அங்கு வசிக்கமாட்டேன். கருணாசாகரமாகிய அரசே! நான் சொல்லப்படுகுவதற்குத் தாங்கள் நந்தெசவியுதவி, நான் வெள்ளாறி வினாாதவின், தங்கள் வாக்கு சகாயத்தால் என் வேண்டுகோளைப் பலப்படுத்துங்கள்.

கோ-ஆ:—உன்னிவ்தமென்ன, திரைமோகினி?

திரை:—எப்பொழுதும் இவர் கூடவே வாழத்துணியும் அவன், நான் இந்தச் சிங்களவரைக் காதவித்தேன். என்பதை, வெகு துடிக்காகப் பிடிவாதங்கொண்டும், அதிர்வத சம்பத்துக்களை உதவியெறி ந்து துறந்தும் நான் இவருடன் வெளிப்பட்டதே உலகத்துக்குப் பறையறைந்து தெரிவிக்கும். என் இருதயம் என்னுதரது மனைபாவத்துக்கு ஒத்துப்படிந்துவிட்டது. இவர் அகத்தழுகையே நான் இவர் முகத்தழுகாகக் கண்டேன். இவர் கெளரவு ஸிலைக்கும் தீரசுணங்களுக்கும் என் ஆத்மாவைபும் வாழ்க்கை நலன்களையும் அர்ப்பணஞ் செய்துவிட்டேன். ஆதலின், அரசே, விட்டிற் பூச்சிபோலச் சமாதானமாய் வாழும்படி நான் இங்கு விடப்பட்டு, இவர் மட்டும் யுத்தத்துக்குச் சென்றால், எந்தக் கடமைகளின் பொருட்டு நான் இவரைக் காதலிக்கின்றேனே அவற்றை நானிழுந்து, இவரது அரிய பிரிவை ஆற்ற மாட்டாது, மிகவும் துன்புறுவேன். நான் இவருடன் செல்ல விடைகொடுங்கள்.

உத :—தாங்கள் அருமதி அளியுங்கள்; இவன் மட்டு
பீஷ்டத்தை நிறைவேற்றும்படி பிரார்த்திக்கிறேன்.

கோ-ஆ :—இவள் இங்கே தங்குகிறதோ, கூடிப்போ
கிறதோ, அல்லது உங்களுக்குள் முடிவு செய்து கொள்
வதுபோலாகட்டும். காரியமோ அவசரமானது;
அதற்கேற்றப்படி துரிதம் செய்ய வேண்டும்.

1-வது. மாந :—நீர் இன்றிரவே புறப்படவேண்டும்.

உத :—இருதய பூர்வமாய் அப்படியே.

கோ. ஆ :—காலை ஒன்பது மணிக்கு இங்கு நாம் மறு
படியும் கூடுவோம். உதயலரே, உம்முடைய சிய
மன ஸ்நந்தையும், உம்முடைய தருதிக்கும் கெள்
ரவத்துக்கும் வேண்டிய விஷயங்களைப்பற்றிய
உத்திரவையும் பின்பு கொண்டுவர, யாவனுமினும்
ஒருத்தியோகஸ்தனை இங்கு விட்டுப்போம்.

உத :—தாங்கள் விடை கொடுத்தால், என் துவசதாரியை
விட்டுப்போகிறேன். இவன் நாணயமும் நம்பிக்கை
க்குரியையுள்ள மனிதன். என் மனைவியை
அழைத்து வரும்படிக்கும், தாங்கள் எனக்கு
அனுப்ப விரும்பும் மற்ற அவசியமான பொருள்
களைக் கொண்டு வரும்படிக்கும், இவளை நியமிக்கி
றேன்.

கோ. ஆ :—அப்படியே ஆகட்டும்,—யாவர்க்கும் நல்லிர
வாகுக.—பிறைபூண்டாரே, நற்குண சீலத்துக்
குக் கண்பக்டான வெளியழகு அவசியமில்லை
யெனின், உமது மருமகன் கதுப்பாயிருப்பதினும்
அதிசந்தர புருஷராகவே யிருக்கிறார்.

1-வது. மாங்கள்:—போய் வாரும், சிங்கள வீரரே; திசை மோகினியை நன்கு ஆதரியும்.

பிறை :—உனக்குப் பார்க்கக் கண்களிருந்தால் இவளைப் பார்த்துக்கொள், சிங்களவு; இவள், பெற்ற தகப் பளை வஞ்சித்து விட்டாள், உண்ணையும் அப்படியே செய்யக்கூடும்.

[கொற்கையாளி, மந்திரிகள், உத்தியோகஸ்தர், முதலியோர் போகிறார்கள்.]

உத :—இவள் கற்புக்கு என் உயிரையே பணயம் வைப் பேண! நாணயமுள்ள அகாதா, என் திசைமோகி னியை உன்வசம் விட்டுப்போகிறேன்; உன் பெண் சாதியை இவளுக்குச் சேடியாக்கும்படி வேண்டு கிறேன்! தக்க சௌகரியத்துடன், அவர்களைப் பின்பு அழைத்துவா.வா, திசைமேர்களில்; காத அக்கும், மற்ற விஷயங்களைப்பற்றி ஏற்பாடு செய்து உண்ணுடன் கழிக்கவும், இன்னும் ஒரு மணி: அவகாசந்தான் எனக்கிருக்கிறது. காலத்துக்குக் கீழ்ப்படிந்து காம் நடந்து கொள்ள வேண்டும்.

[உதயலரும் திசைமோகினியும் போகிறார்கள்.]

இர :—அகாதா!

அகா :—என்ன சொல்லுகிறோய் அப்பா, சிலவானே?

இர :—நான்னன்ன செய்யப் போகிறேனென் தெண்ணு கிறேயி?

அகா :—என்ன, படுத்துத் தூங்குகிறது தான்.

இர :—நான் இங்குமே நீரில் முழுகி யிறக்கப் போக மேன்.

அகா :—நீ இப்படிச் செய்தால், யிற்பாடு, ஒரு பொழு

தும் உன்மேல் நான் பக்ஷமாயிருக்கவே மாட்டேன்.
எதற்காக அப்பா, அறிவினரேறே.

இர:—உயிர்வாழ்க்கை கொடுக்குப்பாயிருக்கையில், உயிரோடிருத்தலே அறிவினம்; அப்பொழுது, சூற்றுவளை நமக்கு வைத்திப்பனும், சாலே ஏற்ற ஒளாஷ தழுமாம்.

அகா:—அடேயப்பா! என்ன புத்திசாலித்தனமடா!
நானும் இந்த உலகத்தை நாலேழுவருஷங்களாகப்பார்த்துக் கொண்டு வருகிறேன்: எனக்கு இலாபமிது நஷ்டமிது என்று பகுத்தறியும் சக்தி வந்தங்கள் முதல் இதுவரையும், தன்னயத்தைச் செவ்வையாயறிந்து நடக்கக் கூடியவனுருவனையாவது நான் கண்டதே யில்லை. ஒரு விலைமாதின் காதலுக்காக நான் மூழ்கியிறப்பே னென்று சொல்வதினும், நானென்றால், மனுஷத் தன்மையை மாற்றிக் கொண்டு, கேவலம் மூடாத்மாவாகிய குரங்காகிவிட இணக்வேன்.

இர:—நான் என்ன செய்வேன்? இவ்வளவு மூடத்தனமாயிருத்தல் எனக்கு மானக்குறைவே யென்று ஒப்புக் கொள்கிறேன்; ஆனால், அதைத் திருத்த எனக்கு மனவிலைமை பில்லையே?

அகா:—மனவிலையா! மண்ணுங்கட்டி! நம்முடைய மனங்கில் இப்படியோ அப்படியோ என்பது, நம்கையிலேயேயிருக்கிறது. போதும், ஆண்தன்மையைக்காட்டு; மூழ்கியிறக்கிறதா! பூனைகளையும் குருட்டு நாய்க்குட்டிகளையும் மன்றே மூழ்கியிறக்கச் செய்வது! நான் உன்பால் சிகேகதம் பார்ட்டிவிட

டென்; உனக்குதவிசெய்ய இதிலும் நல்ல சமயம் எனக்கு வாய்க்காது; உன் பையில் பணத்தை நிறப்பி கிக் கொள்; இந்த யுத்தங்களுக்குக் கூடவே வா; ஒரு பொய்த்தாடி தரித்து, வேஷம் மாற்றிக்கொள்; என் சொற்படி பணமெடுத்துப் பொயில் வைத்துக் கொள்; திசைமோகினிக்குச் சிங்காவன் மேலுள்ள காதல் நீடித்திருக்க முடியாது; உன் பையிற் பணத்தை எடுத்துக்கொள்;-அவனுக்கு அவள் மேலுள்ள காதலும் அப்படியே: அது முற்றிலும் சுவாபாவிரோதமாய்த் தொடங்கியது; அதற்கேற்க அவர்கள் பிரிவதையும் நீ காண்பாய்;—உன் பையில் பணம் மட்டும் எடுத்து வைத்துக்கொள்;— சிங்களவர்கள் திடசித்த மில்லாதவர்கள்!—உன் பையைப் பணத்தினால் நிரப்பிக்கொள்; அவள் மாறவே மாறுவாள், அது சிச்சயமே; ஆகையினால், உன் பையில் பணமெடுத்துவை;—சாகவேவேண்டுமென்றெண்ணினால், மூழ்கியிறப்பதினும் வேறு நேர்மையான்விதமாக உயிரை விடு. உன்னால் சேர்க்கக்கூடிய பணம் அவ்வளவையும் சேர்த்துக்கொள்; ஒருஷிலையின்றித் திரியும் காட்டான் ஒருத்தனும், உத்தமிபோல் நடிக்கும் வெகு சூதுக்கரியாகிய கொற்கை நகரத்தாள் ஒருத்தியும், தங்களுக்குள் செய்துகொண்ட ஓர் அற்ப பிரதிக்கனுயை, என் மதிவளியால் கெடுத்து விட முடியுமெனில், உனக்கு அவளைக் கொடுக்கிறேன்; பணமெடுத்துக் கொள். மூழ்கியிறப்பதெல்லாம் பாழாயிற்று! அது முற்றிலும் தவறே. அவளை அறுபவியாது மூழ்கியிறப்பதைவிட, உன் மனையேஷ்டத்தைப்

பலாத்காரமாய் நிறைவேற்றிக் கொண்டு, அதனால் தூக்கிவிடப்படுவதையேனும் நீதேட வேண்டும்.

இரு—நான், உன் ஆலோசனைப்படி நடந்தால், நீ என் ணைக் கைவிடாது உதவி செய்வாயா?

அகா:—என்னைப்பற்றிக் கவலைபேவேண்டாம்:—போ, பணத்தைத்திரட்டு:—எனக்கு அந்தச் சிங்களாவன் மேற் பகை என்று, அடிக்கடி கானுனக்குச் சொல் வியிருக்கிறேன்; இப்பொழுதும் வற்புறுத்திச் சொல்லுகிறேன்: அப்பகைமை என்மனத்தில் வேறுன்றியிருக்கிறது; உன் பகைமைக்கும் தக்க காரணமிருக்கிறது. நாமிருவருமாகச் சேர்ந்து அவன்மேற் சலஞ்சாதிப்போம்; நீ அவனுக்குத் தீங்கிடைத்தால், உன்மனம் சந்தோஷமடையும், எனக்கும் அஃது ஒரு விளையாட்டே. இப்பொழுது காலங்கருவற்றிருக்கும் அரேக சங்கதிகள் யின்பு வெளிப்படும்; நட,போ, பணத்துக்கேற்பாடு செய். நாளை இதைப்பற்றி இன்னும் பேசுவோம்; போய் வா.

இரு:—காலையில் எங்கே சந்திப்போம்:

அகா:—என் விடுதியில்.

இரு:—அதிகாலையில் வருகிறேன்.

அகா:—சரி: போய்வா. நான் சொல்வது கேட்கிறதா, இரட்டையா?

இரு:—என்ன சொல்லுகிறோம்?

அகா:—முழுக்கியிறக்கிற பேச்சு இனிக்கூடாது, கேட்கிறதா?

இரா:—நான் மாறிவிட்டேன்; என் டூஸ்திதியை யெல் லாம் விற்கப்போகிறேன்.

அகா:—சரி; போய் கா; பையில் போதுமான பணமட்டம் எடுத்துக்கொள்.

[இரட்டையன் பேசிறுன்.]

(தனிமொழி.) இப்படித்தான் எப்பொழுதும் நான் முடர்களை என் பணப்பையாக்கிக்கொள்கிறது; ஏனை வின், விளோயாட்டாகவும்இலாபத்தையுத்தேசித்துமன்றி இவ்வளவு வெள்ளறிவனாலே என் காலத்தை நான்வீன் போக்கினால், நான் சம்பாதித்த உகை அநுபவ ஞானத்தைப் பாழாக்கியதாகும். நான் சிங்களவினை வெறுக்கிறேன்; அவன் என் மனைக்கு மேசங்கு செப்புவிட்டா என்று வெளியே பிரஸ்தாபம்; அது செய்யோ பொப்யோ அறியேன்; ஆனால், அவ்விதமான வெறுஞ் சந்தேகத்துக்காக, அங்கு உண்மையாயிருந்தால் என்ன செப்பேனே அப்படியே செப்பேன். அவனுக்கு என் மேல் கல்ல அபிப்பிராயமுண்டு; ஆகவே, என் தாரியம் வெகு கன்றுயப்பவிக்கும். காசிப்பேனு நல்ல சுந்தர புருஷன்: ஆலோசித்துப் பார்க்கட்டும்: அவன் ஸ்தானத்தைப்பெற்று, என் உத்தேசத்தையும் இரட்டிப்பான வஞ்சனையால் சிறைவேற்றிக் கொடிக்கட்டனேன்றும். எப்படி,—எப்படி,— ஆலோசிப்போம்:—சிறிதுகாலம் பொறுத்து, அவன், அவன் பெண்சாதியுடன் மட்டுக்கு மினுசியறவாடுகிறேன்று உதயலன் காதில் பற்றவைக் கிறது:—அவன் ஆன், ஆகிருதி, நயமானநடவடிக்கைகளோடு பார்த்தலை, பூருந்சந்தேகிப்பார்கள்; பெண்டிர்களை நெறி தப்பி ஒழுக்க செய்வதற்குக் பிறந்தவன். சிங்களவனே,

மிகவும் கட்டமற்ற சுவபாவஸ்தன்; யோக்கியர்களாகக் காணப்படுவர்கள் உண்மையில் யோக்கியர்களே யென் ரெண்ணுகிறோன்; சூரங்கைப்போல் அவனை யெப்படி வேண்டினும் ஆட்டிவைக்கலாம். இதுதான் யுக்தி:—கருக் கொண்டு விட்டது:—இந்தக் குருபமான யுக்திப்பிற வியை, கொடுமையான வஞ்சகுத்தால் இரகசியமாப் ருதிரச்செய்து, வெளிப்படுத்துவேண்டும். [பேர்கிறுன்.]

இரண்டாம் அங்கம்.

ழதல் காட்சி.

செப்பறைத்தீவில் ஒரு துறைமுகப் பட்டணம்:

கடற் கரையருகே ஒரு தட்டு மேடு—மாலை.

[மந்தானனாலும், இரண்டு சிரகஸ்தரும் வருகிறார்கள்.]

மங்:—அந்த முனையிலிருந்து பார்த்தால், கடலில் என்ன தெரிகிறது?

முதல்-தி:—ஒன்றுமே தெரியவில்லை: அலைகள் கொந்த ஸித்தோங்குகின்றன. வானத்துக்கும் கடலுக்கும் இடையே தப்பலொன்றும் காணப்பட வில்லை.

மங்:—நிலத்திலும் காற்று உரத்து விசியுள்ளதன் ரெண்ணுகிறேன்; இதிலும் பெருங்காற்று நம் அலைகத்தில் அடிக்கத்தேயில்லை; இப்படியே கடலை அம் அடித்திருந்தால், மலைப்பானாற் அலைகள் மேல்விழுந்து மோதப்படுதலினால், எந்த மரக் கலங்கள்தாம் சிதறுருது தரங்கக்கூடும்? இதனிமித்தம் என்ன சமாசாரம் வரும்போ?

விவர-கி:—அராபியர் மரக்கல்த்தொகுதி பிரிவு பட்டுப் போயிற்றெண்டதே: நூர் ததும்பும் கரை மேல் சின்று பார்த்தால், கண்டிக்கப்பட்ட அலைகள் மேகங்களின் மேற் கல்லெல்லையோற் காணுகின்றன. காற்றுலலைப்படிண்ட வாரிதி, மூருபமாயோங்கி யெழும் பிடரிமயிராகிய அலைகளினால், எரிந்து கொண்டிருக்கும் சுப்தருவிக்கூத்திரங்களின் மேல் நீரை விசி, அசுவிசிக்கூத்திரங்களையும் அவி ப்பதுபோவிருக்கின்றது. கோடமுற்ற சாகரத்தில் இவ்விதக் கம்பலையை நான் கண்ணுற்றதேயில்லை.

மங்:—அராபியர் கப்பற்படை துறைமுகத் துக்குள் நுதங்கியிராவிட்டால், அவர்கள் மூழ்சிப்போனவர்களே; இதைத் தாங்கிப் பிழைக்க முடியாது.

[முன் ரூவது கிரகஸ் கன் ஒருவன் காருகிறான்.]

விவர-கி:—ஓ இளைஞர்களே ! நற்சமாசாரம். நம்முடைய யுத்தங்கள் முடிந்த விட்டன. இந்தக் கடுமையான சூருவனியால் நாக்குண்டு, அராபியர் உத்தேச மெல்லாம் தடைப்பட்டு நின்று விட்டது: கொற்றையிலிருந்து வந்த ஒரு பெரிய கப்பல் மிகவும் உடைபட்டுப் பெரும்பாகமும் சேதுபப்பிருக்கிறது.

மங்:—எப்படி, இது மெய்தானு ?

விவர-கி:—அந்தக் கப்பல் இங்கு வந்திருக்கிறது: பழையகாயல் வேலை அது; யுத்தவீரச் சிங்களாவர் உதயலின் உபசேனைப்பதி, மிகுவேல் காசிபர், கரையில் வந்திருக்கிறார். இத்தீவுக்குச் சர்வாதிகாரியாக ஸியமிக்கப்பட்டு, சிங்கள் வரும் வருகிறாம்; ஆனால், இன்னும் அவர் கடவிலேயே யிருக்கிறாம்.

மாங்:—எனக்கு அது சந்தோஷமாயிற்று. அவர் தக்க தலைவர்; ஆள்கைக்கு ஏற்றவர்.

3வது-கி:—ஆனால் நான் சொன்ன இந்தக் காசிபர் அரா பியரடைந்த நஷ்டத்தைப்பற்றி ஆறுதலாய்ப் பேசுகின்றாயினும், சிங்களவர்கேஷமத்தைப்பற்றி மனங்கவன்று கடவுளைப் பிரார்த்திக்கின்றார்; அவர் கள் பிரியும் பொழுது வெகு மூழூரமான கெட்ட சூறைக் காற்று அடித்துக் கொண்டிருந்ததாம்.

மாங்:—அவர் கேஷமத்துக்குக்காகக் கடவுளைப் பிரார்த்திப்போம்; நான் அவரிடத்தில் சேகித்திருக்கிறேன்; அவர் உத்தமமான யுத்தவிரைனைப்போல் இராணுவத் தலைமை நடாத்துகிறார். நாம் கடற்பக்கம் செல்வோம்: வந்திருக்கும் கப்பலையும் பார்க்க வாம், உதயல் விரர் வரவையும், வானமும் வாரிதி யும் மயங்கித் தோன்றுமாறு கண்பூக்குமளவும், உற்று நோக்கலாம்.

3வது-கி:—வாருங்கள், அப்படியே செய்வோம்; ஒவ்வொரு சிமிஷமும் புது வரவை யெதிர்பார்க்குஞ் சமயமாயிருக்கிறது.

[காசிபன் வருகிறார்.]

காசி:—யுத்த சன்ன தமாயிருக்கும் இத்திலில் வாழும் விரர்களே! சிங்களவரை யிவ்வளவு மெய்ச்சவதற்கு நான் வந்தனமளிக்கின்றேன். நான் அவரை அபாய்கரமான கடலில் தவற்விட்டு வசதிருக்கின்றேன்; நீரும் காற்றுமாகச் செய்யும் இவ்வாபததி னின்றும் கடவள் அவரைக் காப்பாற்றுவதுச்சாக.

மாங்:—அவர் கப்பல் பலமானதா?

காசி:—அவர் நாவாய் திண்ணமான மரத்தாற் செய்யப் பட்டது; அவர் மாலுமியும் பொயர்பெற்ற அதிசம ரத்தன்; ஆதலின் நான் அடிக்கடி மோசம் போய் நம்பிக்கையை இழக்காமல், நல்முடி வைத் தைரியமா யெதிர்பார்த்திருக்கிறேன்,

[உட்புறத்தில்] ஒரு கப்பல்! ஒரு கப்பல்! ஒரு கப்பல்!
[நான்காவது கிரகஸ்தன் ஒருவன் வருகிறேன்]

காசி:—என்ன கூக்குரால்?

4-வது-கி:—பட்டனம் காலியாய்விட்டது; ஜனக்களைல் லாரும் கடல் விளிமில் வரிசை வரிசையாக வின்று கொண்டு, “ஒரு கப்பல்” என்று கத்துகிறார்கள்.

காசி:—அக்கப்பவில் வருபவர் ‘கவர்னர்’ என்றே நம்பு கிறேன்.

[பிரங்கிச் சத்தம் கேட்கப்படுகிறது.]

2-வது-கி:—நல்வரவேற்று மரியாதையாகக் குண்டு கடு கிறார்கள்: நம்முடைய சினேகிதர்களைன்பது திண்ணம்.

காசி:—ஜியா, தலைசெய்து போய், வந்திருப்பது யாதோ ன்று உண்மை தெரிந்து வந்து சொல்லும்.

2-வது-கி:—ஆகட்டும், [போகிறேன்]

மாங்:—துஃதிருக்கட்டும், நல்ல உபசேனைபதி, உங்கள் தளகர்த்தருக்குக் கல்யாணமாய்விட்டதா?

காசி:—அதி பாக்கியமாக முடிந்திருக்கிறது: வருணிக்க முடியாதவரும், இதுகாறும் பெரும்போபெற்ற அழகையெல்லாம் மிஞ்சினவஞ்சான ஒரு கங்கி கையை அவர்களைந்திருக்கிறார்; அதி சாதுரியமான

கவிவருணனீக்கெல்லாம் மேற்போனவள்; இயற் கையமைப்பிலேயே சகல மேம்பாட்டையும் பெற்றவள்.

「இரண்டாவது கிரகஸ்தன் திரும்பி வருகிறான்.】
என்ன சங்கதி? வந்தது யார்?

2-வது-கி:—சேநைதியின் துவஜதாரி யாம்; அகாதர் என்றேருகுவர்.

காசி:—அவன் கேஷமாய் சுபசீக்கிரமாகவே வந்திருக்கிறான் : சண்டமாருதங்களும், கொந்தளிக்கும் அலைகளும், ஊளையிடும் ஊதைகளும், குற்றமற்ற மரக்கலங்களைத் தடுக்குங் தூரோகி களாக நீருள் வைக்கப்பட்டிருக்கும் பிளவுபட்ட பாறைகளும், மணற்றிடர்களுங்கூட அழிகின் சுவையை யுனர்ந்தனபோன்று, ஆரணங்கள்ன திசைமோகினி கேஷமாய்ச் செல்லும்படி வழி விட்டுவிட்டன.

மந்:—அவள் யார்?

காசி:—நான் கூறியவள், நம்முடைய பெரிய தலைவனுக்குந் தலைவி; தைரியசாவியாகிய அகாதன் அவளோ அழைத்துவர ஸியமிக்கப் பட்டிருந்தான். எந்தெந்தேசத்துக்கு ஒருவாரத்துக்கு முன்னராகவே, இப்பொழுது அவன் இங்கு வேகமாய் வந்து சேர்ந்திருக்கிறான். ஜகதீசா! உதயலரைக் காத்து, உனது அதிவேகமான மூச்சையே அவரது கப்பற்பாயிற் ரூக்கச்செப்து, அவர் நெடியநாவாய் இந்தக் குடாக்கடல் வந்தடையவும், திசைமோகினியின் தோள்கள் காதல் தழைத்துப்

புளகாங்கிதங்கொள்ளவும், அவிந்தோப்ரத எங்கள் மனதுக்கம் திரும்பவும் சுவாலிகொண்டு கினர்க்கோங்கவும், செப்பறைத்தீவில் யாவரும் சுபழுறவும் கிருபை செய்வாயாக! ஆ! ஆ! பாருங்கள்!

[திசைமோகினியும், ஏமலீலையும், ஆகாதனும், (வேஷ மாறிய) இட்டையனும், ஏவாரும் வருகிறார்கள்]

கப்பவின் செல்ல மெல்லாம் கரைக்கு வந்து விட்டது! செப்பறை வாசிகளே, அவளை அஞ்சலி செய்து வனாங்கக் கடவீர்; அம்மணி, வாழி! தெய்வானுக்கி ரகம், முன்னும் பின்னும் எப்புறமும் தங்களைச் சூழித்தாக!

திசை:—காசிப வீரரே! உமக்கு வந்தனம்பிக்கிறேன். என்னுதரைப் பற்றி பென்ன சமாச்சரம் எனக்குச் சொல்லவல்லீர்!

காசி:—அவரின்னும் வந்து சேர்க்கிலர்; நான்றிந்த மட்டும் அவர் சொக்கியமா யிருக்கிறார். சிக்கிரம் இங்கு வந்து சேர்வார்.

திசை:—ஓ! ஆனால் எனக்குப் பயமாயிருக்கிறது:— நீங்களெங்ஙனம் இனையிரிந்தீர்களீ?

காசி:—வானத்துக்கும் வாரித்திக்கும்நடந்த பெரும்போர் எங்களைப் பிரித்து விட்டது:—[உட்புறத்தில்] “ஓரு கப்பல், ஒரு கப்பல்!” ஆனால், உற்றுக்கேருங்கள்: ஒரு கப்பல்.

[மீரங்கீச்சத்தம் கேட்கிறது.]

2-வது-கி:—கோட்டைக்கு மரியாதையாகக் குண்டு சுடுகிறார்கள்: இதுவும் சிநேகிதரே.

காசி:—என்ன சங்கதி பாரும்.

[ஒரு சிரகஸ்தன் போகிறுன்.

நல்ல துவசதாரியே! உன் வரவு நன்மையாகுக:—
[எமலீலையை நோக்கி] அம்மா, உன் வரவு நல்லதா
குக:—அகாதா, என் உபசாரத்தை யதிகமாகக் காட்டு
கிறேனென்று நீ பொருமையுறுதே; இவ்வளவு துணி
கரமாக நான் மரியாதைகாட்டுவதற்கு என் நல்லொழுகு
கமே ஆதாரம்.

[எமலீலையின் கையை முத்தமிடுகிறுன்.]

அகா:—ஜூயா, அடிக்கடி யென்னிடம் அவள் தன்
நாவைக் காட்டுமொவு உம்மிடம் தன் கையைக்
காட்டினால், உமக்கே போதும் போது மென்றூய்
விடும்.

திசை:—ஜூயோ பாவம்! அவள் வாயாடுகிறதே யில்லையே.

அஹா:—உண்மையில், மட்டுக்குமிஞ்சியேபேச்சு; எனக்
குத் தூக்கம் வரும்பொழுதெல்லாம் நான்னை
அறிகிறேன். ஆனால்தங்கள் திஹே, அவள் நாவைச்
சிறிது உள்ளே அடக்கிக்கொண்டு, மனத்துக்குள்
மட்டும் என்னைத் திட்டுகிறோன் என்பது உண்மை
தான்.

ஓம்:—அப்படி நீங்கள் என்னைச் சொல்லக் காரணமே
யில்லை.

அகா:—போதும், போதும்; நீங்களெல்லாம் வெளியே
வந்தால் சித்திரப் பதுமைகளே; வீட்டு முன்கட்ட
ழில் வெண்கலமணிகள்; சுமையல் அறையில்
காட்டுப் புனைகளே. ஏதேனும் தீங்கின்முக்கும்
பொழுது பரம சாதுக்களாகவே தோற்றும்;

கோபம் வந்துவிட்டாலோ பைசாசங்கள் தாம்.
நிசஃ:—அடர பழிகாரா! சிறிதும் வொட்கமில்லையா!
அகா:—இல்லை, இது மெப்யே; இல்லாவிட்டால் நான்
ஒரு அராபியனே.

எமஃ:—என் புகழை நீங்கள் எழுதவேண்டாம்.
அகா:—வேண்டாம், என்னை யெழுதச்சொல்லாதே.

நிசஃ:—நீர் என்ன சொல்கிறீர், காசிபரே? மகா
தாஷைனபாகவும் மானவீனமாகவும் பேசவில்லையா
இவன்?

காசி:—அம்மா! இவன் தன் மனத்துக்குத் தோன்றி
யுள்ளபடி பேசகிறான்; இவன் கலைஞரானத் தினும்
யுத்த சாமரத்தியம் தங்களுக்கு மனோரம்பியமா
விருக்கும்.

அகா:—[தனக்குள்] அவன் அவள் அருகேபோகிறான்:
சரி, நன்றாயிற்று; ‘கிசகிசென’ப்பேச: இவ்வளவு
சிறிய வலையைக்கொண்டே அவ்வளவு பெரிய
ழுக்கியாகிய காசிபிளைப் பிடித்துவிடுகிறேன். சரி,
அவருடன் சிரி, சிரி; உன் உபசாரங்களைக் கொண்
டே உன் கால்களில் தலையிட்டு விடுகிறேன். நீ
சொல்வது மெப்யே: அல்லது அப்படித்தான்; சரி
தான்: இவைபோன்ற உன் நடக்கைகளைக் கொ
ண்டே உன் உபசேனதிபத்தியத்தை நான்
இங்கிலிட்ட பின்பு, அவனுக்கு மரியாதையாக
இவ்வளவு அடிக்கடி சிரித்து, சரசமாய்ப் பேசாம்
விருந்தோமில்லையே என்று உனக்கே தோன்றும்.

[தானை முழுக்கம் கேட்கிறது.]

அதோ சிங்களவர்! அவர் எக்காளத்தொணி எனக்குத் தெரியும்.

காசி:—அது மெய்யே.

தீசை:—நாம் எதிர்கொண்டுசென்று வரவேற்போம்.

காசி:—உதோ வருகிறோர், பாருங்கள்!

[உதயலனும் ஏவலரும் வருகிறார்கள்.]

உத:—ஓ! என் அழகிய வீரா!

தீசை:—பிராண்நாதா!

[இருவரும் தழுவிக்கொள்ளுகல்.]

உத:—எனக்குமுன் நீ இங்கு வந்திருப்பதைக்காண, எனக்கு விசேஷ திருப்தியும் ஆச்சரியமும் உண்டாகின்றது; ஓ, என் ஆத்மாந்தமே! ஒவ்வொரு சண்டமாருதத்துக்குப் பின்னும் இம்மாதிரியான மனநிலைறவும் அமைதியும் நேரிடுமாயின், மாண்டவர் மீண்டெழும் வரையும் வேண்டுமெனினும், காற்றுக்கள் வீசட்டும்; தத்தனிக்கும் மரக்கலங்கள் இமயமலைபோலோக்கிய அலைகளின் மேலேவி விண்ணுலகுக்கும் நரகத்துக்கும் இடையிலுள்ள அளவு தாழ்ந்து அமிழுட்டும்! இந்தத் தறுவாயில் மரணம் சம்பவித்தால் அதுவே பெரும்பாக்கியம்; ஏனெனில், இப்பொழுது சம்பூர்ண ஆரங்தத்தில் மூழ்கியிருக்கும் என் ஆத்மாவுக்கு, இதைப்போன்ற சௌபாக்கியம் இனிவரும் அறிவரியாட்களில் ஒருபொழுதுங் கிட்டாதென்றஞ்சு கிரேன்.

தீசை:—நம் காலஞ் செல்லச்செல்ல, நமது காதலும் பாக்கியங்களும் வளர்ந்தேறுவதன்றி, மற்றொன்றும் சிகழாது தெய்வம் காக்கட்டும்.

உத:—இனிய தேவதைகாள்! அவள் பிரார்த்தனையை ஆசிர்வதியுங்கள்! எனக்குள்ள மனமகிழ்ச்சியைப் பற்றிப் பேசிந்திருப்தியாகாது; மட்டுக்கு மிஞ்சிய சந்தோஷத்தால், இங்கு தடையுண்டு நாவெழு வில்லை. இதுவும், இதுவுமீ [அவளை முதலிட்டுக் கொண்டு] நமக்குள் நேரிடும்பெரும் பினக்குக் களா யிருக்கட்டும்.

அகா:—[தனக்குள்] ஓ! இப்பொழுது நன்றாய் இசைக் கிருக்கிறீர்கள்; ஆயினும், நான் அகாதனால், இவ் விதமான இனியசருதியைத் தரும் பிரடைகளை கொழுத்தி விடுகிறேன்.

உத:—வா, நாம் கோட்டைக்குச் செல்வோம்:-சிநேகிதார் களே, சமாசாரங் கேளுங்கள்! நம் யுத்தங்கள் முடிந்துவிட்டன; அராயியர்கள் மூழ்கி மடிந்து போனார்கள். இத்தீவிலுள்ள என் பண்ணுய நேசர் களைல்லாம் சுகமாயிருக்கிறீர்களா?—தேனே! செப்பறையில் எல்லாரும் உன்மேற் பிரியமா யிருப்பார்கள்; நான் அவாகவிடத்தில் மிக்க அன்பைப் பெற்றிருக்கிறேன். ஓ.என் கரும்பே! நான் ஏற்மாறுகப் பிதற்றி, எனக்குரிய செளக்கியங்களைப்பற்றியே எண்ணுகிறேன்.—நல்ல அகாதா, தணைசெய்து கடற்கரைக்குச் சொன்று, என் சாமான் களை யெய்லா மிறக்கு. கப்பல் தலைவளைக் கோட்டைக்கு அழைத்துவா; அவன் நல்ல சமர்த்தன்; அவன் யோக்கியதைக்கு ஏற்க அதிக மரியாதை செப்பிவேண்டும்.—வா, திசைமோகினி, இங்கு மறுபடியுங் கூடியது வெகு நன்றாயிற்று.
[உதயலனும், திசைமோகினியும், பரிசனத்துகளும் போகிறார்கள்.]

அகா:—இப்பொழுதே என்னைத் துறைமுகத்தில் வந்து சந்தி: இங்கே வர, நான் சொல்வதைக் கவனித்துக் கேள்: இன்றிரவு உபசேனைபதி காவற் கூடத் தில் காவலிருப்பான்:—ஆனால், முதலில் உனக்கிடு சொல்லவேண்டும்—திசைமோகினி அவன்மேல் கனமோகமா யிருக்கிறான்.

இரா:—அவன் மேலா! என்ன, அது நடக்கக் கூடிய தில்லையே.

அகா:—கட், சிப் என்று வாயைழுடிக்கொண்டு, நான் சொல்வதைக் கவனித்துக்கேள்:வீண்டம்பம்பேசி மனத்துக்குத் தோன்றியபடி புஞ்சின, புஞ்சுகளை நம்பி, அவள், முதலில் சிங்களவன்மேல் எவ்வளவு சுவபாவவிரோதமாக மோகங்கொண்டாள் என் பகுத்துக் கவனிஃ: விண்பிதற்றலுக்காக இன்னும் அவன்மேல் ஆசையாகவே யிருப்பாளா? புத்தி சாவியாகிய நீ, அப்படி எண்ணாதே. அவள் கண் களுக்குப் போட்டினவேண்டும்; பிசாசைப்பார்த். துக்கொண்டிருப்பதில் அவனுக்கெண்ண நேத்திரா நாதம் உண்டாகக்கூடுமோ?

இரா:—அவள் விடையத்தில் நான்பபடி நம்புவேயாட்டுன். அவள் உத்தமமான சத்துவக்களானுஸிபம்.

அகா:—சத்துவத்தெருப்புமுதி! அவனும் நம்மைப் போல் உண்டு வாழ்பவள் தானே? அவனிடம் சத் துவகுணமிருந்தால், ஒருபொழுதும் சிங்களவீணக் காதலித்திருக்கவே மாட்டாள். சத்துவக்கொழுக் கட்டை! அவள் காபசீனப்பார்ததுச் சிரித்ததை நீ பார்க்கவில்லையா? அதைக் கவனிக்கவில்லையா நீ?

இரா:—ஆமாம், பார்த்தேன்; அது சம்மா, பேச்சப் போக்கிலே.

அகா:—விடத்தனமென்று வலக்கை போடுகிறேன்;
கெட்ட எண்ணங்களும் நடத்தையும் இப்படித்
தான் ஆரம்பம். ஆனால், ஆப்பா, என் சொற்படி
நட: நான் உண்ணைக்கொற்கையிலிருந்து அழைத்து
வந்திருக்கிறேன். நீ இன்றிரவு காவலிரு; அதற்கு
வேண்டிய உத்தரவு நானுணக்குக் கொடுக்கிறேன்;
காசிபன் உண்ணை அறியான்:—நான் உன் கிட்டவே
இருக்கிறேன்:—எதாவது சத்தம் போட்டுப்
பேசியோ, அல்லது அவன் அதிகார முறையைப்
பழித்தோ, அல்லது சமயத்துக்குத்தக்கபடி வேறு
எவ்விதமாயோ, நீ காசிபனைக் கோபமுட்டு.

இரா,—அப்புறம்?

அகா:—அப்பா, அவன் மூர்க்கன், வெகு முற்கோடி.
ஒரு வேலோ உண்ணையடிப்பான்: அப்படியவன்
• செய்யும்படி கோபமுட்டு; ஏனெனின், அதைக்
கொண்டே இந்தச் செப்பறை வாசிகள் மீறிக்
கலகஞ் செய்யும்படி பண்ணிவிடுகிறேன்; ஆகவே,
உண்மையாக அவர்கள் மனஸ்தாபந்தீரக் காசிபனை
வேலையைவிட்டு நீக்க வேண்டியதாய்விடும்.

இரா:—எதாயினும் பிரயோசனமுண்டானால் நானில்
வண்ணஞ் செய்கிறேன்,

அகா:—அதற்கு நான் உத்தரவாதி. சற்றுப் பொறுத்து
வந்து கோட்டையில் எண்ணைச்சங்கதி: நான் போய்
அவன் சாமான்களைக் கரைக்குக் கொண்டுவந்த
வேண்டும். போய்வா.

இர:—போய்வருகிறேன்.

[போக்ருஞ்.]

அகா:—[ஊமொழி] காசிபனுக்கு அவள்மேல் மோக் குண்டிடன்று நான் நன்று நம்புகிறேன்; அவள் அவளை யிச்சிப்பதும், பொருத்தமாயும் மிக நம்பத் தக்கதாயுமே யிருக்கிறது. சிங்களவன்,—எனக்கு அவளை ஸினைக்கச் சிறிதும் பொறுக்கழியவில்லை யாயினும்—திடசித்தமுள்ளவன், வாஞ்சையுள்ள வன், உத்தமசிலன்; அவன் திசைமோகினிக்கு மிக வழிமையுள்ள நாயகனுக்கேவே நடந்து கொள்வான். சரி, எனக்கும் அவள்மேல் மோகந்தான்; அடங்கு காக்காமவெறி கொள்ளாவிட்டும்,—அவ்வளவு அச்சனில்லையென்று ஸினைக்கிறேன்—தான் சிங்கள வளைச் சந்தேகக்கிறபடியால், பழிவாங்க வேண்டு மென்ற எண்ணம் தூண்டுகின்றது: அதை ஸினைக்கும் பொழுது, பாஷாணம் உண்டாற்போல் என் வயிறு பற்றியெரிகின்றது; பெண்சாதிக்குப்பெண்சாதி கைப்பற்றி அவள்மேல்பழிவாங்கும்வரையும் எண்மனம் திருப்தியடையாது, நான் அதைத் திருப்தியடையவும் விடேன். அல்லது, அது முடியாவிட்டாலும், எந்த ஆலோசனையாலும் நீங்காத சம்சயத்தைச் சிங்களவனுக்கு அவள் மீனைவி விஷயத் தில் உண்டாக்கினுலதான் என்றஞ்சு ஆறுதலடையும். அதைச் செய்வதற்கு,—திசைமோகினிமேல் காமங்கொண்டு வேட்டைநாய்ப் பாய்ச்சலாக ஸிற்கும் இந்த இரட்டையுன், நான் ஏவினபடி கெளவினால், பின்டு நம்முடைய மிகு வேல் காசிபை இஷ்டப்படி யாட்டிவைக்கலாம்.

சிங்களவனிடத்தில் அவனைப்பற்றிப் பச்சை பச்சையாய்க் கோள் சொல்ல வேண்டும்:-வனெனின், காசிப்பனும் என் பெண்சாதியைக் கைவைத்திருக்கிறென்று நான் சந்தேகிக்கிறேன்; ஆகவே, தன்னை ஒரு முழுக்கழுதையாக்கிப் பைத்தியம் பிடிக்கும் அளவு தன் மனவமைதியைக் குலைத் தற்காகச் சிங்களவன் எனக்கு வந்தனமளித்து, பக்கம் பாராட்டி, வெகுமானமும் கொடுக்கும்படி செய்வேன். எல்லாம் இங்கேயிருக்கிறது: ஆனால் இப்பொழுது சிறிது குழப்பமாக இருக்கிறது; நடத்தும் பொழுதுதான் வஞ்சனையின் சூதுகள் வெளிப்பட்டையாக முற்றிலும் தெரியவரும்.

[போகிறுன்.]

இரண்டாம் காட்சி.

செப்பறை அரண்மனையில் ஒருக்டம்—முன்னிரவு—
[உதயலனும், திசைமோகனியும், காசிப்பனும், ஏவ்வளரும்வருகிறார்கள்.]

உத:—மிகுவேலா!இன்றிரவு, காவலை நீயே மேற்பார்த்துக்கொள். மட்டுக்கு மிஞ்சாதபடி கவுரவமான மிதபோகமே நாம் நுகரத்தக்கது.

காசி:—செய்ய வேண்டியதெல்லாம் அசாதனுக்குச் சொல்லியிருக்கிறேன்; ஆயினும், நானே நேரில் மேற்பார்க்கிறேன்.

உத:—அசாதன் நல்லயோக்கியன், மிகுவேலா! இவ் விரவு உணக்கு நன்றாகுத! நானோ எழுந்தவுடன் என்னை வந்து பார். யாவர்க்கும் நல்லிரவாகட்டும்.

[உதயலனும், திசைமோகினியும், ஏவலாளரும் பேர்கள் ரூர்கள்; அகாதன் வருகிறான்.]

காசி:—அகாதா, எல்ல சமயத்தில் வந்தாய்; நாம் காவற் சூடத்துக்குப் போகவேண்டும்.

அகா:—அதற்குள் என்ன, உபசேனைபதி! இன்னும் மனி பத்துக்கூட ஆகவில்லையே. தமது திசை மோகினிமேலுள்ள ஆசையால், சேனைபதி நம்மை இவ்வளவு சீக்கிரம் அனுப்பிவிட்டார்; அவர்மேல் குற்றமில்லை.

காசி:—அவள் உத்தமமான சீமாட்டி.

அகா:—அவள் கண்களின் அழுகை யென்ன சொல்ல! மன்மதககலத்துக் கழைப்பதுபோல் தொன்று கின்றன!

காசி:—வசிகரமான நோக்கமே; ஆயினும், தக்க நாணம் பொருங்கியிருக்கின்றது.

அகா:—வாய் திறந்துவிட்டாலோ, அவள் குரல் மன்மதனை யழைக்கும் முரசுபோவிருக்கின்றதன்கோரே!

காசி:—மெய்யாகவே, அவள் சாவபரிபூரணியே.

அகா:—சுரி, அவர்கள் சேர்க்கை மங்களாமாகட்டும்! வாரும், உபசேனைபதி, என்னிடம் ஒருஜாடி சாராய்ம் இருக்கிறது; கரிய சிங்கவளரின் மணவிழா வைக் கொண்டாட விரும்பும் செப்பறை விடலை சுரியுவர் இதோ வெளிபேயிருக்கிறார்கள்.

காசி:—இன்றிரவு வேண்டாம், அகாதா. சூடத்தால் வெகு சீக்கிரத்தில் மூனை கலங்கிவிடும் தூர்ப்பாக கியன் நான்: குழிப்பதாலன்றி, விழாவபர வே ஞானருமிருக்கும்.

அகா:—ஓ! அவர்கள் நம் கிணேகிதர்கள்; ஒரேயொரு கிண்ணிதான்; உமக்காக நான் சூடிக்கிறேன்.

காசி:—இன்றிரவு நான் ஒரேயொரு கிண்ணிதான் சூடுத்திருக்கிறேன்; அதுவும்கூடப் பீற்றியாமல் தண் ஸீர்விட்டுப்பெருக்கியதே; அப்படியிருந்தும், இங்கே, அஃது என்ன புரட்டுப்புரட்டுகிறது பார்! இவ் விஷயத்தில் பலக்குறைவு என் துர்ப்பாக்கியமே; ஆகவே, என் பலவினத்தை யின் னுமதிகமாகச் சிரமப்படுத்த வாகாது.

அகா:—என்னப்பா! இது விருந்தாடிக் களிக்கும் இரவில்லையா? அந்த விடலைச்சாலும் அதிக ஆவலாயி ருக்கிறார்கள்.

காசி:—அவர்களெங்கே?

அகா:—அதோ வாசவி விருக்கிறார்கள்; தபைசெய்து உள்ளே கூட்பிடிம்.

காசி:—ஆகட்டுமே; ஆனால், இஃதுள்ளங்க்கு பிடிக்கவில்லை.
[வெளியே போகிறோம்.]

அகா:—[உனிமொழி.] இன்றிரவு இதற்கு முன் குடித்திருப்பது தவிர, இன்னும் ஒரே கிண்ணி குடிக்கும்படி செய்து விட்டேனைக்காலும், அவன் ஒரு யெல்வன சீமாட்டியின் செல்வமாய் வளர்க்கப்பட்ட நாயைப்போல், ஏதற்கும் கோபமுறவும் கண்ணடைசெய்யவும் தொடங்கி விடுவான். இப்பொழுது, காமவிரக நோயால் கால் தலை தெரியாமல் திரியும் மூடனுகிய இரட்டையன், திசைமோ கிணியின் கேக்கமத்தைப் பிரார்த்தித்து, இன்றிரவு குடங்குடமாப்க குடித்திருக்கிறான்; அவனும் காவ

விருக்கப்போகிறான்; செப்பறை இளைஞர்களில் மூவர்,—தற்செருக்கு மதம் பிடித்த அகந்தையா ளர், தங்கள் மான்தை யொருவரும் எதிர்த்து அனுகாது ஜாக்கிரதையாபக் காப்பவர், போர்ப் பிரியமுள்ள இத்தீவில் நீரும் நெருப்பும்போற் பட படப்புள்ளவர்,—அவர்களையும் சிரம்பக் குடிக்கச் செப்து கலக்கி வைத்திருக்கின்றேன்; அவர்களும் காவலிருக்கப்போகிறார்கள். இப்பொழுது, இந்தக் குடிகாரமங்கதைக்குள், இத்தீவிலுள்ளார் கோப முறும்படியான ஏதாவதொன்று செய்யும்படி, நம் முடைய காசிபீண விடப்போகிறேன்:—இதோ அவர்கள் வருகிறார்கள். பின்விளைவு, என்குழுச்சிசாரி யானதென்று காட்டிவிட்டால், காற்றிலும் நிரோட்டத்திலும் என் ஓடம் தடையின்றிச் செல்லும்.

[காசிபன் திரும்பிவருகிறான்; அவனுடன் மந்தானன் ஒனும் கிரகஸ்தரும் வருகிறார்கள்; வேலைக்காரர் சாராழுத்துடன் பின் ணே வருகிறார்கள்.]

காசிஃ—சத்தியமாகவே, இதற்குள்ளேயே என்னை நன்கு குடிக்கும்படி இவர்கள் செய்து விட்டார்கள்.

மங்ஃ—உண்மையில், மிகக் கொஞ்சமே: நான் யுத்த வீர வென்பது மெய்யெனில், ஆழாக்கக்கு மேல்விராது.

அகா:—ஓ! கொஞ்சம் சாராயம்!

[பாடிக்கிறார்கள்.]

‘வாழ்வாவது மாயம்; இது மன்னாவது தின்னனம்;
பாழ்போகுவர் படைவீரரும்; பருகீர் மதுக் கின்னனம்;
தாழாதினித் தளராதுயர் சாராயமே தாரும்,
ஏழேழுவ கெங்கும் திதற் கிளையேயில் பாரும்’

அரீட பாய்களா, சிறிது சாராயம்!

காசி:—சுசுனை, இது பேஷான பாட்டு!

அகா:—இதை நான் சோழ தேசத்திலே கற்றுக் கொண்டேன்; அங்கேதான் குடியில் அதிளவைர் கள் இருக்கிறார்கள்; உங்கள் பாண்டிநாட்டார், உங்கள்மலையாளத்தார், உங்கள் தொப்பை பெருத்த தொண்டைமண்டலத்தார், இவர்களெல்லாம்,—குடியுங்களடோ—சோழதேசத்தாருக்கு உறையிட வும் காணமாட்டார்கள்.

காசி:—உங்கள் சோழநாட்டான் குடிக்கிறதில்லை வாவு சமர்த்தனு?

அகா:—என்னபோம்! உங்கள் பாண்டிநாட்டான் பினம் போல் கீழே விழும்வரையும் அவன் வெகு சுஞ்ச வாய்க் குடிக்கிறுன்; உங்கள் கொங்குநாட்டாளைக் குடியில் தூக்கி யெறிந்து ஜயங்கொள்வதில், அவனுக்கு வியர்க்கிறது கூடவில்லை; ஒரே குவளையில் உங்கள் தொண்டைமண்டலத்தாளை எக்களித்து வாந்தியெடுக்கும்படி செய்துவிடுகிறான்.

காசி:—நம் சேநூபதிக்கு மங்களமுன்டாகு!

மநி:—உபசேநூபதி, எனக்கு அது பிரியமே: நானும் அதற்காக உம்முடன் குடிக்கிறேன்.

அகா:—ஓ! இனிய சோழதேசமே!

[பாடுகிறன்.]

‘சோழன் மகராசன் தனவானே:—அவன்
சோமன் விலையும் ஒரு வராகன் தானே;
அதிலும் ஒருகால் அதிகம்—என்றே,
மதியிலி என்று மந்திரியை வைதானே;

புக்ஷோன் அப்பூபதி தானே;—நீயோ
இகழும் நிலையில் இருப்பவன் தானே;
கர்வட்டம் நாட்டைக் கெடுக்கும்:—ஆப்பால்,
கழித்துள கந்தலைக் கட்டிக்கொள் போடா?
ஓ; கொஞ்சம் சாராயம்!

காசி:—என்ன, இது முன்னதிலும் வெகு நேரத்தியான
பாட்டாயிருக்கிறதே.

அகா:—திரும்பவும் பாடுகிறேன், கேட்கிறோ?

காசி:—வேண்டாம். ஏனெனில் அந்தமாதிரியான சங்கதி
கள் செய்யவன், தன் அந்தஸ்துக்குத் தக்கவ
னில்லையென்பது என் கொள்கை. சரி, எல்லா
ருக்கும் மேல் ஒரு கடவுளிருக்கிறார்; அன்றியும்,
சில ஆத்மாக்கள் மோக்ஷமடையும் சில, ஆத்மாக்
கள் மோக்ஷமடைய மாட்டா.

அகா:—நல்ல உபசேனைபதி, அது வாஸ்தவந்தான்

காசி:—என் மட்டிலே,—சேனைபதிக்காவது வேறு எந்தப்
பிரபுவுக்காவது அவமரியானதபாக நான் சொல்ல
வரவில்லை,—நான் மோக்ஷமடைவேணன்று நம்பி
கிறேன்.

அகா:—நானும் அப்படியே, உபசேனைபதி.

காசி:—ஆம், ஆனால், எனக்கு முன் நீ மோக்ஷமடைய
முடியாக்கன்று ஒப்புக்கொள்ள வேண்டும்; துவஜ
தாரிக்கு முந்தி உபசேனைபதி ரக்ஷிக்கப்படுவான்.
இந்தப் பேசுசெல்லாம் போதும்; எம் நம்முடைய
வேலையில் புகுவோம். “சுவாமி! தண்டம். கணவான்
களே, நான் குடும்பத்திற்கு யிருக்கிறேனென்று
நொன்றுதேயுங்கள்; இவன்தான் என் துவஜதாரி”

இது என் வலதுகை, இது என் இடதுகை;— எனக்கிப்பொழுது குடிவெறியில்லை; நான் நன்றாய் ஸ்ர்கவும்கூடும்; நன்றாய்ப் பேசவுங்கூடும்.

எல்லாரும்:—வெகு நன்றாகவே.

காசி:—பின்னையென்ன? மிகவும் சரி; பின்னை, நீங்கள், நான் குடிவெறியிலிருக்கிறேனென்று எண்ணவுங் கூடாது.

[வெளியே போகிறான்.]

மாங்:—எல்லாரும் தட்டுமேட்டுக்குப் போவோம் வாருங் கள்; காவல் சியமிப்போம்.

அகா:—இதோ, முன்னால் போனானே, இந்தப் பயலைப் பாருங்கள்: சுக்கீவன் பக்கத்தில் சின்று (அவனுக் கிளையாக) அதிகாராந்த செய்யவல்ல யுத்த வீரன் அவன்; அவன் தூர்க்குணத்தையும் பாருங்கள், அவன் நற்குணத்தைக்கு நேர் சமமாய், அஃது எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிதாயிருக்கின்றது; அஃது அவன் விதையத்தில் பரிதபிக்கத்தக்கதே. உதயலர் அவனிடத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையினிமித்தம், அவன் தூர்க்குணம் தூலங்கும் யாதானும் ஒரு சந்தர்ப்பத்தில், இந்தத் தீவு கலங்கி விடுமென்று அஞ்சகிறேன்.

மாங்:—ஆனால், அவன் இப்படி அடிக்கடியிருக்கிறதுன்டா?

அகா:—எப்பொழுதுமே, அவன் சித்திரை போகுமுன் இது நடந்து தீரும். குடியினால் அவன் தொட்டில் ஆட்டப்படாவிட்டால், இராப்பகல் விழித்துக் கொண்டேயிருப்பான்:

மாங்:—ஆனால், இதைச் சேனுபதிக்கு ஞாபகப்படுத்துவது நலமாயிருக்கும். ஒருவேளை அவருக்கிது தெரியாது.

விருக்கும்; அல்லது அவர் தம் நற்குணத்தால், காசிபனிடத்திற் காணப்படும் நன்மையைபே மதி த்து, அவன் குற்றங்களைப் பாராமலிருக்கலாம்: இருந்து உண்மையில்லையா?

[இரட்டையன் வருகிறார்.]

அகா:—[அவனிடத்தில் தனிமையாக] என்ன, இப் பொழுது, இரட்டையடி! தயை செய்து, போ உப் சேனுபதியை விடாதே.

[இரட்டையன் வெளியே போகிறார்.]

மங்:—இவ்வாறு வேறுன்றிய தூர்க்குணத்தையுடைய ஒருவனை, அதிசீலராகிய சிங்காவர் தமக்கு நேராக அடுத்த ஸ்தானத்தில் வைத்துப் பார்ப்பது மிகவும் விசனப்படத்தக்கதே. சிங்காவரிடத்தில் இதைச் சொல்லவதே யோக்கியம்.

அகா:—இவ்வழகிய தீவு முழுமையுங் கிடைக்கிறதா யிருந்தினும், நான் சொல்லமாட்டேன்; காசிபன் மேல் எனக்குப் பக்ஷமதிகம்; என்ன செய்தாயிரும் அவனிடமுள்ள இத்தீக்குணத்தை நிவர்த்திக்கவே பார்ப்பேன்—ஆனால், உற்றுக்கேளுங்கள்! என்ன சத்தம் அது? [உட்புறமாகக் கூக்குரல்] “ஐயோ! ஐயோ!”

[இரட்டையனைத் துரத்திக்கொண்டு காசிபன் திரும்பி வருகிறார்.]

காசி:—அயோக்கியப்பயலே! போக்கிலிப்பயலே!

மங்:—என்ன சங்கதி, உபசேனுபதி?

காசி:—ஓரு திருட்டுப்பயல்!—என் கடமை யெனக்குக் கற்பிக்கிறதா! அந்தத் திருட்டுப் பயல் உடம்பு

மலார்க் கூடைபோலாகும் வரையும் அடிக்கிடேறன் அவனை.

இர:—அடிப்பையா என்னை!

காசி:—பிதற்றுகிறாயா, அபோக்கியப்பயலே?

[இரட்டையனை அடிக்கிறான்.]

மங்:—[அவனைத்தடுத்து] வேண்டாம், நல்ல உபசேனு பதி; ஜூயா, தனயசெங்யும், அடியாதேயும்.

காசி:—விடும், ஜூயா; என்னை; இல்லாவிட்டால் உம் தவடையைப் பேர்த்துவிடுவேன்.

மங்:—போதும், நிறுத்தும். நீர் குழிவெறியாயிருக்கிறீர்.

காசி:—குழிவெறியா!

[அவர்கள் சண்டையிடுகிறார்கள்.]

அதா:—[இரட்டையனிடத்தில் தனிமையாக] ஒடிப்போ, என்கிடேறனே, வெளியேபோய்க் கலகமென்று கூக்குரவிடு.

[இரட்டையன் வெளியே போகிறான்.]

வேண்டாம், நல்ல உபசேனுபதி,—ஜூயோ! கன வான்களே:—விலக்குங்கள், ஓ!—உபசேனுபதி— ஜூயா,—மந்தானன்ரே,—ஜூயா,—எல்லாரும் விலக்குங்கள்;—இங்கே காவல் வெகு நன்றாயிருக்கிறது!

[மனி குதுக்கப்படுகிறது.]

யார் மனியைக் கிலுக்குகிறார்களே ஜூயோ நாசமே! பட்டணங்கிளம்பிவிடுமே: உபசேனுபதி, கடவுள் மேலானை, நிறுத்தும்; நீர் தீராத அவமானத்தையடையீர்.

[உதயலனும், ஏவலரும் திரும்பவும் வருகிறார்கள்.]

உத:—என்ன, என்ன இஃது! எதிலிருந்து இஃது உண்டாயிற்று? அராபியர் நமக்குச் செய்யாது கடவுள் தடித்ததை நாமே யொருவருக்கொருவர் செய்ய, நாம் அராபியராகவிட்டோமா? இந்துக்களுக்குரிய மானத்தை சினத்து, இந்தக் காட்டுத்தனமான சச்சரவை நிறுத்துங்கள்: தன் கோபத்தையே பாராட்டி, இனிவெட்டுக்கத்தியைதுங்குபவன், தன் உயிரை அற்பமாக பெண்ணினவனுவான்; அசைந்தால் கொன்று விடுவேன்.—அந்தப் பயங்கரமான மணிமுழக்கத்தைசிறுத்து; இந்தத்தீவை யொழுங்கு பிறழும்படி, அது பயமுறுத்துகின்றது.—ஜெயன்மீரி! என்ன விசேஷம்? விசனத்தால் இறந்தவளைப்போலக்கானும் நானையமுள்ள அகாதா! சொல், யார் இதைத் தொடங்கினார்களீ? என் விசாசத்தின் மேலாணை.

அகா :—எனக்குத் தெரியாது, சற்றமுன், இப்பொழுதுதான், காவலிடத்தில் சினேகமாயிருந்தார்கள்; படுக்கைக்குப் போகும் புதுப்பெண்ணும் மாப்பிள்ளையும்போல் பிரியமாயிருந்தார்கள்: பெங்கு, உடனே, ஏதோ கிரகசாரத்தால் மதிமயங்கினாற் போல, வாளையருவகிறதும், கொடும் பகையோடு ஒருவர் நெஞ்சில் ஒருவர் குத்துகிறதுமாய் விட்டது. இந்த அசங்கியமான சச்சரவுக்கு யாது ஆரம்பமென்று என்னுற் சொல்ல முடியவில்லை; இதிற் கலக்கும்படி, என்னை யிங்கே கொண்டு வந்துவிட்ட என் கால்களை, சீர்த்திபெற்ற யுத்தகளத்தில் இழந்திருந்தேனில்லையே என்று வருங்குகிறேன்.

உத:—மிகுவேலா ! நீ இவ்வாறு தண்ணை மறந்து நடந்த தென்ன ?

காசி:—தயை செப்து மன்னியுங்கள், என்னால் பேச முடியவில்லை.

உத:—மந்தானனரே ! நீர் நல்ல யோக்கியரும் மரியா தைக்காரரூபாயிற்றே ; உம் இளம்பிராயத்தின் பெருந்தன்மையையும் சாந்தத்தையும் உலகம் அறிந்து, மஹாமேதாவிகளும் உம் பெயரைச் சிறந்ததாக மதிக்கின்றனரே; அங்கனமிருக்க, உம் நீர்த்தியை நீர் இவ்வாறு நீர்க்கிழத்து, நீரடைந் திருக்கும் சிறந்த நற்பெயரை யழித்து, இராக்காலத்தில் சச்சரவு செப்து திரிவோனென்ற பெயர்றும்படி, நீரொழுகும் விதம் என்ன ? என் கேள்விக்குப் பதிலுறையும்.

மந்:—உதயலர் மஹானே, நான் பிராண்பாயமான காய மடைந்திருக்கிறேன் : தங்கள் உத்தியோகஸ்தர் அகாதரே எனக்குத் தெரிந்ததை யெல்லாம் சொல்லக்கூடும்; பேசினால் எனக்குச் சிறிது இப்பொழுது கோகிறது; தவிரவும், தற்காப்புச் சில வேலோகளில் தூர்க்குணமாயும், மூர்க்கர்களெதிர்த்துத் தாக்கியபொழுது தன்னைக் காத்துக் கொள்ளுதல் பாவமாயுமிருந்தாலன்றி, நான் இன்றிரவு தவறுதலாக ஒன்றும் பேசவுமில்லை, செய்யவுமில்லை

உத:—கடவுளாணை, இப்பொழுது, எனக்கும் நிதான வழைத்தியும் பதபாகமுங் குன்றிக் கோபங் கிளர்கின்றது. விவேகத்தின் முகத்திற் கரியைத்தீர்றி மங்கச்செப்துவிட்டு, தானே வழிகாட்ட

முயல்கின்றது. யான் ஒருக்கால் கிளம்பினால், அல் லது இக்கையைமட்டுங் தூக்கினால், உங்களுட் சிற ந்தவனும் என் தண்டனைக்கீழ் ஆழ்வீர்கள். இங் தப் பாழான சச்சரவு எங்கனமுண்டாயிற்று? யார் முதலில் தொடங்கினார்களென்று எனக்குச் சொல்லுங்கள்; இக்குற்றம் எவன்மேல் ரூச்வாசி றதோ, அவன் ஒரே சிறப்பில் என்னுடன் இர ட்டையாகப் பிறந்தவனேயாயினும், யான் அவளை உதற்றித் தள்ளிவிடுவேன்.—என்ன! யுத்த சந்த மாயும், இன்னும் குழப்பமாயுமுள்ள பட்டனத் தில், குடிகள் மனமெல்லாம் இன்னும் பயந்தன ம்பி வழிந்து கொண்டிருக்கையிலே, இராக்காலத் திலே, காவற்கூடத்திலேயே, ஒருவருக்கொரு வருள்ள சொந்த மனஸ்தாபங்களையும் வீட்டுச் சண்டைகளையும் நடத்துகிறதா! இது பெருங் குற றமே! அகாதா, இதைத்தொடங்கியவர் யார்?

மன்:—நட்புக்காகவேனும், உடன் உத்தியோகஸ்த் தன்றெண்ணியேனும், பக்ஷபாதமாக, உள்ளுமையைக் கூட்டிக் குறைத்துக்கூறின், நீர்யுத்த வீர ரல்ல.

மகா:—அப்படி நெருங்காதேயும்: மிகுவேல் காசிபுருக் குத் தீங்கிழைமுப்பதினும், இந்த நாலை அறுத்து விடுவதே எனக்கிஷ்டம்; ஆயினும், உண்மையை யுரைப்பதில் அவருக்கொரு தீங்கும் விளையா தென்றே நம்புகிறேன்.—சேனுபதி! நடந்தவரறு இது தான்: நானும் மந்தானனரும் பேசிக்கொண்டிருக்கையில், அபயக் கூக்குர விட்டுக்கொண்டு ஒரு பயல் ஓடி வந்தான்; அவளைத் தீர்த்துவிடத்

துணிக்கு, கந்தியும் கையுமாய்க் காசிபரும் தொடர்ந்து வந்தார். ஐயா, இந்தக்கிரகஸ்தர், காசிபர் முன்சென்று, பொறுத்துக்கொள்ளும்படி அவரை வேண்டினார்: இப்பொழுது சிகிட்டுவிட்டபடி, அவன் கூக்குராலால் பட்டணங் திகில்லடயா வண்ணம், பெருங்கூச்சிடும் அந்தப் பயலை நான் தொடர்ந்து சென்றேன்; வேகமாய் ஓடுபவனுகையால், அவன், என்னெண்ணம் நிறைவேறாதபடி தப்பியோடிவிட்டான்; கத்திகள் உரசிச் சப்திப் பதையும், ஒன்றின்மேலான்று விழுவதையும், காசிபர் கோபமாய் வைவதையுன்செவிக்கொண்டு நான் விரைவில் திரும்பி வந்தேன்; இன்றிரவுக்கு முன் தாசிபர் அவ்விதம் திட்டுவதை நான் கேட்டதேயில்லை. நான் திரும்பிவரும்பொழுது, —எல்லாம் வெகு சீக்கிரத்தில்தான்—அவர்கள் நெருங்கிக் கலன்து, குத்தும் அடியுமாயிருஞ்சார்கள்; தாங்கள் மறுபடியும் விலக்கும்பொழுது எவ்வாறிருஞ்சார்களோ அப்படியே தான். இதைத்தவிரங்கான் சொல்லக்கூடிய தொன்றுமில்லை:—ஆனால், மனிதர்கள் மனிதர்களே: சர்வோத்தமர்களும் சிலவேளைகளில் தங்களை மறந்துவிடுகிறார்கள்:—கோபங்கப்பட்டவர்கள், தங்களுக்கு நன்மையை மிகச் சூழ்பவர்களையே யடித்து விடுவதுபோல, காசிபர் அவனுக்கு ஏதோ சிறிது தீங்கு செய்தாலும், ஓடிப்போனவன், பொறுக்கரிய அவ்வரியாதையாதோ செய்து, காசிபரைக் கோபமூட்டியிருப்பானென்று நான் விச்சயமாய் நம்புகிறேன்.

உத:—அகாதா, எனக்குத் தெரியும்; உன் நற்குணத்

தாலும், காசிபன்மேலுள்ள பக்ஷத்தாலும், இந்தச் சங்கதியைச் சிறிது இலோசாக்கி, அவன்மேல் அதிகக்குற்றஞ் சமத்தாமற் சொல்லுகிறோம். காசிபா, உன் மேலெனக்குப் பிரியமே: ஆனால் இனியொரு பொழுதும் நீ என் உத்தியோகஸ்தனு யிருக்க வேண்டாம்.

[திசைமோக்னி, சில ஏரெடுன் திரும்பி வருகிறார்கள்.]

பார், என் இனிய காதவி எழுந்து வந்து விட்டான்!

[காசிபனை நோக்கி]

காசிபா! உன்னை ஒரு உதாரணமாக்குவேன்.

[திசைமோக்னியை நோக்கி]

என் கரும்பே! எல்லாம் இப்பொழுது சரியாய் விட்டது.

[யந்தானன்னை நோக்கி]

ஜியா, எமது காயங்களுக்கு யானே சிகிச்சை செய்கிறேன்.

அவரை அழைத்துப்போங்கள்.

[ஏவார் மங்கானன்னை நடத்திச் செல்லுகிறார்கள்.]

அகாதா! பட்டணத்தைக் கவலையாய்ச் சுற்றிப் பார்; இந்தக் கெட்ட சச்சரவால் கலக்க முற்றவர்களையெல்லாஞ் சமாதானப்படுத்து.—வா, திசைமோக்னி, தங்கள் இனியித் திரையினின்றும் கலகங்களால் எழுப்பப்படுவது, யுத்தவீரர் வாழ்க்கைக்குரியதே.

[அகாதனையும் காசிபனையும் தவிர, மற்றுமாவரும் வெளியே போகிறார்கள்.]

அகா:—என்ன! உமக்குக் காயமுண்டா உபசேனைபதி?

காசிஃ:—ஆம், எந்த ரணவைத் தியத்தாலும் ஆற்றமுடியாது.

அகா,—ஜீயோ! கடவுள் விலக்கட்டும்!

காசி:—நற்பெயர்! நற்பெயர்! ஒன்ன் நற்பெயரை யிழுஞ்சுவிட்டேனே! என்னில் அழியாப்பருதியை யிழுஞ்சுவிட்டேன்; எஞ்சி யிருப்பது மிருகத்தன்மையதே.—என் நற்பெயர், அகாதா, என் நற்பெயர்!

அகா:—உண்மைபாகச் சிசால் லுகிறேன், உம்முடைய உடம்பிலெங்காவது காயமுண்டென்றே நினைத் தேன்; நற்பெயரிலும் அதே சேதமுறக்கடியது. நற்பெயரென்பது, ஒரு வீணை, முழுப் பொய்யான மேல்வீவதேமே; அடிக்கடி, போக்கியதை யில்லாமலே வருகிறது, தக்க காரணமின்றியே போய்விடுகிறது: அதையிழுஞ்சவராக நீரே பெயர் வைத்துக்கொண்டாலன்றி, நீர் ஒரு நற்பெயரை யுமே யிழுக்கவில்லை. என்கானும்! சேநுபதியின் பிரியத்தைத் திரும்பி யடைய வழிகளிருக்கின்றன: நீர்போய்த் திரும்பவும் வேண்டிக்கொண்டால், உம்மவராய்விடுவார்.

காசி:—அவ்வளவு நல்ல சேநுபதியை, இவ்வளவு அற்பமான, குடிவெறிகொண்ட, அஜாக்கிரகதயுள்ள சேவகனுமிருந்து ஏமாற்றுகிறதா! சீ! என்ன அவ்மானம்னக்கிது! குடிவெறி கொள்கிறதுவாய்க்கு வந்தபடி யுள்ளுகிறது? கலகஞ் செய்கிறது? வீம்பு பேசுகிறதுவைச் சூறுகிறது? தன்னிழுடனேயே தாறுமாறுப் வாதாகிறது?—ஓ! சாராயத்தின் கண்ணுக்குப்புலப்படாத ஆவியே! உனக்கு வேறு பெயரில்லை யெனின், உன்னைப் பிசாசென்றமூக்கலாம்!

அகா:—நீர் கத்தியுங்கையுமாய்ப் பின்றோடர்ந்தவன் யாவன்? அவனுமக்கு என்னசெய்தான்?

காசி:—நான்றியேன்.

அகா:—மெய்தானுவிது?

காசி:—எத்தனையோ சங்கதிகள் ஞாபகமிருக்கின்றன, ஆனாலோன்றும் தெளிவாயில்லை; ஒரு சண்டை நடந்தது, ஆனால் அதன் கொரணமொன்றுந் தெரியவில்லை. அந்தோ! தங்கள் முனைகளைத் திருடிச் செல்லும்படி மனிதர்கள் தங்கள் வாய்களில் ஒரு பகைவனை விட்டுக்கொள்கிறார்களே! சந்தோஷத் துடறும், மகிழ்ச்சியுடனும், விழாவயர்ச்சியுடனும் புகழ்ச்சியுடனும், நாம் நம்மை மிருகங்களாக்கிக் கொள்கின்றோமே!

அகா:—என்ன, இப்பொழுதெல்லாம் சரியாயிருக்கி ற்றே. இப்படி யெவ்வாறு சரியாய்விட்டார்?

காசி:—குடிவெறிப் பிசாச தயைகூர்ந்து கோபப் பிசா சுக்கிடங்கொடுத் திருக்கிறது. நானே என்னை உண்மையில் வெறுக்கும்படி, ஒருகுறை மற்றொரு குறையை வெளியிடுகிறது.

அகா:—போதும், நீர் நீதி கூறுவது மிகக் கண்டிப்பா யிருக்கிறது: காலம், இடம், தேசவிலைமை இவற்றை யுத்தேசித்து, இவ்வாறு சிகழாமவிருந்தால் மிகவும் நலமென்றென்னுகிறேன்; ஆனால், நடந்தது நடந்தாய் விட்டபடியால், அதை உமக்கு நன்மை பயக்கும்படி திருத்திக்கொள்ளும்.

காசி:—என் உத்தியோகத்தைத் திரும்பக் கொடு மென்று அவரிடம் போய்க் கேட்கிறேன்; நீ

குடிகாரன்று அவர் பதில் சொல்லட்டும்! ஆதிசேஷனத்தனை நாவுகள் எனக்கிருப்பினும், அந்த மறுமொழி பெல்லவற்றையும் ஒடுக்கி விடும். இப்பொழுதொரு புத்திசாலியாயிருக்கிறது, சற்றுப் பொறுத்து ஒரு மூடன் ஆகிறது, உடனே ஒரு மிருகமாய்விடுகிறது! ஓ என்ன புதுப்பை! மட்டுக்குமிஞ்சிய ஒவ்வொருகிண்ணியும் சாபத்தீடே; அதன் உட்சரக்குப் பிசாசே.

அகா:—போதும், போதும்; நல்ல சாராயம் சரியா யுபயோகித்தால், ஒருங்கல் பழகத்தக்க வள்ளுவே; இன்னும் அதைப் பழிக்க வேண்டாம். இதுசிற்கா: நல்ல உபயோகத்தீடு! என்னை உம்மேற் கூஷமுள்ள வனுத மதிக்கிறீரன்று என்னுகிறேன்.

காசி:—அதை நான் நன்கறிவேன், ஐயா; நான் குடிவெறி கொண்டேனு!

அகா:—என்ன ஐயா, நீரில்லை, வேறெந்த மனிதனும் தானென்ன, சிலவேளை குடித்திருக்கக்கூடும். நீர் செய்ய வேண்டியதைச் சொல்கிறேன், கேளும். உமதுசேநுபதியின் மனையாட்டிதான் இப்பொழுது சேநுதிபதியா யிருக்கிறார். அவள் குறைத்திசயங்களையும் அழகுகளையும் தெரிந்து கவனித்துத் தியானஞ் செய்யும்பொருட்டே, அவர் தம்மை அர்ப்பணஞ் செய்துவிட்டபடியால், நானிப்படிச் சொல்லுதல் செய்ய முன்து தான் வேண்டும்; அவளை அலட்டி வேண்டிக்கொள்ளும்; உமது ஸ்தானத்தில் உம்மைத் திரும்புவும் வைக்க அவளுதவி செய்வாள். ஒருவர் தன்னை வேண்டியதினும்

அதிகமாக உதவிபுரியாமை, தன் நற்குணத்துக்குக் குறைவென் ரெண்ணுமளவு, அவள் மனவுதார மும், தனையும், நற்குணமும் பொருந்தியவள்.

காசி:—நீ தக்க யுக்தியே சொல்லுகிறோம்,

அகா:—சத்தியமாகவே, உண்மையான பகுத்தாலும் நல்லெண்ணத்தோடுமே நான் பேசுகிறேன்.

காசி:—நானும் அதைச் சரியாக்கவே விணக்கிறேன்; அதி காலையிற் சென்று, கற்பரசியாகிய திசைமோகினி யை எனக்காகவேண்டிப் பேசும்படி பிரார்த்திப் பேன். இவ்வளவிலேயே தடைப்பட்டுப்போனால், என்கதி யென்னாகு மென்று மிகவும் ஏக்கமாயிருக் கிறது.

அகா:—நீர் சொல்வது சமிதான். உமக்கு நல்லிரவாகுக, உபசேநூபதி; நான் காவலுக்குச் செல்லவேண்டும்.

காசி:—நானுமையான அகாதா, நல்லிரவாகுக.

【போகிறுன்】

அகா:—(தனிமொழி) ஆகவே, யான் செய்வது அயோக் கியத்தனமென்று சொல்கிறவன் எவன்றை இந்த ஆலோசனை, உண்மையாகவே நல்லெண்ணமுடையார் உரைக்கத்தக்கதாயும், யோக்கியமானதாயும், யுத்திபுத்திக்குப் பொருந்தினதாயும் இருக்கிறது; நானும் அதைச் சொல்லிக்கொடுக்கிறேன்; சிங்கள வன் பிரியத்தைத் திரும்பப் பெறுதற்கு வழியும் இதுவே. ஆகவே, அவன் நன்மைக்கு நேர்வழி யாகிய இந்த யுத்தியைக் காசிபனுக்குப் போதிப்ப தில், நான் எவ்வாறு துரோகியாகிறேன்? ஆ! இது தான் துரோகத்தின் வேதாகமம்! தீய ஊழ்வினை,

அதிகாரேமான பாதகங்களைத் தூண்டும்பொழுது, நான் இப்பொழுது செய்வதூபோல், தெய்வீகமான புண்ணியத்தோற்றங்களை முதலிற் காட்டி, மனத்தைக் கவர்கின்றது: எங்ஙனமெனின், இந்த நாணயமான மூடன், தன் தூர்ப்பாக்கியங்களைச் சீராக்கும்படி திசைமோகினியையலட்டி வேண்ட, அவள் அவனுக்காகச் சிங்களவனிடத் தில் பலமாய்ச் சிபார்சு செய்கையில், தன் தூர்த்தசு விபாபாரத்தின் பொருட்டே அவனை வேலையில் திரும்பவுமிருத்த வேண்டுகிறுள்ளன்ற விஷத்தை, நான் சிங்களவன் காதிலுற்றுவேன்; ஆகவே, அவள் அவனுக்கு நன்மை செய்ய எவ்வளவு மன்றுடுகின்றனன்னோ, அவ்வளவு, சிங்களவன் தன் மேற் கொண்டிருக்கும் மதிப்பையும் நம்பிக்கையையும் இழப்பாள். இவ்விதமாக, அவள் நற்குணத்தைக் கரியாக்கி, அவள் சத்துவகுணத்தைக் கொண்டே அவர்களைவரையும் சிக்கச்செய்யும் வலையைப் பின்னிவிடுகிறேன்.

[இரட்டையன் வருகிறேன்.]

என்ன சங்கதி, இரட்டையா?

இர:—இந்த வேட்டையில், நான் சத்தத்தை நிரப்பும் படி, கூடக்குரைத்துச் செல்லும் நாயாகவிருக்கிறேனேயன்றி, வேட்டைபிடிக்கும் நாயாகவில்லை. என்பனம் அநேகமாய்ச் செலவாய்விட்டது; இன்றிரவு வெகு நன்றாய்த் தடிக்கம்புப் பூசையுங் கிணாடத்தது; முடிவில் என் சிரமத்துக்குப் பிரதிபலன், கிணாடத்த அநுபவத்தைத்தனிர் வேற்றாதென்றென் ஞுகிறேன்; ஆகவே, கையிற் காசேதுமே.

யின்றி, முன்னிலுஞ் சிறித்திகப்பட்ட விவேகத் தோடு, கொற்றகைக்குத் திரும்பிப் போகவேண்டியது தான்.

அகா:—பொறுமையில்லாதார் எத்தனையேழைகள்? காலக்கிரமத்தாலன்றி எந்தக் காயந்தான் ஆறின துண்டு? நாம் மதிகொண்டு வேலை செய்கின்றோமே யன்றி மந்திரங் கொண்டிருலை யென்பது உனக்குத் தெரியுமே; மதியோ மந்தமாகச் செல்லும் காலத் தைப் பொறுத்தது. என்ன, ஒன்றும் செவ்வையாகவில்லையா? காசிபன் உன்னை யடித்தான்: அச் சிறுதீங்கால் நீ காசிபனை வீட்டுக்கனுப்பிவிட்டாய். சற்றுப் பொறுத்துக்கொள்.—சத்தியமாகவே, பொழுது விடிந்துநிட்டது. விளையாட்டும் வினையும் காலங்கழிச்சியைச் சுருக்கிக் காட்டுகின்றன. படுக்கப்போ; நீ தங்குமிடம் செல்; போ, எனகிறேனே; பிற்பாடு மேற்சங்கதி சொல்லுகிறேன்: நில்லாதே போய்விடு.

[இரட்டையன் போகிறுன்.]

இரண்டு காரியங்கள் செய்யவேண்டும்,—என்மீனவி, காசிபனுக்காகத் தன் ஏஜமானியிடம் சிபார்சு செய்யவேண்டும்; அவனை யதற்குத் தூண்டிவிடுகிறேன்; அது நடக்க, சிங்களவளை நான் வெருக அழைத்துப் பென்று, காசிபன் அவன் மனைவியை வேண்டிக்கொண்டிருக்குஞ் தருணத்தில், அவன் கானும்படி கொண்டு விடவேண்டும்:—ஆம் அது தான் வழி: ஆலோசனையை அசட்டுத்தன்மையாலும் ஆலசியத்தாலும் மந்தப்படுத்த வாகாது.

[போகிறுன்.]

பின்றும் ஆங்கம்.

முதல் காட்சி.

செப்பன்றயில் அரண்மனையில் முன்னிலை—காலை.

[தினசார்மாகிளியும், காசிபனும், ஏமலீலையும் வருகிறார்கள்.]

திசை:—நற்குணக் காசிபரே, உமக்காக என்னுவியன்ற
தெல்லாஞ்செய்வேனென்று நிச்சயமாய் வைத்துக்
கொள்ளும்.

ஏம:—அம்மணி செய்யுங்கள். இது தமக்கு நேர்ந்தாற்
போல் என் புருஷர் வருந்தகிறுரென்று, உறுதி
யாகச் சொல்லுவேன்.

திசை:—ஓ, அவன் யோக்கியன். காசிபரே, நீரும்
என்னுதரும் முன்போலவே இஷ்டமாயிருக்கும்
பாடி செய்வேனென்பதை நம்பும்.

காசி:—உதாரகுண அம்மணி, மிகுவேல் காசிபன் கதி
பென்னவாயினும், அவனைப்பொழுதும் தங்கள்
உன்மை யூழியனே யொழிய வேறில்லை.

திசை:—அதையறிவேன்:—உமக்கு வந்தனம். நீர் என்
ஞாதர்மேல் பக்ஷமுள்ளவர்: அவரை வெகுகால
மாயறிவீர்; வெளிப் பார்வைக்குச் சிறிது வேண்டிய
அளவுக்குமேல், அவரும்மை விலக்காரென்று
உறுதிபாய் நினையும்.

காசி:—ஆம், அம்மா; ஆனால் வெளிப்பார்வைக்காகச்
செய்யும் அந்தப் பாவனை அதிகமாக நீடித்தேனும்

எதிர்பாராத அற்ப சங்கதிகளால் பலப்பட்டே நும், அகஸ்மாத்தாய் அதிகப்பட்டே நும், நான் கண்ணென்றிரும், என் ஸ்தானத்தில் வேறிருவனமர்ந்தும், என் தலைவர் என் பகுத்தையும் நான் செய்திருக்கும் ஆழியத்தையும் மறந்து விடக்கூடும்.

திசை:—அப்படி அஞ்சவேண்டாம்; இதோ ஏமலீகீ முன்னிலையில், உம்முடைய உத்தியோகத்தை உமக்குத் திரும்பிக் கொடுப்பதாக நான் வாக்களிக் கிறேன்: நான் நட்புப்பாராட்டிவிட்டால், முடிய வரையும் அதை கிறைவேற்றுவேணன்று உறுதியாயென்றும்: என் நாதரை யிடையருது அலட்டுவேன்; அவர் படியும் வரையும் தூங்கவிடாது, பொறுக்கமுடியாமல் இனக்கும் வரையும் வாதாடுவேன்; அவர் சயனக் கிரகத்திலும் உண்ணும் பொழுதுங்கட, விடாது அலட்டுவேன்; அவர் செய்கைகள் ஒவ்வொன்றிலும், காசிபரின் முறையிட்டைக் கலப்பேன்: ஆகையால், காசிபரே, ஸீர்சன்தோஷமாயிரும். உம்முடைய வக்கில் உம் முடைய கட்சியை யிழப்பதினும், தான் சாகவே அஞ்ச செய்வாள்.

ஏமா:—அம்மா, இதோ எஜமானர் வருகிறோர்.

காசி:—அம்மா, நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.

திசை:—என், நான் பேசுவதை யிருந்து கேளும்.

காசி:—அம்மா, இப்பொழுது வேண்டாம்; எனக்கு மனம் சரியாயில்லை; என் காரியாதுகூலத்துக்கு நானிப்பொழுது ஏற்ற சிலைமையில்கீ.

திசை:—நல்லது, உம்முடைய யுக்தம் போற் செப்பும்.

[காசிபன் வெளியே போகிறான்.]

[உதயலனும், அகாதனும் வருகிறார்கள்.]

அகா:—ஆ! அது நன்றாயில்லையே.

உத:—என்ன சொல்கிறோய்?

அகா:—ஒன்றுமில்லை, ப்ரபோ; எதோ,—இன்னதென்று தெரியவில்லை:

உத:—காசிபனல்லா, அதோ என்மனைவியை விட இப் பிரிந்து சென்றவன்?

அகா:—ப்ரபோ! இல்லை; நிச்சயமாகவே, நாங்கள் வருவதைக் கண்டு, கள்ளன்போல் இம்மாதிரியாக, அவர் சமூவுவா ரென்று ஏன்க்குத் தோற்றவில்லை.

உத:—அவனென்றே யெண்ணுகிறேன்.

திசை:—என்ன, பிராணாதா! தங்கள் அப்பிரியத்தால் மனம் வாடும் ஒரு மனுதாரனேடு இங்கே பேசிக் கொண்டிருந்தேன்.

உத:—யாரைச் சொல்கிறோய்?

திசை:—என், தங்கள் உபசேனூபதி காசிபரையே. பிராணாதா! தங்களுக்கு என்மேல் கிருபையிருப்பின், இப்பொழுதே அவர் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனின், யோக்கியதையை முகக்குறிகளினால் மதித்தறியும் சக்தி யெனக் கிருபது மெய்யானால், அவர் தங்கள்மேல் அந்த ரங்க வாஞ்சையுள்ளவரென்பதும், அறியாமையாலன்றி தெரிந்திருந்தும் பின்மை செப்பவரில்லை யென்பதும் நிச்சயமே; அவரைத் திரும்ப அனந்தக் கேள்வுகிறேன்.

உத:—அவனிப்பொழுது இங்கிருந்து போயினான்?

தீசை:—ஆமாம்; அவரடைந்த மனச் சிறுமையினால், யானும் அவருடன் மனம் வருந்தும்படி, தம் துப ரத்திலொரு பகுதி, இங்கு விட்டுப்போனார். என் இனிய காதலரே! அவரைத் திரும்புவதற்கும்கண்.

உத:—இப்பொழுது வேண்டாம், தீசைமோகினி; வேற்றிருந்து சமயமாகட்டுமீ.

தீசை:—ஆனால், சிக்கிரத்திலாகுமோ?

உத:—என்கரும்பே, உங்க்காகச் சிக்கிரத்தில் செய்கிறேன்.

தீசை:—இன்றிரவு போஜன காலத்திலாகட்டுமோ?

உத:—இல்லை, இன்றிரவு வேண்டாம்.

தீசை:—பின்னை, நாளைப்பகல் போஜனகாலத்திலோ?

உத:—நாளை நான் வீட்டிற் சாப்பிடமாட்டேன்; கோட்டையில் தளக்கர்த்தர்களைச் சந்திக்கவேண்டும்.

தீசை:—என்ன, பின்னை, நாளையிரவிலாரே அல்லது, செவ்வாய்க்கிழமை பகவிலாரே? இரவிலாரே? புதன்கிழமை காலையிலாரே?—தனை செப்து காலத்தைக் குறிப்பிடுக்கள்; ஆனால் முன்று நாட்களுக்கு மேற்போகவேண்டாம். நான் மறுக்கும்படியாவது, அல்லது, இவ்வாறு திகைத் துத் திபங்கும்படியாவது, நீங்கள் என்னிடம் எதைக் கேட்கக்குமென்ற நெண்ணி ஆச்சரியப் படுகிறேன். என்ன, தாங்கள் என் கைவிழமுந்து வந்தபொழுது தங்களுடன் வந்த மிகுவேல் காசிபர், தங்களைப்பற்றி எத்தனையேர் தட்டையு நான் குறைவாகப் பேசிய காலங்களில், தங்கள்கட்டிய

எடுத்துப் பேசியவர், அவரைத் திரும்பக் கொண்
இவர் இவ்வளவு பாடா! பொய்யில்லை, நானெ
னின்,—

உத:—போதும், தமைசெய்து சிறுத்து; அவனுக்கிட்ட
மன்போது வரட்டும்; உனக்கொன்றுமே மறுக்
கேன—அதற்குப் பதிலாக, நான் சிறிது நேரம்
தனித்திருக்கும்படி, நீ செல்ல வேண்டுகிறேன்.

திசை:—நான் மாட்டேனன்று சொல்லட்டுமா? வேண்
டாம்: போய்வருகிறேன், நாதாரே.

உத:—போய் வா, திசைமோகினி: இதோ நேராக உன்
னிடம் வருகிறேன்.

திசை:—வா, ஏமலீரா;—தங்களிட்டம் போஸிருங்கள்;
தாங்களொப்படியிருப்பினும், நான் சொற்படி நடப்
பவனோ.

[ஏமலீலடிடன் வெளியே போசிருங்.]

உத:—ஷிவதான குட்டி! உன்னுசை உன்னமயில் இல்
லாவிட்டால், என் ஆக்மா நரகத்திலாழ்டுமி
தவிரவும், உன்னுசை யொழிந்தபின் உலகமெல்
லாம் பாழ்க்கு குழப்பமே.

அகா:—கொரவப்பரபோ—

உத:—என்ன சொல்கிறோ, அகாதா?

அகா:—தாங்கள் எஜமானியை வேவட்டு சென்ற
பொடுது, மிகுவேல் காசிபருக்குத் தங்கள் காதல்
விஷயம் தெரியுமோ?

உத:—அவனுக்கு ஆகியோடந்தம் தெரியும்; என்னத்
திற்காகக் கேட்கிறோ?

அகா:—ஏரோ, என் மனத்திருப்பிக்கே; வேறு கெடுதல் ஒன்றுமில்லை.

உத:—மனத்திருப்பிக்கென்றுமே, அதேன், அகாதா
அகா:—அம்மைபவர்களை அவருக்குத் தெரியுமென்று நானென்னவில்லை.

உத:—ஓ, நன்றாய் தெரியும்; அடிக்கடி எங்களிடையே நாது சென்றிருக்கிறோன்.

அகா:—அப்படியா!

உத:—அப்படியா! ஆம்! அப்படித்தான்: அதில் ஏதா வது விசேஷம் தட்டுப்படுகிறதா உணக்கு? அவன் யோக்கியனில்லையா?

அகா:—யோக்கியதையா, பரபோ!

உத:—யோக்கியதை, ஆம், யோக்கியதையேயி.

அகா:—பரபோ, எனக்குத் தெரிந்தமட்டுமாம் (யோக்கியரோ).

உத:—நீ என்ன சினைக்கிறுய்?

அகா:—சினைக்கிறதா, பரபோ!

உத:—‘சினைக்கிறதா, பரபோ’ கடவுளாகை, வெளிக்காட்டத் தகாத சூருபமான கொடிய எண்ணம் வதோ மனத்திலிருப்பதுபோல், நான் சொல்வதை எதிராலிக்கிறேன்.—உன் நடக்கை ஏதே விசேஷத்தைக் குறிக்கிறது. இப்பொழுதுதான், காசிபன் என் மனைவியைகிட்டுப் போன்பொழுது, ‘அது நன்றாயில்லை’ யென்று நீ சொன்னது காதில் விழுந்தது; எது நன்றாயில்லை என் காதல் வேட்கை நிகழ்ச்சியில் நடந்த யாவற்றிலும், அவன் எனக்கு உட்கையா யிருந்தானென்று

சொன்னபொழுது, “அப்படியா!” என்று ஆசி கரியப்பட்டு, எதோ மிகக் கொழுப் பக்திகத்தை உண்மீனாகில் அடக்கி வைத்திருந்தாப்போல, உன் புகுவங்களை செரித்துச் சுருக்கினால்: உனக்கென் மேல் பகுதிமுண்டானால், உன் சிறைவை என்னிடம் வெளியிடு.

அகா:—பரபோ! நான் தங்கள்மேல் அந்தாங்க விசுவாச முன்னவேனன்பறு தங்கருக்கே தெரியும்.

உத:—நான் அப்படியே என்னுகிறேன்; அதுவுமன்றி, நீ மெய்யன்பும் யோக்கியதையும் சிறைந்தவனென்றும், வரம் திறக்குமுன் வார்த்தைகளை சிறுத்துப் பார்த்துப் பின்பே பேசுகிறவனென்றும் எனக்குத் தெரியும்; ஆகையினால்தான், இவ்விதமாக நீ தியங்குவது எனக்குத்திக யய்த்தையுண்டாக்கு கின்றது: ஒரு பொய்யனுண வஞ்சகனிடத்தில், இய்யாத்திரியான நடக்கைகள் வழக்கத்தால் ஏற்பட்ட புரட்சிக்காரரும்; ஆனால், ஒரு யோக்கிய னிடத்திலோ, ஆக்கிரக, மடங்காது பொங்கும் மனத்தினிருந்து தாமாகவே வெளிவரும் மகற்றவான் குற்றச்சாட்டுக்களாம்.

அகா:—மிகுவேல் காசிபர் விஷயத்தில், சத்தியமாகவே, அவர், யோக்கியரென்றே படிகிறது.

உத:—நானும் அப்படியே என்னுகிறேன்.

அகா:—வெளிந் தோற்றம்போலவே மனிதர் உண்மை சிறு மிகுக்கவேண்டும்; அப்படியில்லதார், ஒரு விதமாகவும் தோற்றுகிறுத்தலே நலம்.

உத�:—நிச்சயமாகவே, மனிதர் வெளிக்குக் தோற்று
வது போலத்தான் உண்மையிலும் இருத்தல்
வேண்டும்.

அகா:—பின்னொன்ன, காசிபர் போக்கிய ரென்றே
தோற்றுகிறது.

உத�:—இல்லை, இதில் இன்னும் ஏதோ விசேஷமிருக்கி
நிதி: சற்று உன்னினொவுகளை உள்ளாடி விவரமாய்ச்
சொல்; எவ்வளவு கெட்ட என்னங்களாயிருப்பி
னும், எவ்வளவு கெட்ட மொழிகளில் வேண்டுமா
யினும், வெளியிடு.

அகா:—ப்ரபோ, மன்னியுங்கள்: என் கடமைக்குரிய
எதைச் செய்யவும் நான் கட்டுப்பட்டவனுயினும்,
சுகல அடிமைகளுங்கூடச் சுதந்திரமாய் அதுபவிக்
கும் விவூதியத்தில், நான் கட்டுப்பட்டவன்ஸ்வ. என்
நினைவுகளைபா கூறுவேண்டுமீ என் அவை கெட்ட

வோம்:—கெட்ட வஸ்துக்கள் வில் ஈயங்களில்
உட்புகாத, அவ்வளவு பரிசுத்தமான அரமனை என்
கிருக்கின்றது; சிரமங்ன சித்த ஸிருத்திகளுடன்
அங்மார்க்கமான சில சந்தேகங்களும் கலந்திராத,

அவ்வளவு பரிசுத்தமான இருதயம் எவ்வளக்குவிடு?

உத�:—அகாதா, உன் சினேகித்தனுக்கு ஒரு தீங்கு செய்
யப் பட்டிருப்பதாக சினைத்தும் உன் மனத்திலிருப்
பதை அவனுக்கு நீ சொல்லாசிட்டால், நீயும்
கூடித் தீங்கின்முட்பவனே யாகிறுய்.

அகா:—நான் தங்களை வேண்டிக்கொள்கிறன்.—இல்லை குற்றங்களை யிருப்பனவாக என் சமுசூழ

குணம் உருப்பித்துவதும், கெடுதிகளையே உற்று நோக்கிக் கண்டிப்பதும், என்னைப் பிடிக்கும் தூர்க்குணம் என்பது எனக்குத் தெரியும்; ஆகவே, என் சுந்தேகம் ஒரு வேளை கெட்டவிதமாயிருப்பி அம், நிதான விவேகமுள்ள தாங்கள், அதைப் பொருட்டாகவெண்ணி, இவ்வளவு அரைசூறையான ஆலோசனையையுடைய நான் சிச்சயமாகவும் தீர்மானமாகவுமின்றிக் கண்டனவற்றி விருந்து, தங்களுக்கொந்த வருத்தத்தைத் தாங்கள் உண்டு பண்ணிக்கொள்ள வேண்டாம். தங்கள் மன சிறைவுக்கொலூம், நன்மைக்கேளும், என் ஆண்மைக் கேளும், யோக்கியதைக்கேளும், விவேகத்துக் கேளும், என் சிலைவுகளைத் தங்களுக்குத் தெரியப் படுத்துவது தகுதியன்று.

உத:—உன் கருத்தென்னை?

அகா:—என் பக்கமுள்ள ப்ரபோ! புதுதருக்குக்ஸ்திரி களுக்கும் நற்பெயரே முக்கியமான ஆதம் பூஷநம்: ஒரு பண்புப்பையைத் திருடுகிறவன் ஒரு துரும்பைபே திருடுகிறான்; அஃது அற்பமானது, ஒன்றுமேயில்லை; என் ஆடையைதாயிருந்தது, அவன் தாயிருக்கிறது, அதேவிதமாக. எத்தனையோ ஆயிரம்பேர்களுக்கு அடிமையா யிருந்திருக்கிறது; ஆனால், என் நற்பெயரைத் திருடுகிறவனே, தன் செல்வத்தையும் அதிகப்படுத்தாது, என்னையும் வெறும் ஏழையாக்கி விடுகிறான்.

உத:—சுவாயிசுக்கியமாக, உன் எண்ணங்களை அறிந்தே திருவேண்.

அகா:—என் இருதயம் நங்கள் கையிலிருந்தாலுமே அது முடியாதே; அஃது என் வசமிருக்க, நான் ஒரு பொழுதும் இணங்கேன்.

உத:—ஹா!

அகா:—ஜூயோ! ப்ரபோ! சமுசயத்துக்கிடங்கொடாதே யுங்கள்; தனக்கிடங்கொடுத்துத் தன்னைப் போவிப் பவர்களைப் புதிது புதிநான் பொய்த் தோற்றங் களால் மயக்கிப் பழி வாங்கும் பைங்கட் பைசாசம் அது. தன் மனைவியின் வியபிசாரத்தை உறுதியாய்த்து, அவன் மேற் காதலே யில்லாத வன் இன்பமாகவே வாழ்கிறேன்; ஆனால், பெருங் காதலுடன் சமுசயத்தையும், சந்தேகத்துடன் பல மான ஆசையையும் உடையவனே, ஒவ்வொரு நிதி வூத்திலும், அந்தோ! என்ன நரகவேதனைக்குள் ளாகிறேன்!

உத:—ஜூயோ, கொடுக்குதுன்பம்!

அகா:—எனியவனுக்குத் திருப்தியிருந்தால், அவன்தன ஓனே, போதுமான செல்வமுள்ளவனே; ஆனால் அளவுக்கடந்த செல்வமிருந்தும், ஏழையாய்விடலா மென்ற பயம் எப்பொழுது மிருந்தால், அவன் வெறும் ஏழையே;—என் இனத்தார் ஒருவருமே சமுசயகுணமுறுதபடி கடவுள் கிருபை செய்து காக்க!

உத:—என், ஏனிப்படிபுதிய புதிய சந்தேகங்களுடன் கலீமாறுஞ் சந்திரனைப்போல், நானும் மாறிமாறிச் சமுசயத்திலேயே என் வர்மாளைக் கழிப்பே ரென்று என்னுகின்றனையா கீ? இல்லை; சமுசய

முற்றுல், உடனே யுண்ணவேயிருக்கு தெளிவுறுவேன்; நீ ஆலோசிக்கிறபடி, தோன்றியவா ரெல்லாம், வெறுஞ்சமுச்சங்களை என் ஆத்மார்த்தமான வேலையாக்கிக் கொண்டால், நீ, என்னை ஒரு ஆடு என்றே மதிக்கலாம். என் மீனால் அழகாயிருக்கிறோன், என்றாய்ச் சாப்படிகிறோன், பலருடன் பழக்கிறும்புகிறோன், சாதுரியமாய்ப் பேசுகிறோன், நன்றாய்ப் பாடுகிறோன், வாத்தியம் வரசிக்கிறோன், சிரத்தனங்கிறோன், என்று சொல்லுதெல்லாம் சமூசயத்தை யுண்டு பண்ணுது; கற்பிருக்கு மிடத்தில் இவையெல்லாம் மேலான நற்குணங்களே: அன்றியும், என் போக்கிப்பதைகள் ரொற்பமானவையென்பதை நினைந்து, நான் அணுவானு பயத்தையாவது, அவள் வரம்புகடந்து நடப்பாளைன்ற சமுசயத்தையாவது, அடையமாட்டேன்; ஏனெனின், அவள் தன் கஸ்களாற் பார்த்ததே என்னை விரும்பிக்கொண்டாள் இல்லை, அகாதா, நான்பார்த்ததே சமுசயமுறுவேன்; சமுசயமுற்றுல்போன்றதைபார்ப்பேன்; மின்பு, குஜாவில்பேரில், ஒரேதுணிவிதான்,—காதலே அல்லது சமுசயமோ, உடனே ஒழிய வேண்டியதே.

அதா :—எனக்கிது சுந்தோவத்தே: ஏனெனின், தங்கள் மேலுள்ள விசுவாசத்தையும், என் கடமையையும், இப்போது ஒளிப்பின்றிக்காட்டலாம்; ஆதனை என் கடமையைச் செலுந்துகிறேன்; தாங்கள் இதைக்கேளுங்கள்:—நான் குஜாவைப்பற்றி அதற்குட்பேசுவில்லை. தங்கள்மீனாவியாகைக் கவனியுங்கள்; காசிபிரிடம் அவர்கள் நடந்துகொள்வதை உற-

றப்பாரங்கள்; தங்கள் நோக்கம் இப்படியிருக்கட்டும்: சமுச்சயமும் வேண்டாம், திடமான நம்பிக்கையும் வேண்டாம்: தங்கள் நிஷ்களங்கமான பெருந்தன்மை, கபடமற்ற தங்கள் உதார குணத்தினுடேயே கேட்டிருவது எனக்குச் சம்மதமில்லை; நன்றுகவனியுங்கள்: எங்கள் தேசகுணம் எனக்கு நன்றாய்த்தெரியும்; கொற்றுக் கரத்துப் பெண்டின்ஜோகள் கடவுள்திய எவ்வளவோ தூர் விளையாட்டுக்கள் விளையாடுவதுண்டு: தங்கள் புருஷர் கானுது மறைப்பதுமட்டுமே ஒரு கவலை; அவர்கள் சிறந்த மனச்சாக்கியெல்லாம், வெளிக்குத் தெரியாது... மறைக்கவேண்டுமென்பதே தவிர, செய்யலாகா தென்பதல்ல.

உத—அப்படியா சொல்லிறுப்பி?

அகா:—கங்களை மணம்புரிவதில் தன் தகப்பனையே: அவர்கள் வருகித்தார்கள்; தங்கள் ஏழுத்தைக்கண்டு பயந்து நடுங்குவதுபோல் நடிக்கும்பொழுதே, அவர்கள் அதை மிகவும் காதனித்தார்கள்.

உத:—ஆம், அப்படியே செய்தாள்.

அகா:—பின்னை யென்ன, பாருங்கள்: இவ்வளவு இளமையிலேயே, தன் தகப்பனே மந்திரவாதமென்றெண்ணும்படி, சவர் வைத்தாற்போல் அவர்கண்ணீண்முழுதும் மறைத்து, மேலுக்கு நடிக்கவல்லவள்,—ஆனால், இதெல்லாம் நான் சொல்வது சரியல்ல; தங்கள்பேருளுள்ள மிகச் சர்க்கார்களைப் பேசியதை, தலையிசைய்து பொறுத்தந்தாப் பிரார்த்திக்கிறேன்.

உத :—அவர்கள் முழுதும் நானுவக்குக் கடமைப் பட்டவனே.

அகா :—இது தங்கள் மனவற்சாகத்தைச் சிறிது கலக்கி விட்டதாகத் தோற்றுகிறதே.

உத :—துளிகூடவில்லை; துளிகூடவில்லை.

அகா :—மெய்யாகவே, அப்படிக் கலக்கிவிட்டதென்றே அஞ்சகிறேன். நான் பேசியதைப் பொறுத்ததாகக் கொள்ளிர்களன்று நம்புகிறேன்;—ஆனால், இது தங்கள் மனத்தை யினக்கிவிட்டதாகவே தெரிகிறது;—நான் சொன்ன வார்த்தைகளால் சமூயப்பட்டதோடு மட்டும் சின்று கொன்றும்படிக்கும், அதற்கு மேல் விசேஷமாக ஏதாவது கற்பித்துப் பிரயந்தமாக்காதபடிக்கும் நான் தங்களைப் பிரார்த்துத்துக் கொள்ள வேண்டும்,

உத :—அப்படிச் செய்யமாட்டேன்.

* அகா :—பரபோ, தாங்கள் அப்படிச் செய்து விட்டால், நான் சிறிதும் கருதாத தீப்பயனை என் பேச்சு விளைக்கும். காசிபர் என் உற்ற நண்பர் :—புரபோ, தாங்கள் மனந் தியங்குகிறீர்களே.

உத :—இல்லை, அதிக வருத்தமில்லை; திசைமோகினிக்கற்டுடையாளான்றே என்னுகின்றேன்.

அகா :—அவ்வாறே அவர்கள் நீழேவாழுட்டும்; தாங்களும் அவ்வெண்ணைத்தோடே நீழேவார்வீர்களாக!

உத :—ஆயினும், முற்றிலும் சுவபாவ விரோதமாக,—

அகா :—ஆ, அதுதான் குறி :—தங்களிடம் துணிக்குதான் சொல்கிறேனே,—இயற்கையில் எல்லாப்

பிராணிகளும் இனமறிந்து சேர்வது போலன்றி, ஜங்கூழி, மேனி, அந்தஸ்து, இவையெல்லாம் பொருந்திய பலவரண்களையும் வெறுத்துத்தள்ளி, —சி! அப்படிப்பட்டவளிடத்தில் அதிவிகாரமான சித்தவிருத்தியும், கேவலம் தாரதம்பியல்லாகமையும், சுவபாவவிரோதமான சினைவுகளும் மிருக்குமென்று யூகிக்கலாம்:—ஆனால், என்னை மன்னியுங்கள்; அவள் மனம், பின்திய சிதான அறிவின் வழிப்பட்டுத் தங்களைத் தன் தேசத்து மற்ற ரூப வான்களுடன் ஓப்பிட்டுப் பார்த்து, ஒருவேளை கிளேசமுறக்குமென்று பயப்படக் காரணமிருப்பினும், இப்பொழுது நான் சொன்னதெல்லாம் அவளையே குறிப்பிட்டுப் பேசியதாகக் கொள்ள வேண்டாம்.

உத:—சரி, நீ போய்வா; இன்னும் விசேஷமாக ஏதாவது கண்டால் எனக்குத் தெரிவி; குறிப்பாகக் கவனிக்கும்படி, உன் பெண்சாதியை ஏற்படுத்து; . நீ போ, அகாதா.

அகா:—[போய்க்கொண்டே] ப்ரபோ, விடைபெற்றுக் கொள்கிறேன்.

உத:—நான் என் விவாக்கு செய்துகொண்டேன்—யோக்கியனை இவன், தான் வெளிப்படுத்துவதை விட எவ்வளவோ அதிகமாகப்பார்த்தும் அறிந்து மிருக்கிறுனென்பதிற் சந்தேகமில்லை.

அகா:—[திரும்பிவந்து] ப்ரபோ, இந்த விஷயத்தில் தாங்களிதற்குமேல் இன்னும் ஊன்றிப்பார்க்கவேண்டாமென்று பிரார்த்திக்கிறேன்; நாளைடவில் தானே தெரியும்: காசிபரைத்திரும்பும் உத்தி

போகத்தில் வைப்பது தருதியே; வளெனில், அவர் வெகுசாமர்த்தியமாய் வேலை பார்க்கிறென்பது ஸ்சயமே: ஆயினும், தாங்கள் மட்டும் அவருக்கு வேலையை யுடனே கொடுக்காது, சிறிது ஆலஸ்யம் செய்யின், அதனால் அவர் நடையையும், அவர் வேலையைத்திரும்பிப் பெற்றசெய்யும் உபாயங்களையும், அறிந்துகொள்ளலாம்: அவர் உத்தியோக கிய மன விஷயத்தில், தங்கள் மனைவியர் கிசேஷ் ஆவலுடன் மன்றுடிகிறுக்கவா என்பதைக் கவனி யுங்கள்: அதில் சிரம்பவும் அறிந்துகொள்ளலாம். இதன் மத்தியில், போதுமான காரணங்களின்றி யே நான் சமுசயப்பட்டதாகவிருக்கட்டும்;—அப் படி ஒருவேளை இருக்கலாமென் நெண்ணவும், தக்க ஏதுவிறுக்கிறது,—ஆகவே, தங்கள் மனைவியாரைக் குற்றமற்றவராகவே பாவிக்கத் தங்கள் மேலான கணத்தைப் பிரார்த்திக்கிறேன்.

உத:—என் நடக்கையால் ஏதாவது வெளியாய்விட மென்று நீ அஞ்சாதே.

அகா:—நான் மறுபடியும் விடைபெற்றுக்கொள்கிறேன்.
[போக்குஞ்.]

உத:—இந்தப் பயல் சத்திய சந்தன்; மனிதர் சுடப்பட்ட கைகளையெல்லாம் அநுபவத்தில் நன்கறிந்தவன். அவள் துர்ந்தக்கைமட்டும் உறுதியாய்த் தெரிந்து விட்டால், என்னுயிரோ போவதாயிருப்பினும், எக்கேடுகெட்டாலுமே சரியென்று, அவள் ஆசையை உதறிடுவேன். ஒருவேளை, நான் கறுப்பாயிருப்பதனுலோ, அல்லது விட்டபூருஷர்களிடத்தி அள்ள வாக்கு நயமும் சாதுரியமும் என்னிடத்

தில்லாமையினுலோ, அல்லது சிறிது வயது தளர் ந்தவனுபிருத்தனினுலோ,—ஆனால் வயது அவ்வளவு ஆகிடவு பில்லை—அவள் கைதவறிசிட்டாள்; என் மாணம் அழிந்து விட்டது; இனி எனக்கு அவளை வெறுப்பதைத் தவிர வேறு போக்கில்லை. அந்தோ! இந்த மெல்லியலார்களை நமக்குச் சொந்தமாகப்பாராட்டும் பாத்திபதையை மட்டும் விவாகத்தால் அடைகின்றோமே யன்றி, அவர்கள் ஆசாபாரசங்களும் நமக்குரியனவே யென்று, உறுதியாய்க்கூற முடியாமலிருப்பது ஒரு சாபத்திடே! நான் காதவிக்கும் பொருளில், பிறர் உபயோகங்களுக்காக ஒரு சிறு பாகமும் விட்டிருப்பதினும், பாழுறையில் நீராவியையுண்ணிவாழும்ஒரு தேரையாகவேனும் இருப்பதே மேல். அதோ, திசைமோகினி வருகிறோன். அவளே மோசஞ்செப்பால்,—பின்பு, இவ்வளவு அழகுள்ள இடத்தில் சீலமில்லால் அவளைச் சிருஷ்டித்த தெய்வம், தன் ஜெத்தானே பரிகசித்ததாகும். நான் அதை நம்பவே மாட்டேன்.

[திசைமோகினியும் ஏமலீலையும் திரும்பி வருகிறார்கள்.]

திசை:—என்ன, பிராணாதா! தங்கள் போஜனமும், தங்களால் அழைக்கப்பட்ட இத்தீவின்ராகிய உயர்குல விருந்தினரும், தங்கள் வரவை நோக்கிக்காத்திருக்கின்றனரே.

உத:—என்மேல் பிசகே.

திசை:—என் இவ்வளவு சடைவாப்ப் பேசுகிறீர்கள்? உடம்பு சரியாயில்கூயா?

உத:—என் தலை கொஞ்சம் வளிக்கிறது.

திரை:—சிச்சுமாகவே, அது கண்ணியித்ததனுட்டான்;
அது மறுபடியும் போய்விடும்: என் கைக்குட்டை
யால் பலமாய்க் கட்டுகிறேன், ஒருமணி நேரத்துக்
குள்ளேயே அது சொல்தமாய்விடும்.

உத:—உன் தூவாலை மிகச்சிறிது, போதாது;

[அவன் கைக்குட்டையைத் தள்ளுகிறுன்; அது
கிழே விழுங்குவிடுகிறது.]

அது சம்மானிருக்கட்டும்; வா, நாம் உள்ளே செல்
வோம்.

[உதயலனும், திரைமோகினியும் போகிறார்கள்.]

ஓமஃ—(தனிமொழி) இந்தத்தூவாலையகப்பட்டது எனக்
குச் சந்தோஷமே: காதற்சின்னமாக அவனுக்குச்
சிங்களவர் முதல் முதல் கொடுத்ததிது: மனமு
ரண்டுள்ள என்புருஷர், இதைத் திருடித்தரும்படி
நூற்றாம் என்னைப்பரிந்து கேட்டிருக்கிறார்;
ஆனால் எப்பொழுதும் தவறவிடாது வைத்திருக்
கும்படி அவளிடத்திற் பிரமாணம் வாங்கி, அவர்
அதைக் கொடுத்திருப்பதனால், அவனுக்கு அதன்
மேல் எவ்வளவோ பிரியம்; அதை முத்தமிட்டு
அதோடு கொஞ்சிப் பேசும்படி, எப்பொழுதும்
அதைத் தன் கையிலேயே வைத்துக்கொண்டிருக்
கிறோன். இந்த வேலையைப்போல் ஒரு பிரதிசெய்து
கொண்டு, என் புருஷருக்குக் கொடுப்பேன்; அவர்
அதை என்ன செய்வாரோ அது சவாமிக்குத்
தான் தெரியும், நான்றியேன்; அவர் மனோபீஷ
டத்தைத் திருப்தி செய்யும்பொருட்டே நானிப்ப
ழிச் செய்கிறேன்.

[அகாதன் திரும்பி வருகிறான்.]

அகா:—என்ன, இங்கே தனியே என்ன செய்கிறுய்பி?

மம்:—அதட்டாதேயுங்கள்: உங்களுக்கு ஒன்று வைத் திருக்கிறேன்.

அகா:—எனக்கு ஒன்று! அது சாதாரணமானதே—

மம்:—இம்?

அகா:—பெண்டாட்டி முட்டாளாயிருத்தல்.

மம்:—ஓ, இவ்வளவுதானு! அந்தக் கைக்குட்டையைத் தந்தால் இப்பொழுது எனக்கு என்ன தருவீர்கள்?

அகா:—எந்தக் கைக்குட்டை?

மம்:—எந்தக் கைக்குட்டையா! ஏன், சிங்களவர் முத வில் திசைமோகினிக்குக் கொடுத்ததே; நீங்கள் எத்தனையோ முறை திருசிம்படி சொன்னதே

அகா:—அவளிடமிருந்து திருடிவிட்டாயா, என்னே?

மம்:—இல்லை; அவள் அஜாக்கிரதையால் கீழே தவறி விழுந்தது; நானும் அந்தச் சமயத்தில் இங்கிருந்தேன், எடுத்துக்கொண்டேன். இதோ இருக்கிறது, பாருங்கள்.

அகா:—நல்லகுட்டி, கையில் கொடு.

மம்:—அதைத் திருடிக்கொடுக்கும்படி இவ்வளவு விருப்பமாய்க் கேட்டார்களே: அதை என்ன செய்யப்போகிறீர்கள்?

அகா:—[அதைப் பிடிங்கிக்கொண்டு] ஏன் அது என்ன வானுலும் உனக்கென்ன?

மம்:—ஏதாவது முக்கியமான விஷயத்துக்கில்லாவிடின் அதைத் திரும்பத் தந்துவிடுகள். ஐயோ பாவும்! அது காலைமற்போனது தெரிந்தவுடன், அந்த அம்மாளுக்குப் பைத்தியம் பிழுத்துவிடும்.

அகா:—நி அறியாதவள்போவிருஞ்துவிடி; எனக்கு ஒரு காரியத்துக்கு அது வேண்டியிருக்கிறது. போ, என்கூட இராதே. [மைலீலை போகிறுள்] (தனி மொழி) காசிபன் கண்டெடுக்கும்படி இந்தக் கைக் குட்டையை அவன் தங்குமிடத்தில் தவறவிடுவேன். காற்றைப்போல் இலேசான அற்ப சங்கதி கருங்கூட, சமுச்சயமுற்ற கெஞ்சத்தார்க்கு, வேத வாக்கியப்பிரமாணத்தைப்போல், பலமான ருஜாக்களாகின்றன: இதுவும் ஏதாவது சிறிது செய்யக் கூடும். இதற்குள்ளேயே சிங்களவன் என் விஷத் தால் மனந்திரிகிண்ணன்:- மோசகரமான சித்தவிருத்திகள், விஷத்தின் சுவாவத்தையே யுடையன; பெரும்பாலும் முதலில் அவைகளின் அரோசிகம் தெரியாது; ஆனால் இரத்தத்தில் சிறிது உறைத்து விட்டால், கந்தகச்சரங்களைப்போல் பற்றி பெரியும்.—இப்படிச்சொன்னேனல்லவா:—திருஷ்டாந் தமாகப் பார், அதோ அவன் வருகிறதை! கசகசாவில்லை, மயக்க மருந்தில்லை, உலகத்திலுள்ள வேறெந்த மதுவுமேயில்லை, நேற்று உன்னதாயிருந்த இனிய சித்திரையை, ஒன்றுமே உனக்கினி யொருபொழுதும் கொடுக்கமாட்டாது.

[உதயலன் திரும்பி வருகிறான்.]

உத:—ஹா! ஹா! என்னை மோசஞ்சு செய்தாளா?

அகா:—வன், என்ன சங்கதி சேஞ்சுதி! அந்த ஸின்னவை விட்டுவிடுக்கள்.

உத:—என் கண்முன்னில்லாதே! ஒழி! என்னச் சித்ரிரவுதைக் குள்ளாக்கிவிட்டாய்:—சிறிதே தெரி

திருப்பதினும், அதிகமாய் அவசரங்மடைந்தும்
தெரியாதிருத்தலே மிகத்திறமென்பது சத்தியம்.

அகா:—ப்ரபோ, இப்பொழுதென்னீ?

உத:—அவள் இரகசியமாய் அநுபவித்த காமாநுபோ
கங்களைப்பற்றி எனக்கு ஏதேனும் தெரியுமா?—
நான் காணவுமில்லை; * நினைக்கவுமில்லை. அதனால்
எனக்கு வருத்தமுமில்லை; மறுநாளிரவு உல்லாச
மாய்க் களித்துச் சுகமாய்த் தூங்கினேன்; அவள்
அதரங்களில் காசிபணிட்ட முத்தங்களை நான்
காணவில்லை: கொள்ளோ போனதையும் கொள்ளோ
போன பொருளின்மையையும் அறியானுயின்,
கொள்ளோ கொடுத்தவனும் கொள்ளோ கொடுத்
தவனே?

அகா:—அதைக்கேட்க எனக்கு வருத்தமாயிருக்கிறது.

உத:—இப்பொழுதோ, அந்தோ! என்யனச்சமாதான
மென்ன; பேராசையையும் ஒர் அறமாக்கும் யுத்த
தோரணைகளென்ன; ரதகஜதூரகபதாதிகள், பல
வர்ணவிருதுக்கொடிகள், மனத் தில்லத்ஸகத்தைக்
கிளப்பி, வீராவேசத்தை யுண்டாக்கும் சங்கம,
தாநர, கொம்பு, நகராத்திய போர் வாத்திய
முழுக்கங்கள், இவற்றின்மீது எனக்குள்ள பேரவி
மானமென்ன, எல்லாம் தொலைந்தன! யுகாந்த
காலத்து இடியேறபோல் ஓலமிட்டுப் பின்த்திரள்
களைக் குவிக்கும் அஸ்திர சல்திர பாணங்களோ,
இனி உமக்கும் எனக்கும் ஒரு தொந்தமுமில்லை!
என் உத்தியோகம் போய்விட்டது!

அகா:—இது தகுமோ, ப்ரபோ?

உத:—அபாதகா! என் காதலி வியபிசாரியென்பதை சிச்சயமாக ருஜாப்படுத்தவேண்டும்,—இஃது உறுதியாயிருக்கவேண்டும்; எனக்குப் பிரத்தியகங்மாய்க் காட்டு.

[அவன் முன் கழுத்தைப் பிடித்துக்கொண்டு]

இல்லாவிட்டால், சித்தியுமான என் ஆத்மாவின் மேல் ஆணை, கிளர்ந்தெழும் என் கோபாக்கினிக்கெதி ராவதினும், ஒரு நாயாகவேனும் நீ பிறங்கிருப்பின் நல மாயிருந்திருக்கும்!

அகா:—இவ்வாவக்கு கார்த்துவிட்டதா?

உத:—என் கண்ணுக்குக்காட்டு; அல்லது, அற்ப சங்கெத்துக்கும் சிறிதும் இடையில்லாதபடி அவ்வளவு திடமாக ருஜாப்படுத்தவேனும் செய்; இல்லாவிடின், நீ தொலைந்தவனே.

அகா:—மகாப்பர்போ,—

உத:—அவனையும் பழிசார்த்தி, என்னையும் வதைக்கிற தாயிருப்பின், உனக்குவிமோசனமேயில்லை; பின்பு, நீ, வின்னூல்கு கண்ணீர் பெருக்கவும், மன்னு கூடு பிரமித்து மலைக்கவும் தகுமான தூக்கிருத்தி யங்கனைச் செய்பலாம்; ஏனெனின், உன்னை நாகத்திலாழ்த்த, அதனினும் கொடிதாக நீ யென்றுமே செய்ய முடியாது.

அகா:—ஐயோ தருமசங்கடமே! ஐயோ தெய்வமே!

பொறுத்தருள்! நீயும் ஒரு மனிதனு? உனக்கும் ஒரு ஆத்மாவாவது புத்தியாவது இருக்கிறதா? உன்னைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும்! என் வேலையை வாங்கிக்கொள்:—என்யோக்கியதைப்பை

பே ஒரு தூக்குணமாக்கி விட்டேனே, நான் ஒரு சிர்ப்பாக்கிய மூடனே!—ஜீயோ, பாழான மூடனே நான்! ஓ உலகமே! தெரிந்து கொள், தெரிந்து கொள்: நெறியாகவும் நாணயமாகவும் ஒழுகுவது ஆபத்துக்கிடமே:—இந்த நற்புத்தி போதித்ததற்காக உனக்கு வந்தனம். உண்மையான அன்பு இப்படிப்பட்ட தீங்கை விளைப்பதால், இனிமேல் ஒரு நண்பனையுமே நான் நேசிக்கமாட்டேன்.

உத:—இல்லை, சில்லு;—நீ போக்கியனுகவே இருக்கவேண்டும்.

அகா:—நான் புத்திசாலியாகவன்றே இருக்கவேண்டுமீ ஏனெனின், யோக்கியதையோ முட்டாள்தனம்தான்; எதன் பொருட்டு உழைக்கின்றதோ அக்காரியத்தையே இழுந்து விடுகிறது.

உத:—உண்மையாகவே, என் மனவி கற்புடையவார யிருக்கலாமென் ரெண்ணுகிறேன்; அப்படி யில்லை யென்றும் எண்ணுகிறேன்; நீ போக்கியினன்றே எண்ணுகிறேன், அப்படி யில்லையென்றும் எண்ணுகிறேன். எனக்கு ஏதாவது ருஜாவேண்டும். பூரணசங்கிரைனப்போல் பிரகாசமாயிருந்த அவள் பெயர், இப்பொழுது என்முகமேபோல் மாசடைந்து கறுத்திருக்கின்றது.—நானிதைச் சகித்திரேன்.— என்ன சித்திரவதை செய்தாயினும், உண்மைதெரியவேண்டுமே!

அகா:—தெரிகிறது, ஜீயா, தாங்கள் தாபத்தால் விழுங்கப்பட்டிருக்கிறீர்கள்: தங்களுக்கிடையேன் சோன்

ஞென்று நான் மனம் வருந்துகிறேன். உண் மையா தெரியவேண்டும்?

உத:—தெரியவேண்டுமா! இல்லை தெரிந்தே திருவேண்.

அகா:—தெரிந்து கொள்ளலாம்: ஆனால் எப்படி எப்படி தங்கள் மனம் திருப்தியடையவேண்டும், பறபோ! தாங்களே நேரில், பிரத்தியக்ஷமாய், மேற்பார்க்க விரும்புகிறீர்களா?

உத:—ஓ!

அகா:—அப்படிப் பார்க்கும்படி அவர்களைக் கொண்டு வருவது, சிரமமும் கஷ்டமுமான வேலையென் ரெண்டுகிறேன். பின்னையென்ன? பின்னை யெப்படி? நான் என்ன சொல்லட்டும்? எவ்வாறு சந்தேகம் தெரியும்? ஆயினும், நான் சொல்வது, அது மான சங்கைகளும், உண்மை யின்னதென்று தெளிவாய்ச் சுட்டிக் காட்டும் நம்பக்கூடிய அது சரணையான விஷயங்களும் தங்களுக்குப் போது மாயின், ருஜாச் செய்யலாம்.

உத:—அவள் கற்பிழந்ததற்கு என் மனத்திற் பதிந் தூண்றக் கூடிய ஒரு காரணம் காட்டு.

அகா:—என் மனத்துக் கிசைந்த வேலையல்ல. ஆயினும், முட்டாள்தனமாய், என் மெய்ம்மையினுலும் தங்கள் மேலுள்ள பகூத்தினுலுங் தூண்டப்பட்டு, இந்த விஷயத்தில் நான் இவ்வளவு தூரம் தலையிட்டுக்கொண்டபடியால், குறையும் முடிக்கிறேன். சில நாட்களுக்கு முன் நான் காசிபருடன் படுத்திருந்தேன்; ஜாடிய பல்வளியால் நோடுண்டு, எனக்குத் தூக்கம் வரவில்லை. சித்திரைக்காலத்தில், தங்கள் குமாசாரங்களையெல்லாம் வெளிவிட

இப்புலம்பும்படி, அவ்வளவு நெகிழ்ச்சியான சித்தத்தை யுடையவர்கள் சிலபேருண்டு: இப்படிப் பட்டவர்களி வொருவர் காசிபர்: தூக்கத்தில், “இனிப் தினசமோகினி, நாம் சாக்கிரதையாபிருப்போம்; நம் காதலீ மறைத்து வைத்திருப்போம்” என்று அவர் சொல்வது என் காதில் விழுந்தது; பின்பு, ஜீயா, அவர் என்கையை வலுவாய்ப் பிடித்துக்குலுக்கி, “ஜீயோ பாழான விதி உன்னைச் சிங்களவனுக்குக் கொடுத்ததே” என்று கூறினார்.

உத:—ஆடா! அநியாயமே! அநியாயமே!

அகா:—என்ன, அவர் கனவுதானே இது.

உத:—ஆயினும், அதற்கு முன்னிகழுந்த விஷயத்தை இது குறித்தது; அது கனவேயாயினும், சமூசயத்துக்கு ஒரு பலமான ஆஸ்பதமே.

அகா:—ஆகவே, இது, சொற்பமான மற்ற ருஜாக் களோப் பலப்படுத்தக்கூடும்.

உத:—அவளோச் சின்னுபின்னமாய்க் கிழித்துவிடுகிறேன்.

அகா:—இல்லை, ஆயினும் ஆலோசித்துச் செய்யுங்கள், இன்னும் ஒன்றையும் நாம் நேராகப்பார்க்கவில் லையே; அவளின்னும் கற்புடையவளாகவே யிருக்கலாம். இதைமட்டுஞ் சொல்லுங்கள், —ஷுஞ்செஷ் போலச் சித்திரவேலை செய்துள்ள ஒரு கைக்குட்டையைத் தங்கள் மனைவியார் கையில் தாங்கள் சில சமயங்களிற் பார்த்ததில்லையா?

உத:—அப்படிப்பட்டதொன்று நான் அவருக்குக் கொடுத்தேன்; அதுதான் நான் முதல் முதல் கொடுத்த காதல் முத்திரை.

அகா:—எனக்கு அது தெரியாது; ஆனால் அப்படிப் பட்டகைக்குட்டையொன்று, தங்கள் மீணவியாருடையதென்பது சிச்சயந்தான், இன்று காசிபர் கையில் வைத்துக்கொண்டு முகம் துடைப்பதை நான் பார்த்தேன்.

உத:—அஃதாயிருந்தால்,—

அகா:—அதாயிருந்தாலுமே, அல்லது அவள் கைக்குட்டைகளில் வேறேதாயிருந்தாலுமே, அது, மற்ற ருஜாக்கஞ்சன் அவனுக்கு விரோதமான சாக்ஷியாகிறது.

உத:—அந்த அடிமைக்காரப்பயலுக்கு நாற்பதினையிரம் பிராணன்களில்லையே! நான் பழிவாங்குவதற்கு ஒரு ஜீவன் போதவே போதாது! இப்பொழுது தான் அஃது உண்மையென்று தெரிகிறது.— இதோ பார், அகாதா, என் ஆசை அருமைகளை யெல்லாம் இதோ ஆகாசத்திற் பறத்திவிட்டேன்; எல்லாம் ஒழிந்தது. கறுத்த மனவன்மையே, நீ கிடக்கும் ஆழமான நரகக்குழியினின்றும் பழி வாங்குதற்பொருட்டு எழுவாயாக! காதலே, என் இருதயத்தில் புனைந்திருந்த கிரீடத்தையும் வீற்றிருந்த சிம்மாசனத்தையும் துறந்து, கொடு ரமான பக்கமைக்குக் கொடுத்துவிடு; நெஞ்சமே, விஷப்பாம்புகளின் நாவுகளால் சிறைந்துள்ள நீ, வெம்பிப் பொங்குவாயாக.

அகா:—தயைசெய்து, சிறிது பொறுமை செய்யுங்கள்.

உத:—ஓ! இரத்தப்பழி, அகாதா, இரத்தப்பழி!

அகா:—பொறும்கள், என்கிறேனே; ஒருவேளை தங்கள் மனம் மாற்றலாம்.

உத:—ஒருக்காலுமில்லை, அகாதா; இனி என் ஆலோசனை களைல்லாம், இரத்தப்பழிவாங்குவதொன்றையே கருதி, கறைபுரண்ட வெள்ளாம்போல், ஒரே முகமாக வேகமாய்ச் செல்லும்; இரக்கம், காதல் என்று இனித் திரும்புவதேயில்லை. [மேல் நோக்கிக் கைகூப்பி] அதோ, பளிங்குபோல் பிரகாசிக்கும் விண்ணுலகின் மேலசைனவைத்து, நான் கூறிய மொழிகளை வற்புறுத்திச் சபதஞ் செய்கிறேன்.

அகா:—ஏல்லுங்கள்: [மேல் நோக்கிக் கைகூப்பி] எப்பொழுதும் ஜவலி த்துக் கொண்டிருக்கும் நவக்கிரகதேவதைகளே! அகாசவாணியே! பூமாதேவியே! நீங்களே சாக்ஷி:—தீங்குற்றிருக்கும் உதயலர்பிரபு வின் ஊழியத்தின்பொருட்டு, அகாதனுகிய நான், இப்பொழுது, என் மனேவாக்குக் காயங்களின் பிரவர்த்தியை முற்றிலும் அர்ப்பணஞ்ச செய்வதைப் பார்த்துக்கொள்ளுங்கள்! அவர்மட்டும் உத்திரவு கொடுக்கட்டும், எவ்விதக் கொடுஞ்செயலாயிருப்பினும், அதைச்செய்து முடிப்பதே, அவர் தீங்குகளுக்காக என்பரிதாபத்தை நான் காட்டுவதாகும்.

உத:—வீணை வந்தனங்களாலன்றி, மனப்பூர்வமாக உணநட்பை நான் தடையின்றி யேற்றுக்கொள்கிறேன்: இந்த சியிஷாத்திலேயே பணிவிடையும் சியமித்துவிடுகிறேன்: இன்னும் மூன்று நாட்களுக்குள், காசிபன் உயிரோடில்லை யென்று நீ சொல்வதை நான் கேட்கவேண்டும்.

அகா:—என் நன்பார் இறந்துவிட்டார்; தங்கள் வேண்டு

கோளின் பேரில் இது செய்யப்பட்டது; ஆனால் அவள் உயிரோடிருக்கட்டும்.

உத :—அவளா! இப்பொழுது நீயே என் உபசேனைபதி.

ஆகா :—எப்பொழுதும் நான் தங்களவனே,

[போகிறார்கள்.]

இாண்டாம் காட்சி:

செப்பறையில் அரண்மைன் முற்றம்—பகல்.

[திசைமாகினியும் ஏமலீலையும் வருகிறார்கள்.]

திசை :—அந்தக்கைக்குட்டை எங்கே தவறியிருக்கும், ஏமலீலா?

ஏமா :—நான்றியேன், அம்மா.

திசை :—பொய்யல்ல, அதை யிழுந்ததினும் தங்க மோக்ராக்கள் சிறைந்த என் பண்டிபையை இழுந்திருப்பின் அவ்வாவு பொருட்டாயிருந்திராது. உத்தமசிலராகிய என் நாதர், நம்பும்சவாவஸ்தர்; சமூசயகுணத்தினருக்குள் இழிதன்மை யொன்றுமே இல்லாதவர்; அன்றேல், அவர் மனத்திற்கெட்ட சந்தேகங்களை யுன்று பண்ண, இதுவே போதுமானதாயிருக்கும்.

ஏமா :—அவருக்குச் சமூசயகுணமில்லையா?

திசை :—யார், அவருக்கா? அவர் அடியை மிதித்தவர்க்கும் அப்படிப்பட்ட தூர்க்குணம் ஒன்றும் ஏற்படாதென்று என்னுகிறேன்.

ஏமா :—பாருங்கள், அதோ வருகிறார்.

திசை :—காசிபரை அவர் திரும்பி அழைத்துக்கொள்ளும் வரையும், இப்பொழுது அவரை நான் விடமாட்டேன்.

[உதயலன் வருகிறான்.]

பிராணநாதா தங்கள் உடம்பு எப்படியிருக்கிறது?

உத:—என் துரைச்சி! சுகமே. [தனக்குன்னோயே]

ஓ! பாசாங்கு செய்வது எவ்வளவு கஷ்டமாயிருக்கிறது!—நீ சுகமே, திசைமோகினி?

திசை:—பிராணநாதா, சுகமே.

உத:—உன் கையைக்கொடு: கண்ணே, இந்தக் கைக்கிவாயிருக்கிறதே.

திசை:—முட்போ, துக்கமே, இன்னும் அது அறிந்ததேயில்லை.

உத:—இப்படிக் கசிவாயிருப்பது, ஸாமுத்திரிக லக்ஷ்ணப்படி, அமிதமான பரோபகாரச் சிந்தையையும், மனவுதாரத்தையும் குறிக்கின்றது:—உஷணமும், உஷணமுங் கசிவமாயிருக்கின்றது. உன்னுடைய இந்தக் கைக்குச் சவாதின் பந்தகமும், பட்டினி யிருத்தலும், தேவாராதனையும், அதிகமீமையான சிஹங்கயும், விரதானுஷ்டானங்களும் ஆவசியகம். இது ஒரு நல்ல கை; கபடமற்ற கை.

திசை:—தாங்கள் அவ்வாறு கூறுவது தகுதியே: ஏனெனில், இந்தக் கைபன்றே என் இருதயத்தைத் தங்களுக்குக் கொடுத்தது.

உத:—உதாரமான கையே: முற்காலங்களில் இருதயங்களே கைகளையளித்தன; ஆனால் நம்முடைய நல்லை சம்பிரதாயப்படி, கைகள்தாம் கொடுக்கப்படுகின்றன; இருதயங்களல்ல.

திசை:—எனக்கு இதெல்லாம் தெரியாது. இதிருக்கட்டும்; உங்கள் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுக்கள்.

உத :—என் குயிலே, என்ன வாக்குத்தத்தம்?

திசை :—இங்குவந்து தங்களுடன் பேசும்படி காசிபருக்குச் சொல்லி யனுப்பியிருக்கிறேன்.

உத :—கண்ணில் ஏதோ பூளை சாடிக் கரிக்கின்றது; உன் கைக்குட்டையைக் கொஞ்சம் கொடு.

திசை :—இதோ, நாதா.

உத :—நானுனக்குக் கொடுத்தது.

திசை :—இப்பொழுது அது கையிலில்லை.

உத :—இல்லையா?

திசை :—மெய்யாகவே இல்லை, நாதரே.

உத :—அது தவறுயிற்றே. அந்தக் கைக்குட்டையை மலையாள தேசத்தாளாருத்தி, என் தாய்க்குக் கொடுத்தாள். அவள் ஒரு மந்திரவாதி; மனிதர் களின் சினைவுகளைக்கூடத் தெரிந்து கூறவல்லவள்: அதை என் தாய் வைத்திருக்குமளவும், என் தகப்பனை முற்றிலும் அவள் காதல்வசப்படுத்தி, அவளையவருக்குஇனியவளாக்குமென்றும்; ஆனால் அவள் அதை யிழுந்துவிடின், அல்லது யாருக்காயிலும் கொடுத்துவிடின், என் தகப்பனார் கண்கள் அவளை மிகவும் வெறுத்து, அவர் மனம் வேறு புதிய காதலிகளை கோக்குமென்றும் சொல்லி, அதை அவள் கொடுத்தாள்; என் தாய் சூகுந்தருணத்தில், என் கையிலதைத்தந்து, என் விதி வசப்படி நான் பெண்வேட்டபொழுது, அவளுக்கு அதைக் கொடுக்கும்படி சொன்னாள். நான் அப்படியே செப்பேதன்; அதைச் சாவதானமாய் வைத்துக்கொள்; அதை உன் கண்மணிபோல் அருமையாகப் பாலி த்துக்கொள்; அதை யிழுப்பதினும்,

அல்லது யாருக்காவது கொடுத்து விடுவதினும்,
பெருங்கேடு வேறில்லையென்பது திண்ணம்.

தீசை :—இது மெய்தானு?

உத :—இஃது உண்மையே; அதன் நெசவில் மந்திர
மிருக்கிறது. பவனசக்ரைத்தைச்சூரியன் இருநூறு
தடவை சுற்றியதைக் கண்டு கணக்கிட்ட ஒரு
கிழக்குறிகாரி, தன் தீர்க்கதீரிசன ஆவேசத்தில்,
அந்தச் சித்திர வேலையைச் செய்தாள்; அந்தப்
பட்டைநூற்று பூச்சிகள், புனிதமானவை; அன்றி
யும், கண்ணிகைகளின்இரத்தாசயங்களைச் சேமித்து
வைத்து, அவற்றினின்றும் சிறந்த தங்திரிகளால்
வடிக்கப்பட்ட மந்திரளவுத்தத்தால் அது சாய
முட்டப்பட்டது.

தீசை :—ஆஹா! இதுண்மைதானு?

உத—கேவலம் சுத்தியமே; ஆகையால் அதை கண்
ஞப்ப பார்த்துக்கொள்.

**தீசை :—ஆனால், தெய்வமே, நான் அதை ஒரு பொழு
துமே பாரா திருந்தேவில்லையே!**

உத :—ஆ! ஏனப்படி?

தீசை :—தாங்களேனிப்படிப் படபடப்பாயும் மூர்க்கமா
யும் பேசகிறீர்களே?

உத :—அது தவறிவிட்டதா? போய்விட்டதா? சொல்லு,
அஃது இல்லையா?

தீசை :—கடவுளே காக்க!

உத :—என்ன பதில்?

தீசை :—அது தவறிப்போகவில்லை; ஆனால், போய்விட்ட
டாலென்னை?

உத:—எப்படி!

திசை:—தவறிப்போகவில்லை யென்கிறேனே.

உத:—அதை யெடுத்துவா, நான் பார்க்கட்டும்.

திசை:—ஏன், நாதனே, நான் அதைக் கொண்டுவரக் கூடும்; ஆனாலிப்பொழுது மாட்டேன். என் வேண்டுகோளை நான் வற்புறுத்திக் கேளாதபடி செப்பும் ஒரு தங்கிரைமீ இது. காசிபரைத் திரும் பவும் தயை செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

உத:—அந்தக் கைகுட்டையை எடுத்து வா: என் மனம் சந்தேகப்படுகிறது.

திசை:—இதெல்லாம் இருக்கட்டும்; அவரிலும் சமர்த்தர் உங்களுக்கொருபொழுதும் கிடையார்.

உத:—அந்தக் கைக்குட்டை.

திசை:—வாழ்நாளெல்லாம் தங்கள் சினேகத்தைக் கொண்டே முன்னுக்குவர நம்பியிருந்தவர்; எத் தனியோ அபாயங்களைத் தங்களுடன் அதுபவித்தவர்,—

உத:—அந்தக் கைக்குட்டை.

திசை:—மெய்யாகவே, நீங்கள் செய்வது தவறே!

உத:—போ!

[போகிறுன்.]

ஏம்:—இவர் சமூசயகுண முள்ளவரில்லையா?

திசை:—இதற்குமுன் நானிப்படிப் பார்த்ததேதயில்லை; சிச்சயமாகவே, அந்தக் கைக்குட்டையில் ஏதோ அதிசயமிருக்கிறது. அதை யிழந்ததால் நான் மிகவும் தூப்பாக்கியமானவனே.

எம்:—ஒரு வருஷம் இரண்டு வருஷங்களில் ஒரு மனு ஷினை நாமறிந்துகொள்ள முடியாது: அதோ பாருங்கள்—காசிபரும் என் புருஷரும்.

[காசிபனும், அசாக்னம் வருகிறார்கள்.]

அகா:—வேறுவழியில்லை; அவளால்தான் ஆகவேண்டும்;
அதோ! நல்லதிர்ஷ்டத்தைப்பாரும்; போய், அவளை
வருந்தி வேண்டிக்கொள்ளும்.

திசை:—என்ன இப்பொழுது, காசிபரே, சமாசார
மென்ன?

காசி:—அம்மா, நான் முன்பு வேண்டிக்கொண்டதே.
தங்கள் பலத்த சிபார்ச மூலமாக நான் திரும்ப
உயிர்பெற்று, என் மனப் பூரணமாக நான் பூஜ
யதை செய்ப்பவின் பிரியத்துக்கு அருகஞகச்
செய்யும்படி, தங்களைப் பிரார்த்திக்கிறேன்.

திசை:—ஜீயோ, காசிபரே! உமக்காக நான் பரிந்து
பேசும் முயற்சி இப்பொழுது இசைவாயில்லை;
என்னுதர் என்னுதராகவில்லை; குணத்தில் மாறி
யிருப்பதுபோலத் தோற்றத்திலும் அவர் மாறி
முடியாது. சத்தியமாகவே, என்னுலியன்றமட்டும்
உமக்காகப் பரிந்துபேசி, நான் விடாது பேசியத
ஞல் அவரது அப்பிரியத்துக்கும் இலக்காகினிட
டேன்! சீர் சிறிது பொறுக்கத்தான்வேண்டும்;
என்னுற் கூடியதை நான் செய்கிறேன்; என் விஷ
யத்தில் நான் துணியக்கூடியதைவிட அதிகமா
கவே செய்கிறேன்; அதைக்கொண்டு திருப்தியா
யிரும்.

அகா:—எஜமானர் கோபமாயிருக்கிறாரா?

ஏம:—இப்பொழுதுதான் இங்கிருந்துபோனார்; சுவபாவ மான சாந்தமில்லவேயில்லை.

அகா:—அவ்ருக்கும் கோபம் உண்டா? அவர்களியங்க கீக் காற்றிற் பறத்தி, சிசாசைப்போல் அவர்களியிலிருந்தே அவர் சொந்தச் சகோதரரைப் பாணங்களடித்துக் கொண்டுபோனதை நான் பார்த்திருக்கிறேன்;—அவருக்கும் கோபமு முண்டா? ஆனால் ஏதோ விசேஷமிருக்க வேண்டும்; நான் அவரிடம் போகிறேன்; அவரே கோபமுற்றால், அதில் ஏதோ சங்கதி யிருக்கவேயிருக்கிறது.

திசை:—தயைசெய்து சிறிது போய்வா.

[அகாதன் வெளியே போகிறான்.]

உண்மையில், ஏதோ துரைத்தன காரியம், அவர்தெளிவான சித்தத்தைக் கலக்கியிருக்கிறது; இவ்விதசந்தர்ப்பங்களில், பெரிய விழுமங்களே தங்கள் கருத்தாயிருப்பினும், அற்ப சங்கதிகளுக்காகக் கோபமுறுவது மனிதர் சுவபாவமே.

ஏம:—நீங்களென்னுகிறபடி ஏதாவது இராஜரிக விழுமாகவே யிருந்து, உங்களைப்பற்றிய ஒருவிதமான எண்ணமோ, சமூசயமோ இல்லாமலிருக்கும்படி, கடவுளைப் பிரார்த்திப்போம்.

திசை:—ஐயோ, காலமே! நான்தற்கு ஒருபொழுதும் இடம் கொடுக்கவில்லையே!

ஏம:—ஆனால், சந்தேகப்படுவார்கள் அப்படிப் பதிற்சொன்னால் நிருப்தியடையார்கள்; காரணம்பற்றியே அவர்கள் எப்பொழுதும் சந்தேகிக்கிறதில்லை; சந்தேக சுவபாவத்தினுலேயே சந்தேகங் கொள்கிறேன்.

ரூர்கள்; தனக்குத்தானே தாயும் தகப்பனுமான ஒரு குருடியே, அந்தச் சுந்தேகமென்பது.

திசை:—என்னதர் மனத்துள் அந்தக்குருப்புப் பிறவிபுகாதபடி கடவுள் காக்கட்டும்.

எம:—அம்மா, அப்படியே ஆருகு.

திசை:—நான் போப் அவரைக் காண்கிறேன்.—காசி பரே, இங்குலாவிக்கொண்டிரும். அவர் தக்கபடி யிருந்தால், உம்முடைய விஷயத்தை எடுத்துப் பேசி, என்னுலேன்ற மட்டும் அதை முடிக்க வழி தேடுகிறேன்.

காசி:—நான் தாழ்மையுடன் தங்களுக்கு வந்தனமளிக்க முடிகிறேன்.

[போகிறூர்கள்.]

நான்காம் அங்கம்.

முதல் காட்சி.

செப்பறையில் அரண்மனை முற்றம்—மாலை.

[உதயலனும், அகாதனும் வருகிறூர்கள்.]

அகா:—அப்படி என்னுவீர்களா?

உத:—அப்படி. என்னுகிறதா, அகாதா!

அகா:—ஆனால், என் மனைவிக்கு நான் ஒருகைக்குட்டை கொடுத்தால்,—

உத:—அப்புறமென்ன?

அகா:—என்ன, பின்னை, அவனுக்கே அது கொந்தம், ப்ரபோ, அவனுடையதாகிவிடவே, அவள் எந்தப் புருஷனுக்கு வேண்டுமாயினும் அதைக் கொடுக்கல்லமென்று என்னுகிறேன்.

உத:—அவள் மாணத்துக்கும் அவள்தான் காவல்; அதை ஆம் அவள் கொடுத்துவிடலாமோ?

அகா:—அவள் மாணமென்பது கண்ணுக்குப் புலப்ப டாத ஒரு பொருள்; உண்மையில், மாணமில்லாத வர் அரேகர் அதையுடையவர்களாகவே அடிக்கடி தோன்றுகிறார்கள்: இதிருக்கட்டும், அந்தக் கைக் குட்டை விஷயமாக,—

உத:—சவாமி சத்தியமாக, அது மறந்தே போனால் எனக்கு மிகச் சந்தோஷமோ:—யாவருக்கும் பய த்தை யுண்டுபண்ணிக்கொண்டு, தொத்து நோய் பரவிய வீட்டைச் சுற்றிக் கூகை வட்டமிடுவது போல, அஃது என் ஞாபகத்துக்கு வருகின்றது,— அவன் கையில் என் கைக்குட்டை யிருந்ததென்று சொன்னையே.

அகா:—ஆம், அதனாலென்ன?

உத:—அஃது அவ்வளவு சரியல்லவோ.

அகா:—என்ன! அவர் தங்கள் மாணத்தைக் கெடுப்பதை நானே பார்த்ததாகச் சொல்வதாயிருந்தாலோ? அல்லது, சிலவிடப்பயல்கள், தங்கள் அறுபவத்தை வெளியே பிதற்றித்திரிவதுபோல, அவர் சொல்வதைக் கேட்டிருந்தாலோ.—

உத:—அவனைதாவது சொல்லியிருக்கிறானா?

அகா:—சொல்லியிருக்கிறார், பறபோ; ஆனால் இதை மட்டும் வெகு உறுதியாய்க் கொள்ளுங்கள்: ஒன்றுஞ்சொன்னதில்லை யென்று கள்ளச்சத்தியின்று செய்து விடுவார்.

உத:—அவன் சொன்னதென்ன?

அகா:—ஆணைப்பழக்கு, அவர் இருந்ததாக,—

உத:—என்ன? என்ன?

அகா:—என்ன வேண்டுமாயினும் வைத்துக்கொள்ளுங்கள்.

உத:—கைக்குட்டை,—ஒப்புக் கொள்கிறது,—கைக்குட்டை!—குற்றத்தை ஒப்புக்கொண்டு, அதற்காகக் கழுவெற்றப்படுகிறது;—முதலில் கழுவில் போடுகிறது, பின்பு ஒப்புக்கொள்கிறது.—அதற்கு நடுங்குகிறேன்; காரணம் ஏதுமின்றி இயற்கை இவ்விதமாயிருண்டு தோன்றுது. வார்த்தைகள்ல, யானிப்படி நடுங்குவது; சீ!—இது மெய்தானு? ஒப்புக்கொள்கிறது,—கைக்குட்டை!—ஓ, பிசாசே!—[மயங்கி விழுந்து விடுகிறேன்.]

அகா:—ஒன் வேலையை நடத்து, என் மருந்தே, வேலையை நடத்து! எதையும் நம்பும் பேதமையுள்ள மூடர்கள் இப்படித்தான் பிடிபடுகிறார்கள்; யோக்கியதையும் கற்பும் வாய்ந்த ஸ்திரீகள் அநேகர், இவ்வாறே, ஒரு குற்றமுமேயின்றி, அபகிர்த்தி யடைகிறார்கள்.—என்ன, ஓ, ப்ரபோ! ப்ரபோ! நான் கூப்பிடுகிறேனே! உதயலரே! யார், காசிப்ரா?

[காசிபன் வருகிறார்.]

காசிஃ—என்ன விசேஷம்?

அகா:—பிரபு காக்கைவலியில் விழுந்துவிட்டார்: இது இரண்டாவது தரம் வளிப்பு வந்திருக்கிறது. நேற்றேருரு வளிப்பு வந்தது.

காசிஃ—நெற்றிப் பொருத்துக்களைச் சுற்றித் தேய்.

அகா:—வேண்டாம், அப்படிச் செப்யாதேயும்; அந்த மயக்கம் தானாகவே மெதுவாய்க் கழியவேண்டும்: இல்லாவிடின் வாயில் துரைததும்பிச், சிறிதுகேர த்தில் சொரு பலமான பைத்தியவெறி வந்துவிடு கிறது. பாரும், அதோ அசைகிறார்: நீர் சிறிது நேரம்வெளியிற்போயிரும். அவருக்கிப்பொழுதே சுகமாய்விடும்: அவர் போன பிறகு, ஒரு முக்கிய விதயமாக உம்மோடு பேச விரும்புகிறேன்.

[காசிபன் வொளியே போகிறன்.]

எப்படியிருக்கின்றது, சேனுபதி?

உத:—அவன்தை ஒப்புக்கொண்டானு?

அகா:—ப்ரபோ, ஆண்மைத்தனத்தைக் காட்டுங்கள்.

உத:—நேர்த்தியான பெண்! நல்ல ரூபவதி! மிகவும் மனோரம்மியமான பெண்!

அகா:—அதைப்பல்லாம் தாங்கள்மறந்துவிடவேண்டும்.

உத:—ஆம், அவள் நாசமாய்ப்போக! இன்றிரவே அவ ணைக்கொன்றுவிடுகிறேன். என்மனம் கல்லாகிவிட்டது; நெஞ்சைத் தட்டினால் என்கையே புண் ணைகிறது.—ஜையோ! இவ்வுலகில் எங்குமே அவ ணினும் மனோரம்மியமான ஸ்திரீ கிடையாது; ஒரு சக்ரவர்த்தியின் அருசிருந்து, அவரையும் ஏவல் கொள்ளத்தக்கவளே, அவள்!

அகா:—இல்லை, தாங்கள் அவ்வாறு சினைக்கலாகாது.

உத:—கழுவிலேற்று அவளோ! அவளிருக்கும் நிலைமையை த்தான் கூறுகிறேன்:—ஊசிகொண்டு சித்திரப்பூ வேலைகள் எவ்வளவு நேர்த்தியாய்ச் செய்கிறார்கள்! சங்கீதத்தில் என்ன சாமர்த்தியம்!—பட்ட மர

மும் பால்சொரியுமே அவள் பாட்டைக்கேட்டால்!-
என்ன பேச்சு நயம்! என்ன புத்தி சாதுரியம்!

அகா:—இத்தனையும் இருந்தும் நடை தவறியதால்,
இன்னும் மிகக் கெட்டவளோயவள்.

உத:—ஓ, ஆயிரம், ஆயிரம் மடங்கு கெட்டவளே:—
அன்றியும், என்ன சாத்துவிகமான சுவபாவம்!

அகா:—ஆம், அழித சாத்துவிகமே.

உத:—ஆம், ஆம், அது மெய்யே: ஆயினும், அவள்
கெட்டது என்ன பரிதாபம், அகாதா! அந்தோ
அகாதா! என்ன பரிதாபம், அகாதா!

அகா:—அவள் தூர்நடக்கையைத் தாங்கள் இவ்வளவு
இளக்கமான நெஞ்சோடு நோக்குவதானால், அவ்
வாறு பகிரங்கமாயோழுகும்படி அவளுக்கு ஒரு
சதந்திரப் பட்டயம் கொடுத்துவிடுங்கள்; தங்க
ஞக்கு அந்த அவமானமில்லாவிட்டால், வேறொரு
வருக்குமேயில்லை.

உத:—சிறிது விஷம் கொணர்ந்துகொடு, அகாதா; இன்
றிரவே:—நான் அவனுடன் வாதாடமாட்டேன்
வனெனின், அப்படிச்செய்தால், அவள் ரூபமும்
அழகும் ஒருவேளை என் மனத்திடத்தைக் குலை
த்துவிடும்,—இன்றிரவே, அகாதா.

அகா:—விஷத்தினால் வேண்டாம்; அவள் படுக்கையிலேயே
மூச்சைப்பிடித்துக் கொன்றுவிடுங்கள்;
அவள் அவமானப்படுத்திய படுக்கையிலேயே
அதைச் செய்யுங்கள்.

உத:—சரி, சரி;அது நல்ல நியாயமே; அதுதான் சரி.

அகா:—காசிபருக்கோ,—அவருக்கு நான் ஏற்பாடு செய்து விடுகிறேன்: நடு நிசிக்குள்மேல் சமாசாரம் தெரியிர்கள்.

உத:—நிரம்பவும் நல்லது. [உள்ளே. எக்காளவொலி கேட்கிறது] அதென்ன எக்காளம்?

அகா:—ஏதோ கொற்கையிலிருந்து என்பது நிச்சயமே. அரசரிடமிருந்து ஸக்ஷமணர் வந்திருக்கிறார்: தங்கள் மணைவியாரும் கூடவருகிறார் பாருங்கள். [லக்ஷ்மணனும், திசைமோகினியும், ஏவலரும் வருகிறார்கள்.] ஸக்ஷம்:—தங்களைக் கடவுள் காப்பாராக, உத்தமசேனு பதி!

உத:—ஜயா, மனப்பூரணமாய்த் தங்களுக்கும் அப் படியே ஆகுக.

ஸக்ஷம்:—கொற்கையாளியும் துரைத்தனச் சங்கத்தாரும் தங்களுக்கு வந்தனமளிக்கின்றார்கள்.

[ஒரு நிருபம் அவன் கையில் கொடுக்கிறான்.]

உத:—அவர்கள் ஆஞ்ஞாபனத் திருமுகத்தைச் சிரின் மேல் ஏற்கிறேன்.

[நிருபத்தைத் திறந்து வாசிக்கிறான்.]

திசை:—அத்தான் ஸக்ஷமணரே! ஹரில் என்னவிசே ஷம்?

அகா:—ஜயா; தங்களைக்காண மிகச் சந்தோஷமுற கிறேன்; செப்பறைக்குத் தங்கள் வரவு நல்ல தாகுக.

ஸக்ஷம்:—உமக்கு வந்தனம்; உபசேனைபதி காசிபர் சகமோ?

அகா.—ஜயா, இருக்கிறார்.

திசை:—அத்தன், அவருக்கும் என்னுதருக்கும் ஒரு மனஸ்தாபம் நேரிட்டிருக்கிறது; ஆனால் நீர் வந்து விட்டாரே, எல்லாம் சரிபாய்விடும்.

உத:—அது அவ்வளவு நிச்சயமா?

திசை:—பிராணநாதா?

உத:—[வாசிக்கிறான்.] ‘இதைச் செய்யத் தவறக் கூடாது’—

லக்ஷ்மி:—அவர்கள் கூப்பிடவில்லை; நிருபம் வாசிப்பதி லேயே கவனமாயிருக்கிறார்கள். நம் பிரபுவுக்கும் காசிபருக்கும் மனஸ்தாபமா?

திசை:—அதை என்னென்றுசொல்ல? மிகப் பரிதாரிக் கத்தக்கதே. காசிபரின்மேல் எனக்குள்ள பகந்த துக்கு, அவர்களிருவரையும் கூட்டுவிக்க என்ன பாடும் படுவேன்.

உத:—பாழாய்ப்போக!

திசை:—பிராணநாதா?

உத:—புத்தியிருக்கிறதா?

திசை:—என்ன! கோபமாயிருக்கிறாரா?

லக்ஷ்மி:—ஒருவேளை அந்த நிருபம் கோபமூட்டி யிருக்க லாம்; ஏனெனில், இவ்விடத்து ஆட்சிக்குக் காசி பரை அவர்களுக்குப் பதிலாக நியமித்து, அவர்களை ஊருக்குத் திரும்பும்படி அதில் கட்டளை ஏறந் திருக்கிறதென் நென்னுகிறேன்.

திசை:—உண்மையாகவே, எனக்கு அது சங்தோஷமே உத:—அப்படியா!

திசை:—பிராணநாதா?

உத:—உன் பைத் தியத்தைக்கண்டு சங்தோஷிக்கிறேன்.

தின்கா:—வன், பிராணநாதா?

உத:—பிசாசே! [அவளை அழக்கிறார்கள்.]

தின்கா:—அடிக்கும்படி நானுள்ளும் செய்யவில்லையே.

லக்ஷ்மி:—ப்ரபோ, நான் பிரத்தியக்ஞமாய்க் கண்டதா கப் பிராமணங்கு செய்தாலுங்கூட, இதைக் கொற் கையில் நம்ப மாட்டார்கள்: இது தகாததே: அவளை ஆறுதல் செய்யுங்கள், அழுகிறார்கள்.

உத:—ஒ, பிசாசே, பிசாசே! ஸ்திரீகளின் கண்ணீரால் நிலம் கருவுறுமாயின், அவள் வடிக்கும் ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு முதலீயரகச் சனிக்கும்.— என்கண் முன் நில்லாது ஒழுி!

தின்கா:—தங்களுக்குக் கோபமுட்டிக் கொண்டிரேன்.

[போகிறார்கள்.]

லக்ஷ்மி:—உண்மையில், சொற்படி கீழ்ப்படிந்து நடக்கும் சீமாட்டியே:—தயைசெய்து அவளைத் திரும்ப அழையுங்கள்.

*உத:—அம்மானு! [தின்கா மோகினி திரும்பி வருகிறார்கள்.]

தின்கா:—பிராணநாதா!

உத:—ஐயா, அவளிடத் தில் தங்கள் காரியமென்ன?

லக்ஷ்மி:—யார், என்னையாகேட்கிறீர்கள், ப்ரபோ?

உத:—ஆம்; அவளைத் திரும்பியமைக்க வேண்டினீர் களே நீங்கள்: ஐயா, அவள் எப்படி வேண்டினும் திரும்பவாள், ஆயினும் மேற்சென்று கொண்டு மிருப்பாள். மறுபடியும் திரும்பவாள்; அன்றியும், அவளுக்கு அழவும் தெரியும், ஐயா, அழவும் தெரியும்; தவிரவும், அவள் கீழ்ப்படிந்து நடப்பவளே; தாங்கள் சொல்வதுபோல், கீழ்ப்படிந்து நடப்பவளே.—மிகவும் கீழ்ப்படிந்து நடப்பவளே

—உன் அழுகை நடக்கட்டும்.—ஜூயா, இந்த
(நிருப) விஷயமாக,—ஓ! என்ன மாய்மாலக் கண்
ணீர!—நான் ஊருக்குத் திரும்பும்படி கட்டளை
கிடைத் திருக்கிறது,—தோலை இங்கிருந்து; சந்
றப் பொறுத்துக் கூப்பிட்டனுப்புகிறேன். ஜூயா,
நான் கட்டளைக்குக் கீழ்ப்படிருந்து கொற்றைக்
அத் திரும்புகிறேன்.—இராதே இங்கே, ஒழி!
[திசைமோகினி போகிறுள்.] காசிபன் என்
ஸ்தானத்தைப் பெற்றும். தவிரவும், ஜூயா,
இன்றிரவு தாங்கள் என்னுடன் போஜனஞ்
செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன்: ஜூயா, தாங்
கள், செப்பறைக்குவந்தது சன்தோஷமாயிற்று.—
வெட்கமேது, வெட்கம்! யே போகிறுன்.]

லக்ஷ்மி :—நம் ஆலோசனை சபையார் அணைவரும் ஒரே
மனமாகச் சகல விஷயங்களிலும் சமர்த்தரென்று
கூறும் உத்தமச் சிங்களவர் இவர் தாமோ! இவர்
தாமோ கோபதாபத்தாற் சிறிதும் அசைவுறுத்
மனே திட்டத்தையுடையவர்? இடையூறுகளும் விப
த்துக்களும், மலை மேல்விட்ட அம்புபோல், எவ்
வித ஊறுமே செய்ய ஏலாத் திடமான ஆண்மை
யையுடையவரும் இவரேயோ?

அகா :—அவர் மிகவும் மாறியிருக்கிறார்.

லக்ஷ்மி :—என்ன! தம் மனைவியைபே அடிக்கிறதா!

அகா : அதுசரியில்லைத்தான்; ஆயினும், அவ்வளவோடு
ஷின்று, மேல் ஒன்றும் நடக்காவிட்டால் நலமே.

லக்ஷ்மி :—அஃது அவர்வழக்கமா, என்னை அல்லது அந்த
நிருபம் அவர் கோபத்தைக் கிளப்பி, இந்தத் துர்க்
குணத்தை நூதனமாடுண்டாக்கிற்றே?

அகா:—ஜோ, ஜோ! நான் கண்ணுற்கண்டதையும் அறிந்திருப்பதையும் வெளியிடுவது என் யோக்கி யதைக்குத் தக்கதில்லையே! நீங்களே அவரைக் கவனியுங்கள்: நான் சொல்லவேண்டாதபடி, அவர் நடவடிக்கைகளே அவர் குணத்தைக்காட்டிவிடும்: நீங்கள் மட்டும் அவரைத்தொடர்ந்துசென்று, இன் னும் எவ்வாறு நடந்து கொள்கிறோரென்பதைக் கவனியுங்கள்.

வக்ஞம்:—அவர் நான் நினைத்தபடியில்லாததைக் கண்டு மனம் வருந்துகிறேன்.

[போகிறார்கள்,]

இரண்டாம் காட்சி.

செப்பறை அரண்மனையில் ஒருகட்டம்—முன்னிரவு.

[உதயலனும் ஏமலீலையும் வருகிறார்கள்.]

உத:—ஆனால் நீ ஒன்றுமே பார்த்ததில்லையா?

எம:—நான் ஒருபொழுதும் பார்த்ததுமில்லை, கேட்டது மில்லை, சந்தேகப்பட்டதுமில்லை.

உத:—ஆம், அவளும்காசிபனும் கூடவிருக்கும்பொழுது பார்த்தேயிருக்கிறோம்.

எம:—ஆனால் அப்பொழுது நான் ஒரு தீங்கும் கண்டதில்லை; அன்றியும் அவர்கள் பேச்சில் ஒவ்வொரு சொல்லசையும் நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.

உத:—என்ன! அவர்கள் ஒருபொழுதும் கிச்கிசென்று ஏதுவாய்ப் பேசவில்லையா?

எம:—இல்லவேயில்லை, பரபோ.

உத:—அல்லது உன்னொன்கேயாவது அனுப்பிவிடவும் இல்லையா?

ஏமா :—இல்லவேயில்லை.

உதா :—அவள் விசிறி, கைக்குட்டை, யாழ், எதையாவது எடுத்துவரும்படி அனுப்பின்தில்லையா?

ஏமா :—இல்லவேயில்லை, ப்ரபோ.

உதா :—நீ சொல்வது நம்பும்படியில்லையே.

ஏமா :—ப்ரபோ, அவள் கற்புடையவளோன்று என் ஆத்மாவையே பண்யமாக நான் துணிந்துவைப்பேன்: தாங்கள் வேறுவிதம் ஸினைத்தால், அவ்வெண்ண த்தை நீக்கி விடுங்கள்.—தங்கள் இருதயத்துக்கு அது அவமானமே எந்தப் பாதகனுவது தங்களுக்கு இந்தச் சமுச்யத்தை உண்டுபண்ணியிருந்தால், சுவாமி அவனுக்குத் தீராநரக தண்டனையை விதிக்கட்டுமே! ஏனெனின், அவளிட்டத்திலேயே யோக்கியதையும் கற்பும் சத்தியமும் இல்லையெனின், ஒரு புருஷத்துமே பாக்கியவான்ல்ல; அவர்கள் மனைவிமார்களில் சிறந்த பதிவிரைதகளுங்கூடக் கொடும்பழிக்கு உள்ளாகத்தக்கவர்களே.

உதா :—அவளை யிங்கே வரச்சொல்ல :—போ. [எமலீலை வளரியே போகிறோன்] அவள் சரியாகத்தான் சொல்லுகிறான்;—ஆனால் இவ்வளவு கூடப்பேசத் தெரியாத அப்பாவிகளுமுன்டா? தூங்கிஷயமான இரகசியங்களுக்கெல்லாம்சேமக்களாஞ்சியம். இவள் உள் உடங்கையிருப்பவள். அப்படியிருந்தும் வெகு பக்தி சிரத்தையுடன் இவள் தியான ஜபம் பண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன்.

[எமலீலையுடன் திசைமோகினி வருகிறான்.]

திசை :—பிராணநாதா, தங்களில்கடமென்னை?

உத:—சற்று இங்கு வா, என்குபிலே.

திசை:—தங்கள் பிரியமென்ன.

உத:—உன் கணக்ளைப் பார்க்கட்டும்; என் முகத்தைப் பார்.

திசை:—இதென்ன, இப்படிச் சொல்கிறீர்கள்!

உத:—[மலீலையை நோக்கி] உன் தொழிலைச் சிறிது காட்டு, அம்மானு; கதவை முடிக்கொண்டுபோட யாராவது வந்தால் இருமி, அல்லது தும்மி ஜாரா; செய்து தெரியப்படுத்து; உன் தொழிலே; சிற காடே, சீக்கிரம் போ.

[மலீலை வெளியே போகிறார்கள்.]

திசை:—தங்கள் பேச்சின் அர்த்தத்தை வெளியிடும் படி காவில் விழுந்து பிரார்த்திக்கிறேன். தங்கள் வார்த்தைகளில் ஏதோ கடின்கோபமட்டுங் தெரி கிறதே தயன்தி, அவற்றின் பொருள் எனக்குத் தெரியவில்லை.

உத:—என், யாரடி நீ?

திசை:—தங்கள் மனைவி, நாதரே, தங்கள் உண்மையும் பக்ஷமுமுள்ள மனைவியே.

உத:—வா, அப்படிச் சத்தியஞ் செய்து, கள்ளப்பிர மாணஞ் செய்ததற்காக நரகத்துக் காளாகிவிடு; இல்லாவிடின், நீ தெய்வலேருத்துப் பெண்ணைப் போலிருப்பதால், உண்ணை நரகத்துக்கிழுத்துக் செல்லக் கால தூதர்களைப் பயப்படக்கூடும்: நீ பீதி விரதைதானென்று பிரமாணஞ் செய்.

திசை:—கடவுள் அதை உண்மையாய் அறிவார்.

உத:—நீ நெறிதவறியவளென்பது கடவுளுக்கு உண்மையாகத் தெரியும்.

திசை:—யார் விஷயத்தில், நாதரே? யாருடன்? நான் எப்படி நெறி தவறினாவள்?

உத:—ஹா! திசைமோகினி!—போ! போ! போ!

திசை:—ஜீயோ, கஷ்டகாலமே!—நீங்கள் ஏன் அழுகி நீர்கள்? பிராணாதா, தங்கள் கண்ணீருக்கு நானே காரணம்? ஊருக்கு நீங்கள் திரும்பும்படி வந்திருக்கும் கட்டளைக்கு என் தங்கதயே காரணமாயிருக்கலாமென்று நீங்கள் ஒருக்கால் சந்தேகித்தால், அதற்கு என்மேற் குற்றங் கூறுதேயுங்கள்: நீங்கள் அவரை இழந்துவிட்டங்களானால், என், நானும் அவரை இழந்தவளே.

உத:—என்னைச் சோதிக்கத் திருவளங்கொண்ட தெப்பம், எனக்கு வேறொவிதத் துக்கங்களை யுண்டு பண்ணியிருப்பினும், நானுவித கஷ்டங்களையும் அவமானங்களையும் என் வெறுந்தலையின் மேற் சுமத்திருப்பினும், என்னைக் கொடிய வறுமை வாரிதியில் மூழ்கும்படி ஆழ்த்தியிருப்பினும், நானும் என் சகலவெண்ணங்களும் நோக்கங்களும் வீணாக மடிய என்னை அடிமைச் சிறையிலிட்டிருப்பினும், ஏதோ ஒரு சிறு துளியளவு பொறுமையாவது என் மனத்தில் எங்காயினும் தங்கிக்கை யுதவி யிருக்கும்: மேலும், யாவரும் எப்பொழுதும் கைகாட்டியிகழும்படியான அவமானத்துக்குனன்னை நிலைத்த இலக்காக்கி யிருப்பினும், அந்தோ! அதையும் பொறுத்துக்கொள்ளக் கூடும்: சனி, இருக்கட்டும்: ஆனால், என் இருதயத்தையே நான் சேமித்து வைத்திருக்கும் களஞ்சியம், என் ஆருயிரின் மெய்ந்திலை, என் வாழ்க்கைப் பெருக்குக்கு இன்றி

பமையாத அருஞ்சீன, அங்கிருந்தே என்னைத் தூரத்தலாயிற்றே! அன்றேல், கெட்ட தேரைகள் கூடிக் குஞ்சபொரிக்கும் ஒரு தொட்டியாக, அதை வைத்திருக்கும்படி யாயிற்றே!—அழகும் தெய் வத்தன்மையும் வாய்ந்த பொறுமையே! இனியுன் தோற்றத்தை மாற்றிவிடு,—ஆம், இனி நரகத் தைப்போல் பயங்கரமாகிவிடு!

திசை:—என்னுதர் என் கற்பைச் சந்தேகிக்கவில்லை பென்று நம்புகிறேன்.

உத:—ஓ, ஆமாம்; இறைச்சிக் கண்டகளிற் பறக்கும் பொழுதே கூடிக் கருவறும் கோடைகாலத்து சக் கஞக்குள்ள கற்பே. மனத்தைக் கவரும்படியான அழகும், தலைவலியை உண்டு பண்ணும்படியான அளவு நறுமணமும் பொருந்திப் புற்பதரே! சீயேன பிறந்தாய்!

திசை:—ஜீயோ! என்ன அறியாப் பாவத்தை செய்து விட்டேன்.

உத:—என்ன செய்தாயா! என்ன செய்தாயா! அதைக் கண்டு விண்ணுலகு மூக்கையடைத்துக் கொள் கின்றது, சந்திரனும் கண்ணமூடிக்கொள்கின்றன; ஒழுங்கு வியாயமின்லிக் கண்டதையெல்லாம் முத்தமிட்டுச் செல்லும் காற்றுமே கூகி, அதைக் கேட்க மனமின்றிப் பூழியின் கீழ், சரங்கங்களில் வாய்மூடி யொளிக்கின்றது.—என்ன செய்தாயா! வெட்கங்கெட்ட வேசையே!

திசை:—கடவுளானை, தாங்கள் என்மேற் சொல்வது தவரே.

உத :—நீ யொரு வேசியில்லையா?

தீசை :—ஜூயோ தெய்வமே! ஒருங்குமில்லை. இந்தச் சரீரத்தை, மற்றவர் கெட்டவிதமாக அக்கிரமமாகத் தொடாதபடி, என்னதருக்காகக் காப்பாற்றி வருவது வேசைத்தனம் அன்றெனின், நான் அப்படிப்பட்டவளில்லை.

உத :—என்ன! இது மெய்தானு?

தீசை :—சுவாமிக்குத் தெரியும்.

உத :—ஆனால் என்னை மன்னித்துக்கொள். சிங்களவீன விவாகஞ்சு செய்து கொண்ட கொற்கை நகரத்துக்குதுக்கார வேசி நீ என்றெண்ணினேன்.—இந்தா, அம்மானு, நரக வாயிலில் ஸின்று ஆஸ்பார்க்கிற வளே, உண்ணை, ஆம், உண்ணித்தான் கூப்பிடுகி றேன்! உன் சிரமத்துக்காக, இதோ, காச; வாயை முடிக்கொள்; எங்கள் சங்கதியை வெளி விட்டு விடாதே.

[வெளியே போகிறுன்.]

[எமலீலை திரும்பி வருகிறார்கள்.]

ஏம :—ஜூயோ! இவர்மனத்தில் என்ன வினைத்துக்கொண்டிருக்கிறார்,—அம்மனீ! உங்களுக்கு என்ன செய்கிறது? ஏன், அம்மா, உங்களுக்கு என்ன செய்கிறது?

தீசை :—அரைத் தாக்கம்போல் மயக்கமாயிருக்கிறது.

ஏம :—அம்மா, எஜுமானர் ஏனிப்படி யிருக்கிறார்?

தீசை :—யார்?

ஏம :—ஏன், என் எஜுமானர், அம்மா?

தீசை :—உன் எஜுமானர் யார்?

ஏம :—என் கண்ணுட்டி, உங்கள் நாதுரோ.

திசை:—எனக்கொருவருமில்லை; ஏமலீலா, என்னுடன் பேசாதே; என்னால் அழுவும் முடியவில்லை; கண்ணீரைத் தவிர வேறு சொல்வதற்கு மறுமொழிய மில்லை. இன்றிரவு, படுக்கைமீது; என் கலியாணத்தன்றிரவு விரித்த ஆப்பட்டிகளையே விரித்துவை, மறந்துவிடாதே:—உன் புருஷனை இங்கே கூப்பிடு.

ஏம:—எல்லாம் எப்படி மாறிவிட்டது?

[வெளியே போகிறார்கள்.]

திசை:—நானிப்படி நடத்தப்படுவது தகுதிதான், மிகவும் தகுதியே. என் அற்பப் பிழையைக்கொண்டும் அனுவேலும் அவர் கெட்ட எண்ணங்கொன்னும்படி, நான் எவ்வாறு நடந்து கொண்டேன்?

[ஏமலீல அகாதனுடன் திரும்பி வருகிறார்கள்.]

அகா:—அம்மா, தங்களிஷ்டமென்ன? தங்களுக்கென்ன செய்கிறது?

திசை:—எனக்குச் சொல்லத் தெரியவில்லை. சிறு குழந்தைகளுக்குப் போதிப்பவர்கள், நயமான வழிகளாலும், இலேசான வேலையை நியமித்தும் கற்பிக்கிறார்கள்: அவரும் என்னை அப்படியே கண்டித்திருக்கலாம்; ஏனெனின், உண்மையில், கண்டிப்பு விஷயத்தில் நாலும் ஒரு குழந்தையே.

அகா:—சங்கதியென்ன, அம்மா?

ஏம:—ஐயோ! நாதரே, உத்தம ஸ்திரீகள் பொறுக்க முடியாதவிதமாக, அவர்களை எஜமானர் வெகு கடுமையாகவும் அவதாராகவும் பட்டி வியபிசாரி யென்று பழிக்குறித் திட்டங்கள்.

திசை:—நான் அப்பேர்க்கொத்தவளா, அகாதா?

அகா:—எப்போர், அம்மா?

திசை:—நான் அப்படிப்பட்டவளென்று என்னாற் சொன்னதாக அவள் சொல்லுகிற பெயர்.

ஏம:—குழவெறியிலிருக்கும் பிச்சைக்காரன் கூடத் தன் வைப்பாட்டியை அவ்வாறு திட்டமாட்டான்.

அகா:—அவரேன் அப்படி செய்தார்?

திசை:—நான்றியேன்; நானப்படிப்பட்டவள்ள வென் பது சிச்சயமே.

அகா:—அழாதேதயுங்கள், அழாதேதயுங்கள்:—ஜீயோ காலமே!

ஏம:—எத்தனையோ மேலானவரான்களையும், தகப்பனு ரையும், சுவதேசத்தையும், இஷ்டார்களையும் அவர்கள் துறந்து வந்தது இப்பெயர் கொள்ளவா? இப்படியானால், யார்தாம் அழமாட்டார்?

திசை:—அது என் தூர்ப்பாக்கியமே.

அகா:—என்ன கேட்டது? அவருக்கிந்த எண்ணம் எங்கிருந்து வந்தது.

திசை:—கடவுளே யறிவார்.

ஏம:—நான் சொல்லுகிறபடி இல்லாவிடின் என்னை சிகிக்கலாம்: எவ்வேலே ஒரு பாழான பாதகன், வெகு சுறு சுறுப்பாய்க் கோள் கூறிப் பிரியஞ் சம்பாதிக்கும் திருடன் எவ்வேலே ஒருவன், பொய் சொல்லி ஏமாற்றும் அடிமைக்காரப்பயல் எவ்வேலே ஒருவன், ஏதோ ஓர் உத்தியோகத்தையடையும் பொருட்டு, இந்த வீண் பழியை உண்டு பண்ணி

யிருக்கிறோன்; இல்லாவிடுன் என்னைக் கழுவிலேற்ற வாம்.

அகா :—ஓ! அப்படி யொருவனுமில்லை; அது நடக்கக் கூடியதல்ல.

திசை :—அப்படியாவனுமில்லையிருப்பின், அவனைக்கடவுள் மன்னிப்பாராக!

எம் :—கழுமரமே அப்படிப்பட்டவனுக்கேற்ற மன்னி ப்பு! அவர்களோடு யார் பழகுகிறார்கள்? இடம் எங்கே? எப்பொழுது? எப்படி? என்ன பொருத்த மிருக்கிறது? எவ்வேலூ ஒரு மகா பாதகன், இழி குணமுள்ள தூர்த்த வஞ்சகக்காரப் பயல் எவ்வேலூ, சிங்களவரிடம் கோள்கூறி அவரை ஏமாற்றியிருக்கிறோன் :—தெய்வமே! இப்படிப்பட்ட அயோக்கியப் பயல்களை வெளிப்படுத்தி, அந்தத் திருடர்களைக் காகி முதல் கண்ணியாகுமிரிவரை, உலக முழுவதும், சாட்டையடி யடிக்கும்படி, ஒவ்வொரு யோக்கியர் கையிலும் ஒரு சுவக்கைக் கொடுத்தாலாகாதா!

அகா :—அடக்கிப்பேச.

எம் :—ஓ! அவர்கள் நாசமரப் போகட்டும்! ஓப்படிப் பட்ட பயல்களில் எவ்வேலூ ஒருவன்தான் உங்களுடைய புத்தியைத் தாறுமாருக்கி, சிங்களவர் விஷ யமாக என்மேற் சுந்தேகங் கொள்ளும்படி செய்ததும்.

அகா :—உனக்குப் புத்தி கிடையாது; சிறுத்து.

திசை :—அகாதா, நீ கல்லவன்: என்னுதார் பிரியத்தைத் திரும்பப்பெற நான் என்ன செய்யட்டும் சொல். நன்பனே, அவரிடம் போ; சத்தியமாய்ச் சொல்லு

கிடேன், அவரை எதனுள்ளுட்டேனே, நான்றி யேன். இதோ பிரமாணஞ் செப்கிடேன்:—மனத் தினுலாவது செப்கையினுலாவது எப்பொழுதேனும் நான் அவர் காதலை மீறி நடந்திருந்தாலும்; அல்லது, என் கண்களோ, செவிகளோ, மற்றெந்த இந்திரியமோ, அவருக்குவாலன்தி வேறேந்த ரூபத்தாலேலும் சந்தோஷமடைந்திருந்தாலும்; அல்லது, இன்னும், இப்பொழுதும், இதுவரையும், இனியெக்காலத்திலும்—அவரென்னை உதற்தித்தள்ளி அனுதையாக்கி விலக்கிவைத்துவிட்டாலும்—அவர்மேல் எனக்கு மிக்க காதலில்லா விழும், கடவுள் என்மேற் கருணையை முற்றும் நீக்கிவிடுவாராக! மனக்கசப்பு எவ்வளவிலோ செப்பக்குடும்; அதினும் அவர்மனக் கசப்பு என் வானுளையெல்லாம் வினாக்கிவிடக்கூடும்; ஆனால், என்காதலைமட்டும் ஒருபொழுதும் பங்கமுறச் செய்ய முடியாது.

அகா:—தயை செய்து சிறிது பொறுத்துக் கொள்ளுங்கள்; இது ஏதோ தற்காலக் குணக்கேடேயன்றி வேறுவில்லை; துரைத்தன காரியம் அவருக்குக் கோபத்தை யுண்டாக்க, அவர் தங்களுடன் கோபித்திருக்கிறார்.—

திசை:—வேரென்றுமில்லாவிடின்.—

அகா:—அப்படியே தான்; நானுறுதி சொல்லுகிறேன்.
[சக்காள ஓலிகேட்கிறது]

உள்ளே போங்கள்; அழாதேயுங்கள்: எல்லாம் சிரங்கி விடும்.

[திசைமோகினியும், ஏமலீலையும் போகிறார்கள்.]

[இரட்டையன் கருகிறான்.]

இந்—ந் என் வீஷயத்தில் சியாயமாய் நடப்பதாகத் தோன்றவில்லை.

அகா:—அப்படிக்கின்றி யென்ன?

இர:—அகாதா, தினக்தோறும்பாதாலுமொருபோக்குச் சொல்லி என்னை எத்துகிறுய்; இப்பொழுது பார்த்தால், ஏப்பிக்கையை உண்டு பண்ணக்கூடிய நற்சமயங்களை எனக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, இயல்பாக நேரிடும் அற்பசொற்ப வரய்ப்புக்களையும் நியே தடுப்பதாகவே தோன்றுகின்றது. நானினிமேற் பொறுக்கவே மாட்டேன்; இதுகாறும் முட்டாள்தனமாய் அறுபவித்ததையும் வெளியிடாது சுகித்திருக்கவுமாட்டேன்.

அகா:—நான் சொல்கிறதைக் கேட்கிறாயா, இரட்டையா?

இர:—ஈச்சயமாகவே, இதுகாறும் கேட்டுக்கொண்டு ருந்ததே அதிகம்; ஏனெனின், உன் வார்த்தைகளுக்கும் செய்கைகளுக்கும் ஒருவித சம்பந்தமும் மேயில்லை.

அகா:—நீ என்மேல் அங்யாயமாய்ப் படாப்பிழி கூறுகிறோய்.

இர:—உண்மையைத்தவிர வேறில்லை. என் ஆஸ்திக்குமேலாகச் செலவிட்டாயிற்று. திசைமோகினிக்குக் கொடுப்பதற்கென்று நீ என்னிடம் வாங்கிக்கொண்ட நகைகள், அருந்ததியின் கற்புசிலையைக்கூடப் பாதி கெடுத்திருக்கும்: அவள் அவற்றை அங்கீகரித்துக் கொண்டதாகவும், சிக்கிரத்தில் அவள் கவனமும் பழக்கமும் எனக்குக் கிடை.

க்குமென்றும் ஆறுதல்லசால்லி ஆசை மூட்டினுப்;
ஆனால் ஒன்றையும் காணவில்லை.

அகா :—நல்லது; இருக்கட்டும்; நல்லது.

இரா :—நல்லது! இருக்கட்டும்! நான் சம்மா இருக்கவும்
மாட்டேன், அப்பா, அது நல்லதுமில்லை: இதோ
கையடித்துக் கூறுகிறேன்: அது கெட்டதே; நீ
என்னை எத்துகிறதாகவே தோன்றுகின்றது.

அகா :—சரிதான்.

இரா :—நான்தான் அது சரியில்லையென்று சொல்லுகிறேனே. திசைமோகினியிடம் நானின்னுளைன்று
தெரியப்படுத்துவேன்: என் நகைகளை அவள்
திரும்பிக் கொடுத்துவிட்டால், என் முயற்சியை
விட்டுவிட்டு, அக்கிரமமாக அவளை இச்சித்ததற்கும் மனஸ்தாபமுறுவேன்; இல்லாவிடின், நீயே
எனக்கு உத்தரவாதி என்பதை சிச்சப்மாய்க்
கொள்.

அகா :—நீ சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியா
யிற்று?

இரா :—ஆம்; நான் செய்வதாக உத்தேசமில்லாத ஒன்றையும் சொல்லவுமில்லை.

அகா :—ஆஹா! நீகொஞ்சம் ரோஷ்டுமௌன்ளவுடென்னடது
இப்பொழுதுதான் எனக்குத்தெரிகிறது; ஆகவே,
இந்த நிமிஷமுதல், எப்பொழுதுமிருந்ததைவிட
மேலான அபிப்பிராயம் உண்ணப்பற்றிக் கொள்
ஞுகிறேன். உன் கையைக்கொடு, இரட்டையாக
நீ என்மேல் பழிக்கறியது மிகவும் வியர்யமானதே;
ஆயினும், உன் விவையத்தில் மிக நேர்மையாகவே

நடந்திருக்கிறேனன்று இன்னும் உறுதியாய்க்கூறுகிறேன்.

இரு:—அது வெளிக்குத் தோன்றவில்லை.

அகா:—அது வெளிக்குத் தெரியவில்லையென்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்; உன் சந்தேகம் உன் புத்திக்கூர்மையையும் சிதான அறிவையும் விளக்குகின்றது. ஆனால், இரட்டையா, எப்பொழுதினும் கொள்கிறேன், காரணங்களைக்கொண்டு, முன்னி ஹம் உறுதியாக இப்பொழுது நான் நம்புகிறபடி, உன்னிடத்தில் ஊக்கமும், தெரியமும், ஆண்மையுமிருப்பது மெய்யாயின், இன்றிரவு அதைக்காட்டு: அதித்த இரவு நீ திசைமோகினியை அடையாவிடன், இவ்வுலகத்தினின்றும் என்னுயிரை கீழொத்தினாலும் சித்திரவதைகளினாலும் நீக்கிவிடு.

இரு:—சுரி, என்னத்து? புத்திக்கு எட்டியதா? செய்யக்கூடியதா?

அகா:—ஜௌயா, உதபலன் ஸ்தானத்தில் காசிப்ன சியமிக்கப்பட்டு, அவ்விஷயமாக கொற்றையிலிருந்து விசேஷ ஸந்நது வந்திருக்கிறது.

இரு:—அது மெப்தானு? ஆனால் உதபலனும் திசைமோகினியும் கொற்றைக்குத் திரும்பிவிடுவார்களே.

அகா:—இல்லை; ஆவன் சிங்கப்பூருக்குப் போகிறோன்; யாதானும் ஒரு விபத்தால் அவன் இங்கே தாமதி க்கும்படி நேர்ந்தாலன்றி, அழகிய திசைமோகினி யைத்தன்னுடன் கொண்டுபோய்விடுவான்: ஆவன்

போவதை நிறுத்த, காசிப்னொ நீக்குதலைப்போல்,
ஒன்றும் அவ்வளவு நிச்சயமாய்ப் பவியாது.

இரா:—அவ்னொ நீக்குவதென்றால், உன் தாற்பரிய
மென்ன?

அகா:—ஏன், உதயலன் ஸ்தானத்தை அவன் பெற முடியாமற் செய்துவிடுகிறது,—முனொ சிதற மண் டையை உடைத்துவிடுகிறது.

இரா:—அதையா என்னைச் செய்யச் சொல்கிறோய்?

அகா:—ஆம், உனக்கொரு இலாபத்தையும் உரிமையையும் செய்து கொள்ளத் துணிவிருந்தால். இன்றிரவு அவன் ஒரு வேசி வீட்டில் சாப்பிடுகிறேன்; நான் அங்கு அவனிடம் போகிறேன்:—அவனுக்குக் கிடைத்திருக்கும் கொரவமான அதிர்ஷ்டத்தைப்பற்றி அவன் இன்னும் அறியான்; அவன் அங்கிருந்து போகும் வழியில் சீ காத்திருந்தால், உன்னிஷ்டப்படி வேலையைத் தீர்த்துவிடலாக்; பன்னிரண்டு மணிக்குமேல் ஒருமணிக்குள் அவன் செல்லும்படி நான் ஏற்பாடுசெய்கிறேன். நானும் பக்கத்திசீருந்து உதவி செய்கிறேன்; நாமிருவருமாக அவ்னொ வீழ்த்திவிடலாம். வா, திகைத்துகிற்காடே, என் கூட வா; அவன் சாவு எவ்வளவு அவசியமென்று காட்டுகிறேன்; பிற்பாடு அதைச் செய்வது உன் கடமையென்றே சீ நினைப்பாய். இப்பொழுது இராப்போஜன காலம் கடந்துவிடது, இரவும் வீணைக்கக் கழிகின்றது; வேலையைப் பார்ப்போம்.

இரா:—இதற்கு இன்னும் முகாந்தரங்கள் வேண்டும்.

அகா:—நான் உண்ணோத் திருப்தி செய்கிறேன்.

[போகிறார்கள்.]

வீந்தாம் அங்கம்.

முநல் காட்சி:

செப்பறைவில் ஒருவீதி—நன்னிரவ.

[அனாதனும், இரட்டையனும் வருகிறார்கள்.]

அகா:—இதோ, இந்தச் சமைதாங்கி மறைவில் நில்; அவன் இப்பொழுதே வருவன்: உன் நல்ல கட்டாரியை உருவி வைத்திரு; நன்கு பாயக் குத்து: சிக்கிரம், சிக்கிரம்; ஒன்றுக்கும் அஞ்சாதே; நான் உன் அருகேயே இருக்கிறேன்; இது நம்மையாக்கும், நல்லது அழிக்கும்; அதை நினைந்துகொண்டு உன் மனவுறுதியைப் பலமாய்த் திடப்படுத்திக் கொள்.

இர:—கைவாய்ப்பில் கிட்ட இரு; நான் அதில் தவறிப் போகலாம்.

அகா:—இதோ, உன் கைப்பக்கமே: தைரியமாய் உன் இடத்தில் நில்லு.

[சிற்று பின்னிடுகிறுன்.]

இர:—இதைச் செப்பவதில் எந்தக் குதிக உற்சாக மில்லை; ஆயினும், அவன் போதுமான காரணங்கள் காட்டியிருக்கிறான். என்ன, ஒரு மனிதன் தானே போகிறான்:—என்வாலோ உருவுகிறேன், அவன் சாகிறான்.

[தன் இடத்திற்போய் நிற்கிறுன்.]

அகா:—(தனிமொழி) இப்பொழுது, இவன் காசிபைக் கொண்டு வரும்; அல்லது காசிபன் இவளைக் கொன்

ருஹம், இருவருமே ஒருவராலொருவர் மடிந்தாலும், எவ்விதமாயினும் எனக்கு இலாபமே. இரட்டையன் உயிரோடிருப்பின், திசை மோகினிக்குக் கொடுப்பதற்கென்று ஏமாற்றிவாங்கிய பொன்னுக்கும் நகைகளுக்கும், நான் அவனுக்குத்தரவாதனுக்கெப்பயவேண்டும். அதுஆகாது: காசிபன்ஜீவித்திருப்பின், அவன் தினசரி யொழுக்கத்தின் அழகும் அமைவும் என்னைக் குருபமாகக் காணச் செப்கின்றன; அதுவுமன்றி, அவனிடத்தில் சிங்களவன் என்னைக் காட்டிக்கொடுத்து விடக்கூடும்; அது பேராபத்துக் கிடமாகும்: இல்லை, அவன் சாகவேவேண்டும்:—அப்படியே; அவன் வருகிற சத்தம்கேட்கிறது.

[காசிபன் வருகிறான்.]

இர:—அவன் நடைனனக்குத் தெரியும்; அவன்தான்.

துஷ்டா! நீ செத்தாய்! [தன்னிடத்திருந்து பாய்ந்து காசிபனை குத்துகிறான்.]

காசி:—உனக்குத் தெரிந்ததைவிட, என் மேலங்கிநல்லதாயிருந்திராவிட்டன, அந்தக்குத்து என் சத்துருவேயாயிருக்கும். ஒன்னங்கிணைப் பர்க்கிக்கிரேன்.

[கத்தியைத்தருவிடுரட்டையனைக்காய்ப்படுத்துகிறான்.]

இர:—ஓ! நான் செத்தேன்! [அகாதன் தான் சின்றவிடத்திலிருந்து பாய்ந்து, காசிபனைக் காலின் பின்புறத்தில் வெட்டிவிட்டுப் போய்விடுகிறான்.]

காசி:—இனி எக்காலமும் நான் நொண்டியே.—கேள்வி முறையில்லையா? ஐயோ! கொலை! கொலை! [விழுந்து விடுகிறான்.]

இர:—ஐயோ! நான் பாதகனே!

காசி:—ஜோ! உதவுவார் யாருமில்லையா?

இரா:—யாரும் வரவில்லையா? ஆனால் இரத்தச் சோர் வால் நான் செத்தே போவேன்.

[அகாதன் ஒருவெளிச்சத்துடன் திரும்பி வருகிறார்.]

அகா:—இவ்வளவு பரிதாபமாக இங்கே கூக்குரவிடுகிற நீங்கள் யார்?

காசி:—அகாதனு? ஓ! நான் நொண்டியாய்விட்டேன்; யாரோ பாதகர் என் காலை வெட்டிவிட்டார்கள்: எனக்குச் சிறிது உதவி செய்.

அகா:—ஜோ, உபசேனுபதி! எந்தப் பாதகர்கள் இப்படிச் செய்தார்களே?

காசி:—அவர்களில் ஒருவன் ஒடிப்போக முடியாமல் இங்கே சமீபத்தில் கிடக்கிறுனைன்று என்னுகிறேன்.

இரா:—ஜோ! இங்கே எனக்குத்தவி செய்யுங்கள்.

காசி:—அவர்களில் ஒருத்தன் அதோ கூப்பிடுகிறவன்.

அகா:—ஶடா, கொலைகாரச்சண்டாளா! அட காதகா, [இரட்டையனைக் குத்துகிறான்.]

இரா:—அட, பாதக அகாதா! ஈவிரக்கமில்லாத நாயே!

அகா:—இருட்டில் கொலை செய்கிறதா! இந்தக் கொடிய திருடார்கள் எங்கே யொளித்திருக்கிறார்கள்?

இந்தப் பட்டணம் எவ்வளவு நிச்சப்தமாயிருக்கிறது!

ஒன்றும் வருகிறார்கள்.) நீங்கள் யார்? இஷ்டர்களோ,

துஷ்டர்களோ?

லக்ஷ்மி:—எங்களை அறிந்தபின் மதிக்கலாம்.

அகா:—லக்ஷ்மணரா?

வக்ஞம்—ஜீயா, ஆம்.

அகா:—மன்னிக்கவேண்டும். இதோ காசிபர் தஷ்டங் களால் வெட்டுண்டு கிடக்கிறார்.

கிரு:—காசிபரா!

அகா:—எப்படியிருக்கிறது, அண்ணு?

காசி:—என் கால் இரண்டு துண்டாகிவிட்டது.

அகா:—ஜீயோ, கடவுள் விவக்கட்டும்! ஒரு வெளிச்சம் கொடுங்கள்.—இது நாம் அறிமுகமா இல்லையா? ஜீயோ! என் சிநேகிதன், உங்களுரூபன் இரட்டையனு? இல்லை:—ஆம், சிச்சபந்தான்; ஜீயோ தெய்வமே! இரட்டையா!

கிரு:—என்ன, கொற்கை நகரத்தானு?

அகா:—அவனே, ஜீயா; தங்களுக்கு அனைத் தெரியுமோ?

கிரு:—தெரியுமோவா! தெரியும்.

[மௌலீலையும் பரியாங்கணையும் வருகிறார்கள்.]

எம்:—ஜீயா! என்ன விசேஷம்? என்ன விசேஷம், நாதரே?

அகா:—இங்கே இருட்டில், இரட்டையனாலும், தப்பியோடி விட்ட சில பயல்களாலும், காசிபர் தாக்கப்பட்டு, அவர் சாந்தருணத்திலிருக்கிறார்! இரட்டையன் செத்தே போனான்.

எம்:—ஜீயோ நல்ல கனவான்; ஜீயோ! நல்ல காசிபரே

அகா:—மௌலீலா, நீ போய்க் காசிபர் இன்றிரவு எங்கே சாப்பிட்டாரென்று கேட்டுத் தெரிந்து வா. என்ன! அதற்கு நீயேன் நடுந்துகிறோம்?

பரி—என் வீட்டில்தான் அவர் சுப்பிட்டார்; ஆனால் அதற்காக நான் நடுங்கவில்லை.

அகா:—ஓஹோ! அப்படியா? வா, என்கூட, நீ.

எம:—சீ, சீ, வெட்கமில்லையே, பட்டி!

பரி.—கான் பட்டியில்லை; இப்படி என்னைத் திட்டுகிற உண்ணைப்போலவே, யோக்கியமாப் வாழ்பவன் தான்.

எம:—என்னைப் போலவா? சீ! வெட்கமில்லையே உன க்கு!

அகா:—பகந்முள்ள கனவான்களே, நாம் போய், நூர்ப் பாக்கியரான காசிபரின் காயங்களைக் கட்டுவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்வோம்.—அம்மானு, வா; இதெல்லாம் விட்டுவிட்டு, நீ நடந்தபடி வேறு கதை சொல்லவேண்டும். ஏமலீலா, நீ அரண் மனைக்கு ஒடிப்போய், நம் பிரபுவுக்கும் பிரபுத்திக் கும் நடந்த சம்பவங்களைத் தெரிவி.—தயை செய்து நடவங்கள். [தன்குள்ளேயே] என்ன ஆக்குவதும், அல்லது முற்றும் அழித்துவிடுவதும் இவ்விரவே.

[போகிரூர்கள்.]

இரண்டாம் காட்சி.

செப்பகுற அரண்மனையில் ஒருபள்ளியறை—

என்னிரவு—திசைமோகினி படுக்கைமேல் தூங்குகிறான்;

ஒரு தீபம் எரிந்து கொண்டிருக்கிறது—உதயலன் வருகிறான்.

உத:—அதுதான் காரணம், ஆம், என்மனமீம், அதுதான்

காரணம்;—தூய நகைத்திரங்காள்! அதனை உங்க

விடத்தில், வெளியிடேன்;—அதுதான் கார

ணம்.—ஆயினும், அவள் உதிர்த்தைச் சிந்தேன்; பனியினும்—தாயவெண்மையாயும், பளிங்கினும் அதிகம் மழுமழுப்பாயும் உள்ள அவள்மேனியை வடிப்படுத்தவும்செய்யேன். ஆனால், அவள்சாகவே வேண்டும்; இல்லாவிடில், இன்னும் பல புருஷர் களை யயக்கி மோசஞ்செய்துவிடுவாள். தீபத்தை அவித்துவிட்டுப் பின்பு, —தீபத்தை அவித்துஏடு கிறது! ஒளியைக்கொடுக்கும் தீபமே, உங்களையான் அவித்தபின்பு, என் மனம் வருந்தினால், உன் முந்திய ஜோதியைத்திரும்பவும் யான்பொருத்தக்கூடும்:—ஆனால், ஏ சிறந்த சிருஷ்டிப்பொருள்களின் சிரோமணி போன்றவளே! உன் (உயிர்) ஜோதியை ஒருகால் அவ்த்துவிடின், அஜ்ஜோதி யைத் திரும்பவும் பொருத்தவல்ல தேவாக்கி எங்குளதோ அறியேனே! உன் ரோஜா மலரைப் பறித்தபின்பு அதற்கு மறபடியும் ஜீவசக்தியைக் கொடுத்து வளர்ச்செய்ய என்னால் முடியாதே! அது வாடி உலர்ந்தேதிரும்:—மரத்திலேயே அதை மேந்துகொள்வேன்.—[அவளை முத்தயிட்டு கொண்டு] ஆ, பரிமளமான கவாசமே! உன் இனிமை, தர்மசக்கரத்தையே தடுமாறச்செய்கின்றது!—இன்னும் ஒரு முத்தம்,—இன்னும் ஒரு முத்தம்;—இறந்த பின்னும் இவ்வண்ணமேயிரு, நான் உன்னைக் கொன்றுவிட்டு, பின்பு உன்மேற்காதலாயிருப்பேன்:—இன்னும் ஒரு முத்தம், இதுவே கடைசி: இவ்வளவு இனியது, இவ்வளவு பிராண்பாய்மாக இருந்ததேயில்லை. நான் அழுகிறேன், ஆனால் இந்தக் கண்ணீர் குருமானதே;

இந்தச்சோகம் தெப்பத்தண்ணையது: அன்பிருக்கு
மிடத்திலேயே அழிவையுண்டாக்குகின்றது.—
அவள் விழிக்கிறாள்.

திசை:—யாரங்கீ? பிராணநாதரா?

உத:—ஆம், திசைமோகினி. இன்றிரவு வழக்கம்போல்
கடவுளைத் தியானம் செய்தாயிற்றே, திசை
மோகினி?

திசை:—ஆம், பிராணநாதா.

உத:—கடவுளுக்கு அறிக்கையிட்டு, அவர் கிருபையை
யும் மன்னிப்பையும் வேண்டிக் கொள்ளப்படாத
குற்றம் யாதாயினும் நினைவுக்குவரின், உடனே
ஏதன் பொருட்டுப் பிரார்த்தனை செய்துகொள்.

திசை:—ஜூபியா, நாதரே, ஏன் அப்படிச் சொல்லுகிறீர்
கன்.

உத:—சரி, செய், சீக்கிரமாகட்டும்; நான் சற்று விலகி
உலாவிக் கொண்டிருக்கிறேன்: மரணத்துக்கு
ஆயத்தமாகவில்லாத பொழுது, உன் ஜீவைக்
கொல்ல எனக்கிட்டமில்லை.

திசை:—ஏதாலும் தலைப்பற்றியோ பேசகிறீர்கள்?

உத:—ஆம், அப்படியேதான்.

திசை:—ஆனால், கடவுளைங்கரங்குவாராக!

உத:—மனப்பூர்வமாய் அப்படியே நானும் பிரார்த்திக்
கிறேன்!

திசை:—தாங்களும் அப்படிச் சொன்னால், என்னைக்
கொல்லீர்களோன்றைன்னுகிறேன்.

உத:—இம்!

திசை:—ஆயினும் தங்களைக் கண்டஞ்சுகிறேன்; ஏனெனின், தங்கள் கண்கள் இவ்வாறு சமுலுகையில்,

தங்கள் கோபம் பிராணுபாயமானது; நான் மன மறிய ஒரு குற்றமூம் செய்யாததால், நான் ஏன் பயப்பட வேண்டுமென்பது தெரியவில்லை; ஆயினும் என் மனத்தில் பயமுண்டாகிறது.

உத:—நீ செய்த பாவத்தை நினைந்துகொள்.

திசை:—தங்கள் மேலெனக்குள்ள ஆசையைத் தவிர, வெறேரு பாவமூம் அறியேன்.

உத:—ஆம், அதற்காகத்தான் நீ சாகிறூப்.

திசை:—காதல் கொண்டதற்காகக் கோலைசெய்வது ஸ்டா? ஐயோ தங்கள் கீழுத்தடை என் அவ்வாறு அதுக்குகிறீர்கள்? ஏதோ ஒரு கொடிய வெறி, தங்கள் சரீரத்தையே நடுக்குகின்றதே: இவையெல்லாம் தூங்கியித்தங்களே; ஆனால் எனக்கு விரோதமாக ஒன்றுமில்லையென்று, நான் நம்பிக்கொண்டிருக்கிறேன்,

உத:—பேசாதே; சம்மானிரு!

திசை:—ஆகட்டும்; விசேஷமென்னை?

உத:—நான் அவ்வளவு பிரியமாய் வைத்திருந்து உனக்குக்கொடுத்த அந்தக் கைக்குட்டையை, நீ காசிப்பனக்குக் கொடுத்தாயே.

திசை:—என் ஜீவன்மேலும் ஆத்மான் மேலும் சத்தியமாய்ச் சொல்லுகிறேன், நான் கொடுக்கவேயில்லை; அந்த மனுஷனை அமைப்பித்துக்கொளுக்கள்.

உத:—யிரிபசுகி! பத்திரம், யத்திரம், பொய்ச்சத்தியத்துக்குள்ளாகாதே; நீ உன் மரணக்கிடையில் கிடக்கின்றூப்.

திசை:—ஆனால்திப்பொழுதே சாகப்போகிறதில்லையே.

உத:—ஆம், தகூணமே: ஆகையால், உன் பாவத்தைப் பூரணமாக ஒப்புக் கொள்; ஏனெனின், ஒவ்வொரு சங்கதியையும் நீ ஒவ்வொரு பிரமாணஞ்செய்து மறுத்தாலும், என் மனத்திற் குடிகொண்டு கொங்களிக்கும் பலத்த சமுசூபம், மாறவுப்செய்யாது, அடங்கவும் செய்யாது; உண்ணைக் கொல்லப்போகி ரேன்.

திசை:—ஆனால் கடவுள் என்மேற் கருணைவுப்பாராச!

உத:—நானும் அப்படியே பிரார்த்திக்கிறேன்.

திசை:—ஆனால் தங்களுக்கும் இரக்கமிருக்கிறதா!— நானுருபொழுதும் தங்களுக்குத் தீங்கிழைத்த தில்லையே; தெப்ப சம்மதமாகப் பொதுவாய் ஒரு வர் மேற்கொள்ளத்தக்க பகுத்தைக் தவிர, காசிபரை ஒருபொழுதும் இச்சித்ததில்லையே; எப்பொழுதும் ஒரு அடையாளமும் அவருக்கு நான் கொடுத்ததில்லையே.

உத:—கடவுளானை, என் கைக்குட்டையை அவன் கையில் நானே பார்த்தேன்: கள்ளச் சத்தியஞ் செய்து, நீ என்மனத்தைக் கல்லாக்குகிறீய: நான் தான் அவன்கையில் என் கைக்குட்டையைபக் கண்டேனே.

திசை:—ஆனால் அவர் அதை எங்காவது கண்டெடுத் திருக்க வேண்டும்; நான் அதை அவருக்குக் கொடுக்கவேயில்லை:—இங்கு அவரை வரவழையுங் கள்; அவர் உண்மையை ஒப்புக்கொள்ளட்டும்.

உத:—அவன் வாய் அடைத்தாயிற்று; அகாதன் அதற் குத் தக்க ஏற்பாடு செய்துவிட்டான்.

தீசை:—ஐயோ! என் மனம் அஞ்சகிறதே, அவர் இறந்து போனாரா, என்னை?

உத:—அவன் உரோமங்களைல்லாம், ஒவ்வொன்றும் ஒவ்வொர் உயிர் ஸிலையாயிருந்தாலும், பழி வாங்க வெழும் என் பெரும் பசிக்குப்போதா.

தீசை:—அந்தேரி! அவனும் மோசவலைக்குள்ளானார், நானும் கெட்டேன்!

உத:—ஓ, பட்டி! என் முகத்து முன்பே அவனுக்கு அழுகிறாயா?

தீசை:—நாதா என்னை ஊரைவிட்டேனும் துரத்தி விடுங்கள்; கொல்லமட்டும் வேண்டாம்!

உத:—கிட கிழே, பட்டி!

தீசை:—நாளைக் கொல்லுங்கள்; இன்றிரவுமட்டும் நான் உயிரோடிருக்கட்டும்!

உத:—இல்லை. நீ திமிறினால்,—

தீசை:—ஒரு அரைமணி நேரம் மட்டுட்ட!

உத:—தொடங்கிய பின் சிறுத்துவதில்லை.

தீசை:—ஒரே ஒரு சிமித்தம் சுவாமியை தியானித்துக் கொள்ளாட்டும்.

உத:—இனி மேல் முடியாது.

[அவன் முச்சை இறக்குகிறான்.]

ஏம:—[உட்பற்றாக] ப்ரபோ! ப்ரபோ! என்ன, ஒ,

ப்ரபோ!

உத:—பாரங்கே?

ஏம:—[உட்புறமாக] பரபோ! தங்களுடன் ஒரு வாரத் கை சொல்லவேண்டும்.

உத:—ஆம்; அது எமலீலைதான்:—இதோ வருகிறேன்.—இவள் பிராணன் போய்விட்டது.—காசிபன் சாவைப்பற்றி அவள் பேச வந்திருக்கலாம் கூப்பாடு பெரியதாயிருந்தது.—ஹா! இனி அசைக்கிடையாதே? பினம்போல் அசைவற்று விட்டது.—அவள் உள்ளேவரலாமா? அது கல்லதா?—திரும்பவும் இவள் அசைக்கிற னென்றென்று கிறேன்:—இல்லை.—எப்படிச் செய்வது உசிதம்? அவள் உள்ளே வந்தால் அவசியம் என் மனைவி யுடன் பேசகான்: என் மனைவி! என் மனைவி! மனைவியேது?—எனக்குத்தான் மனைவில்லையே! ஐயோ! சகிக்க முடியவில்லையே! ஐயோ! கஷ்டகாலமே! இப்பொழுது சூரிய சந்திரனின் பூரண கிரகணம்போல் இருங்கி தோன்றுகின்றது; இந்த வேற்றுமையாற் பயமுற்ற பூமண்டலமே கண்ண யாவதுபோல் தோன்றுகின்றது.

ஏம:—[உட்புறமாக] பரபோ! தங்களுடன் “பேச வேண்டுகிறேன்.”

உத:—நான் உன்னை மறந்துவிட்டேன்: ஓ! எமலீலா, உள்ளே வா:—மென்ன,—இதோ,—புகிக்கைத் திரையை இழுத்து மூடுகிறேன்.—நீ எங்கே ஷிருக்கிறோய்?

[கதவைத் திறக்கிறான் எமலீலை ஏருகிறான்.]

இப்பொழுது என்ன சங்கதியாக வந்தாய்?

ஏம:—பரபோ! அதோ செட்ட கோலை நடந்திருக்கிறது.

உத:—என்ன, இப்பொழுதா?

ஏம:—இப்பொழுதே, பரபோ.

உத:—இது சந்திரனது கிரகசாரதோதைமே: பூமிக்கு அதிசமிப்பாக அவன் வந்து, மனிதர்களைப் பைத் தியங் கொள்ளக் கூட்கிறேன்.

ஏம:—பரபோ! இரட்டையன் என்ற ஒரு கொற்கை வாவிப்பரைக் காசிபர் கொன்றுவிட்டார்.

உத:—இரட்டையன் கொலையுண்டானு! காசிபனும் கொலை யுண்டானு!

ஏம:—இல்லை, காசிபர் சாக்கில்லை.

உத:—காசிபன் சாக்கில்லையா! ஆனால் கொலை இசைவு பிறழ்ந்துவிட்டது; பழிவாங்கும் இனிப்பும் கூப் பாய்விட்டது.

திசை:—அந்தோ! அபியாயமாய், அபியாயமாய்க் கொலையுண்டேனே!

ஏம:—ஜீயோ! அதென்ன சப்தம்?

உத:—அதா! எது?

ஏம:—ஜீயோ, பாவமே!—அது என் துறைச்சி சத்த மன்றே.—ஜீயோ ஒருவருமில்லையா! ஓ! உதவி பொருவருமில்லையா! அம்மா! மறுபடியும் பேசுக்கள்! இனிப் திசைமோகினி, என் இனிய எஜமா வியே! பேசுக்கள்.

திசை:—ஒரு குற்றமுமே யன்றி நான் சாகிறேன்!

ஏம:—ஜீயோ! யாரிப்பதுச் செப்தது?

திசை:—ஒருவருமில்லை; நானே தான்; விடைகொன்கிறேன்: என் பகுதமுள்ள நாதருக்கு என்னை ஞாபகமூட்டு: ஓ! நான் போகிறேன்.

[மரணமடைகிறேன்.]

உத:—என்ன, அவளெப்படிக் கொலையடைந்தாள்?

எம:—ஐயோ! யாருக்குத் தெரியும்?

உத:—உதைச் செப்தது நான்லவென்று அவளே சொன்னதை, நீ கேட்டாயே.

எம:—அவள் அப்படித்தான் சொன்னாள்: நான் உண் மைப்போய் கூறவேண்டும்,

உத:—பொய் கூறி, அவள் எரிகின்ற நரகத்தையடைந் திருக்கிறார்கள்: நான் தான் அவளைக் கொன்றவன்;

எம:—அம்மட்டுக்கும் அவள் முன்னிலும் சிறந்த உத்த மியே; நீ முன்னிலும் கொடிய பைசாசமே!

உத:—அவள் கெட்டவழியிற் பிரவேசித்தாள்.

எம:—நீயவளைப் பொய்ப்பழி சாட்டுகிறுய்.

உத:—காசிபன் அவள் காதலைப் பெற்றிருந்தான். பொய்யோவென்று உன் புருஷனைக்கேள். சியாய மான காரணங்களின்றி நானிதைச் செய்திருக்கின் எந்தக் கொடிய நரக்குழியுமே எனக்குப் போதாது. உன் புருஷனுக்குச் சகல விபரமும் தெரியும்.

எம:—என் புருஷரா!

உத:—உன் புருஷன்.

எம:—அவள் பதிவிரதாபங்களு செய்தாளென்று சொன்னார்?

உத:—ஆம், காசிபனுடன்; இல்லாவிடின், அவள் உண் மையாயிருந்திருந்தால், மாசுவைற்ற ஒரே வைடு சியத்தால், கடவுள் இதைப்போன்ற ஒரு பேருல கைச் செய்துதரினும், அவளை நான் அதற்குப் பதிலாக கொடுத்திருக்கமாட்டேன்.

ஏமா:—என் புருஷரா!

உத:—ஆம், அவன் தான் முதலில் எனக்குச் சொன்னான்.

ஏமா:—என் புருஷரா!

உத:—என்னடி இப்படித் திரும்பத் திரும்பக் கேட்கி ரூப்? உன் புருஷன் என்று தான் சொல்லுகிறேனே, வார்த்தை அர்த்தமாகிறதா? என் சிதேசதன், உன் புருஷன், யோக்கியன், நல்ல யோக்கியனுன் அகாதன்.

ஏமா:—அவர் அப்படிச் சொன்னால், அவர் பாழான ஆக்மா, தினம் அறைக்குன்றிமணி எடையாக நரகத்திற்கிடந்து அழுகட்டும்! அவர் மனப்பூர்வ மாய்ப் பொய் சொல்லுகிறார்: கரிப்பூதம் போன்ற உன் மேல் அவன் அதிமோகமான ஆசையாயிருந்தாளே.

உத:—ஹா!

ஏமா:—உன்னாலானதைச் செய் : நீ செய்திருக்கும் இக் கொலை சுவர்க்கத்துக்கு எவ்வனவு இசையுமோ, அவ்வளவே நீடிம் அவனுக்கிசைந்தவன்.

உத:—பேசாதே, சாவதானம்!

ஏமா:—முழு முடமே! ஒன்றுமே தெரியாத ஜடமே! நீ செய்திருக்கும் செய்கை—உன் வாருக்கு நான் அஞ்சலில்லை.—இருபது ஜீவன்களை யிழக்கவேண்டியதாய் நேர்ந்தாலும், உண்ணை நான் வெளிப்படுத்துவேன்.—கூவேகு! கேள்வி முறையில்லையா! சிங்களவன் என் எஜமானியைக் கொன்றுவிட்டான் கொலையோ கொலை!

[மங்கான னும், சிருஷ்னானும், அகாதனும் வருகிறார்கள்.

மங்களன் விசேஷம்? என்ன சங்கதி, சேனுபதி?

ஏமா:—ஓ, நீர் வந்திரா, நாதா? மனிதர்கள் தாங்கள் செய்யும் கொலைகளை உம் தலையில் சுமத்துப்படி நல்ல காரியங்களையும் செய்திர்.

கிரு:—சங்கதியென்ன?

ஏமா:—நீர் ஒரு மஹாவினானால், இந்தப் பாதகன் சொல் அவது பொய்யென்று ருஜாப்படுத்தும்: அவன் மீணவி கற்பிழுந்தவளென்று நீரவனுக்குச் சொன்னதாக, அவன் சொல்கிறான்: நீர் சொல்லவில்லை யென்று எனக்குத் தெரியும்; நீரவ்வித அயோக்கியசல்ல: வாயைத் திறந்து பேசும், என் மனம் அடங்காது பொங்குகின்றது.

அகா:—நான் நம்பியதை அவருக்குச் சொன்னேன்; அவரும் அதன் உண்மையையும் பொருத்தத்தையும் கோரிற் கண்டார்,

•ஏமா:—ஆனால் அவள் கற்புத்தவற்றினுளோன்று எப்பொழுதாயினும் நீர் சொன்னதுண்டா?

அகா:—சொன்னேன்.

ஏமா:—ஆனால் நீர் சொன்னது பொய்யே, வெறுக்கத்தக்க பாழான பொய்யே; என் ஆத்ம சாக்ஷியாக, அது பொய்யே; ஒரு கெட்ட பொய்;—அவள் காசிப்படுநடன் ஒழுக்கங் தவறி நடந்தாளா! காசிப்ரோடெட்டிற்கு நீர் சொன்னதுண்டா?

அகா:—காசிப்ரோடு தான்- போ, உடனே வீட்டிக்குப் போ, நீ.

ஏமா:—நற்குண கனவான்களே! நான் பேச விடைகொடுங்கள்: நான் அவருக்குக் கீழ்ப்படிந்து நட-

க்கவேண்டியது கிடமில்லை; ஆனால் இப்பொழுதல்ல.
நாதா, ஒருவேளை நான் விட்டுக்குத் திரும்பவே
மாட்டேன்.

உத:—ஐயோ! ஐயோ! ஐயோ!

[பகின்கலேஸ் விழுகிறுன்.]

எம:—ஆம்; கீழேவிழுங்குது கதறு; அதி மனோரம்பிமான
மஹாசிலியாகப் பூத்தம் பிராணிபை பக் கொன்று
விட்டாயே.

உத:—[எழுங்கு] இல்லை, அவன் கெட்டவனே!—அம்
மான்! நான் தங்களைக் கவனிக்கவில்லை: சற்று
முன்பு இக்கைகளால் கொலையுண்ட தங்கள் மரு
மகள், அதோ கிடக்கிறார்கள். இச்செய்கை பயங்
கரமாகவும் கொடியதாகவும் தோற்றுவது எனக்
குத் தெரியும்.

கிரு:—ஐயோ, திசைமோகினி! உன் தந்தை இறந்து
விட்டதற்குச் சந்தோஷமே படுகிறேன்.

உத:—இது பரிதாபமே; ஆயினும், அவன் காசிப்
நுடன் மானாக்கேடான் செய்கையை ஆயிரங்க
ரம் செய்தது ஆனாதலுக்குத் தெரியும்; காசிபன்
அதை ஒப்புக்கொண்டான்: நான் முதலில் அவ
னுக் களித்த காதல் முத்திரையை, அவன் மதன
வீலைகளுக்குப் பிரதிபாக அவன் அவனுக்குக்
கொடுத்தான்; அதை நான் அவன் கையில் பார்த்
தேன்: அது ஒரு கைக்குட்டை; ஒரு புராதன
மான் வஸ்து அது; என் தந்தை என் தாப்க்குக்
கொடுத்தது.

ஏம:—ஏ, அசட்டுச் சிங்களவு! நீ சொல்லுகிற அந்தக்
கைக்குட்டையை நான் தற்செயலாய்க் கண்

பெடுத்து, என் புருவங்களையில் கொடுத்தேன்; வனேவின் அவ்வளவு அற்பப் பொருளுக்குத் தகாத் ஆவலுடனும் கவலையுடனும், அதைத் திரும்புக்கொடுக்கும்படி ஆவன் என்னை அடிக்கடி கெஞ்சிக்கேட்டான். *

அகா:—அழுகற்றும்கீயே! நீ பொய் சொல்லுகிறோ.

ஏம:—கடவுள் சத்திப்மாக, நான் பொய் சொல்லவில்லை, நான் பொய் சொல்லவில்லை, கனவான்களோ.—ஏ கொலைகார மூடமே! உன் போன்ற ஒரு மௌட்டி யனுக்கு அப்பேர்க்கொத்த நற்குண மனைவியேனே.

[அகாதன் ஏமலையைக் குத்துகிறான்.]

உத:—இவன் தலையில் விழ ஒரு இடியில்லையா? அடா, கைகாரப் பாதகா! [அகாதன் மேற் பாய்கிறான்; மந்தா என் உதயலன் வாளைப் பிடிங்கிக் கொள்கிறான்; அகாதன் வெளியே ஓடி விடுகிறான்.]

மந்:—இதோ, சிங்களவரிடமிருந்து நான் பிடிங்கிய இந்த வாளை நீங்கள் கவுத்துக் கொள்ளுங்கள்; வாருங்கள், போவோம்; வெளியே நின்று நீங்கள் வாயிலைக் காத்துக் கொள்ளுங்கள்; அவரை வெளியே விடக்கூடாது; பாழான அழைமைப் பயலாகிய அந்தப் பாதகளை நான் பின் பற்றுகிறேன். [மந்தானனும் கிருஷ்ணனும் வெளியே போகிறார்கள்.]

உத:—என் வீரமூம் போய்விட்டது; எந்த அற்பக்கற்றுக்குட்டியும் என் வாளைப் பிடிங்களாயிற்று:— யோக்கியதை ஒழிந்த பின்பு ஆண்மைமட்டும் இருப்பதேன்டு எல்லாமே போகட்டும்.

ஏமா:—ஏ, சொடிய சிங்களவு! அவள் உத்தம பதிவிர
தையே; உன்மேற் காதலாயிருந்தாள்: நான்
சொல்வது உண்மையானால், என் ஆத்மா மோக்ஷ
மடையட்டும்; அப்படியே நான் உண்மையைக்
கூறிவிட்டு சாகிறேன்,—நான் சாகிறேன். [மரண
மடைகிறேன்.]

உத:—இந்த அறையில் வேறொரு ஆயுதமிருக்கிறது;
அது மலையாள தேசத்துக் கத்தி; பழுக்கக் காய்ச்
சிப் பனியோடையில் தோய்த்துப் பதஞ் செய்யப்
பட்டது:—ஓ, இதோவிருக்கிறது அது:—அம்மான்!
நான் வெளியே வரவேண்டும்.

சிரு:—[உட்புறமாக] அப்படி எத்தனங்கு செய்தால்
பெரும் ஆபத்துண்டாரும்,

உத:—ஆனால் உள்ளே வந்து என்னுடன் பேசுங்கள்.
இல்லாவிடின், சிராயுதனேயாயினும், உங்களோத்
தாக்குவேன்.

[கிருஷ்ணன் திரும்பி வருகிறார்.]

சிரு:—சங்கதி என்ன?

உத:—இதோ என்கையிலிருக்கும் ஆயுதத்தைப் பாரு
ங்கள்; இதினும் சிறந்தது, எந்த யுத்த வீரனிடத்
திலும் இருந்ததேயில்லை; என் சிறு புயத்
தையும் இந்த நல்ல கத்தியைப்படிமே துணையாகக்
கொண்டு, தாங்கள் மறிப்பதினும் இருபது மட
ங்கு பலமான தடைகளையுங் கடந்து செல்லக்கூடிய
நாளும் இருந்தது:—ஆனால், எல்லாம் வீண் பெரு
மையே! விதியை வெல்லவெல்லவர் யார்? இப்
பொழுது அப்படியில்லை.—நான் ஆயுதபாணியாயிரு
ப்பினும், நீங்கள் பயப்படவேண்டாம்; இங்கேபே

என் பிரயாண அந்தம்; என் வாழ்க்கை முடிவு; என் வாழ்நாளாகிய மரக்கலம் இதற்கு மேல் ஒடாது. பயந்து பின்னிடுகிறீர்களா? அது வீண் பயமே; ஒரு சிறு துரும்பை உதயலன் மேல் வீசி னும், அவன் பின் வாங்குபவனே:—உதயலன் இனி எங்குச் செல்வது? இப்பொழுது நீ எப்படி இருக்கிறோய்? ஐயோ, அ தி ர் ஷ் ட ஏ கட்ட பெண்ணே! உன் உள்ளாடை சிறம்போலவே வெளித்திப்போயினே! நம் செய்கைகளுக்கு உத் தரவாதன் சொல்ல, கடவுள் சங்கிதியில் நாம் சங்கிக்கும் தருணத்தில், இப்பொழுதுள்ள உன் பார்வை, என் ஆத்மாவைச் சுவர்க்கத்தினின்றும் தள்ளா சிற்க, நரகத்துக் கிழுத்துச் செல்லும் கால தூதர் அதைப் பிடித்துக் கொள்வர். குளிர்ந்து விட்டனையே! என் கண்ணுட்டி! உன் தென்மொழி யைப் போலவே குளிர்ந்துவிட்டனையே! அந்தோ நரகத்துக்கேற்றபாதகப் புலையனே நான்! ஏ! பைசா சங்களே! தெய்வீகமான இந்தக் காட்சியை நான் கானுதலவன்னாம், என்னைச் சாட்டையாலடியுங்கள்! என்னைக் காற்றிலே அங்குமிங்கும் பறத்துங்கள்! எரியும் கந்தகத்தில் வெதுப்புங்கள்; திரவாக்கினி நிறைந்த ஆழந்த கசங்களில் என்னைக் குளிப் பாட்டுங்கள்! ஏ, திசைமோகினி! திசைமோகினி! இறந்தனையே! ஐயோ! ஐயோ! ஐயோ!

[வக்மண்ணும், மந்தான னும், ஒரு நாற்காலியில் வைத்துச் தூக்கப்பட்டுக் காசிட்னும், அஶாதனைக் கைதியாகக் கொண்டு உத்தியோகஸ்தர்களும், வருகிறார்கள்.]

லக்ஷ்மி:—இந்த மஹா தூப்பாக்கியனுன் அவசரச் காரன் எங்கே பிருக்கிறுன்.

உத:—அது உதயலனே:—நான் இதோ இருக்கிறேன்.
லக்ஷ்மி:—அந்தப் பறைப்பாம்பெங்கே? அந்தப் பாத
கனை முன்னாற் கொண்டு வாருங்கள்.

உத:—பிசாசகரூக்கு ஸ்தால் சரீரமில்லை:—நீ பொரு
பிசாசானால் என்னாலுன்னைக் கொல்ல முடியாது.

[ஆகாதனை வெட்டி காயப்படுற்றுகிறேன்.]

லக்ஷ்மி:—அவரிடமிருந்து கத்தியைப் பிடுங்குங்கள்.
அகா:—ஜூயா, இரத்தம் பெருகுகிறது; ஆனால் மரண
காயமில்லை.

உத:—எனக்கதில் மனவருத்தமில்லை; நீ உயிரோடிருப்
பதே எனக்கிஷ்டம்; ஏனெனில், என் அபிப்
பிராயப்படி, இறப்பது ஆனந்தமே.

லக்ஷ்மி:—ஓரு காலத்தில் எவ்வளவோ உத்தமசீலரா
யிருந்து இப்பொழுது, ஒரு பாழான பாவியின்
மோசவலையில் சிக்கியுள்ள உதயலே! உம்மைப்
பற்றி என் சொல்வது?

உத:—ஏன், யாதேனும் சொல்லாம் : வேண்டுமாயின்,
ஒரு மானமுள்ள கொலைகாரரென்று கூறலாம்;
ஏனெனின், நான் செய்ததெல்லாம் மானத்தின்
பொருட்டேயன்றிப் பகையையினுலன்று.

லக்ஷ்மி:—இந்தச் சன்டாளன் தன் சர்ப்பனையில் ஒரு
பகுதியை ஒப்புக்கொண்டிருக்கிறேன்: நீரும் அவ
னுமாகக் காசிபனை கொல்ல உத்தேசித்தீர்களா?

உத:—ஆம்.

சாசி:—ஹிய சேனுபதி! இதைபேற்க நான் ஒன்றுஞ்
கெய்ததில்லையே.

உத:—நீ சொல்வதை நான் நம்பவே செய்கிறேன்,
உன் மன்னிப்பையும் வேண்டுகிறேன்.—என் ஆக்
மாவையும் சரீரத்தையும் ஒருங்கே, ஏன், இவ்
வாறு மோசவலைக்குள்ளாக்கினுணென்று, அந்த
மலுஷப் பிசாஸைக் கேளுங்கள்.

அகா:—என்னெயான்றும் கேட்கவேண்டாம்; உங்களு
க்குத் தெரிந்தமட்டுமே நீங்கள் தெரியக்கூடிய
தும்: இதுமுதல் நான் வாய்திறந்து பேசேன்:

லக்ஷ்மி:—என்ன! கடவுளைப் பிரார்த்திக்கக்கூடவா?
கிரு:—சித்திரவதை செய்தால் உன் வாய் திறக்குவிடும்.
உத:—சரிதான்; நீ செய்வதே உத்தமம்.

லக்ஷ்மி:—ஐயா! நடந்த சங்கதிகள் உமக்குத் தெரியா
தென்றெண்ணுகிறேன்:-சொல்லுகிறேன்கேளும்,
கொலையுண்ட இரட்டையனது அங்கிப்பையிலகப்
பட்ட ஒரு கடிதம் இதோ இருக்கிறது; இதோ
மற்றென்றிருக்கிறது! இவற்றில் ஒன்று, காசிபீன்,
இரட்டையன் கொலை செய்ய வேண்டியதைப்பற^{நியது}.

உத:—அடா பாதகா!

காசி:—மஹா மௌன்டியமான கொடும்பாதகனே!

லக்ஷ்மி:—அன்றியும், இதோ வெகு மனஸ்தாபத்
தோடு எழுதப்பட்ட மற்றென்று கடிதமிருக்கிறது;
இதுவும் அவன் அங்கிப்பையிலேயே இருந்தது
கப்பட்டது; இதை, இரட்டையன் இந்தப்பாழான
பாவிப்பயலுக்கு அனுப்ப உத்தேசித்திருந்ததா
தத்தோற்றுகிறது; இதனிடையில், அகாதன்நேரிற்
சென்று, அவன் மனத்தைத் திருப்பி செய்துவிட்
நான் போலும்.

உத:—அடா நாசகாரப்பாவிப்பயலே! காசிபா, என் மனைவி கைக்குட்டை உனக்கெப்படிக் கிடைத் தது?

காசி:—அது என் அறையிற் கிடந்தது. தன் உத்தீச த்தை சிறைவேற்றற்கேற்ற ஒரு குறிப்பான காரி யத்தின்பொருட்டு, தான் அதையங்கே போட்டு வைத்ததாக, அவனே இப்பொழுது ஒப்புக்கொண்டான்.

உத:—ஓ! நான் மடையனே! மடையனே! மடையனே!

காசி:—அதுவுமன்றி, இரட்டையன் சிருபத்தில், காவற் கூடத்தில் என்னைக்கோபலூட்டிக் கலகஞ் செப்பும் படி தன்னைத் தூண்டியதற்காக, அகாதனை அவன் குற்றங் கூறுவதும் கண்டிருக்கிறது; அதனால் தான் என்னை வேலையினின்றும் நீக்க நேர்ந்தது; வெகுரேம் செத்தாற் போல் கிடந்த இரட்டையன், இப்பொழுது சற்று முன்னரே அகாதனை தன்னைக் காயப்படுத்தினதாகவும், அகாதனை தன்னைத் தூண்டினதாகவும் சொன்னுன்.

ஸ்கஷ்டம்:—நீர் இந்த அறையை விட்டு எம்முடன் போக வேண்டும்: உம்முடைய அதிகாரமும் சேநேதி பத்தியமும் ரத்து செய்தாப் பிட்டது; காசிபரே செப்பறையை ஆளுவார். இந்தப் புலையனுக்கோ,—சிக்கிரம் உயிர் போய்விடாது, நெடுங்காலம் கடுமையாய்—வாட்டவல்ல தந்திரமான சித்திரவதை ஏதேனும் புத்தி சாதுரியத்தால் செய்யக்குமாயின், அதுவே அவனுக்குரிமை உம்முடைய குற்றத்தின் தன்மையை கொற்கையாளிக்குத் தெரிவிக்கும் வரையும் நீர் கடுங்

காவலில் இருக்கவேண்டும். வாருங்கள், அழைத்து வாருங்கள்.

உத:—சற்றப் பொறுங்கள்; நீங்கள் போகுமுன் இரண் டொரு வார்த்தை: கொற்கையாளிக்கு நான் ஏதோ சிறிது சேவகம் செய்திருக்கிறேன். அது அவர்களுக்குத் தெரியும்;—அதைப்பற்றி அதிக மாய்ப் பேசவேண்டியதில்லை.—இந்த ஸிர்ப்பாக்கிய மாண சம்பவங்களை உங்கள் சிருபங்களில் விவரிக்குங்கால், நான் உள்ளபடியே என்னைப்பற்றிக் கூற, உங்களை வேண்டிக்கொள்கிறேன். ஒன்றையும் மழுக்கவேண்டாம், ஒன்றையும் கூதாத்திரத் துடன் வற்புறுத்தவும் வேண்டாம்: அவ்வாறு கூறப்படுகின், நிதான அறிவோடின்தி, மட்டுக்கு மிஞ்சிய காதல் கொண்டவனுகவும்; எளிதில் சமுசபப்படாதவனேயாயினும், பிறர் சூழ்சித்திறத்தால் சமுசபங் கொண்டபோது தீராமனக் குழப்ப மூற்றவனுகவும்; தன் சாதியாரணைவரையும் விற்றுறும் சடாகாத விலையுயர்ந்த முத்தொன்று தன்கையிலிருந்ததை, ஒரு மதியீன மிலேச்சனைப் போல், தூர் எறிந்து தொலைத்து விட்டவனுக வும்; உருகியிளகும் சவபாவும் இல்லாதவனேயாயினும், அராபிய விருக்கங்கள் மருந்துப் பிசீன விரைந்து சொரிவது போல, சோகத்தால் நெகி ழுந்த கண்களால் கண்ணீர் சொரிபவனுகவுமே என்னைப்பற்றி நீங்கள் பேசவேண்டும். இவ்வாறு கூறுங்கள்; அன்றியும், இதனையும் சொல்லுங்கள்:— மக்கத்தில் ஒரு நாள், துஷ்டனான அராபிய மேருவன், கொற்கை நகரத்தானெருவனே, அடித்து,

கொற்கைத் துரைத் தனத்தைப்பற்றி அவதாருகப்
பேசியபொழுது, நான், அந்த அராயிய நாயைக்
கமுத்தைப்பிடித்து, இப்படியே குத்தினேன்.

[தன்னினமே குத்திக்கொள்கிறேன்.]

நாடகம் ஹ்ரிதிற்கு.

அருட்ந்தம்.

ஓடிகை:—இங்நாடகத்தின் முதனால், ஆங்கில நாடகப் புலவராகிய வில்லியமிவேட்டங்ஸ்பியர் இயற்றிய, “ஒதெல்லோ, அல்லது, வெசிஸ்மோரியன்” என்னும் ஆங்கில நாடகமே, தாமஸ் காரீஸல் என்னும் ஆங்கில மேதாவி, இந்தியாவின் சக்ராதிபத்தையேனும் ஷாக்ஸ்பியர் நாடகங்களையேனும் இழக்க வேண்டுமென நேரின், ஆங்கிலராவார், தங்கு தடையின்றி, இந்தியா தேசத்தையே இழக்கத்துணிவர் என்று கூறி யிருக்கிறார். ஷாக்ஸ்பியர் நாடகங்களுக்கு தூற்றுக்கணக்கான வெவ்வேறு பதிப்புகள் இருக்கின்றன; ஆங்கிலத்தில் மட்டுமோ, வேறு பாலைஷகளிலும், அவற்றின் வியாக்கியானங்களாகவும் மொழிபெயர்ப்புகளாகவும் பிறந்துள்ள கிரந்தங்கள், எண்ணிறந்தன; அவர் பிறந்த வீட்டை ஒரு பெரிய ஞாபக கோத்திரமாகப் பாராட்டி, ஆண்டாண்டு தோறும், பல நாட்டுக்களைஞரும் ஆண்டிரேரூரும் கென்று அதைத்தரிசித்து வருகின்றனர்; நாகரிகவிருத்தியால், தாய்மொழியாளர்க்கு மட்டுமின்றி, உலகர் அனைவர்க்குமே இங்ஙனிலே பொதுவுடைமையாகி விட்ட பல்வேறு பாலைஷகளிலுள்ள உத்தம இலக்கியங்களைக் கூற்றறிந்த வித்தியாசாகரர் பலர், கவிச்சக்ரவர்த்தியென்னும் புதிப்பட்டத்துக்குரியர் வீல்லியம் ஷாக்ஸ்பியரே என்று கூறியிருப்பதுமன்றி, அவர் நாடகங்களையே மாணிடபுத்தி சாத்தியத்துக்கோர் எல்லைவரம்பாக மதித்துக்கொண்டாடி யிருக்கின்றனர். இத்துணைச் சிறப்பு வாய்க்கத கவீந்திரரின் பெருமையைத் தமிழ்நாட்டாரர்க்கும் ஒருவாறு தெரிவிக்க வேண்டு, அவர் நாடகங்களுள் அதீசிலாக்கியமானதாகச் சில பண்டிதரால் மதிக்கப்பெற்ற “ஒதெல்லோ” நாடகத்தைப் படிகின்றது வருஷங்களுக்கு முன்னர், தமிழிலே மூலத்தொடு

முந்தும் பொருந்த மொழிபெயர்த்து, வேக்ஸ்பியர் சரித்தி ரம், அவர் பிரபங்கங்களின் அட்டவணை, பொதுப்பாயிரம், நாடகவரலாறு, வியாக்கியானங்கள், குறிப்புரை, புலவர் உருவப்படம் முதலியவற்றுடன் வளரியிட்டேன். அப்பதிப்பின் பிரதிகள் இப்பொழுது கிடைப்பதற்குத் தீவிரமான மொழி பெயர்த்தலே தகுதியென்பர் ஒருசாரார்; அங்களுமின்றிக் கடையையும் பெயர்களையும் தமிழகத்துக்குப்பொருந்த மாந்திரமைத்து, மூலகிரங்கத்தின் உட்கருத்தொரியட்டும் மூர்ணது தமிழ்மொழிக்கணக்கு அமைத்துக்கொள்வதே திறமென்பர், மந்திரரூருசாரார். பின்கொள்கையைத் தழுவியதே இம்மொழி பெயாப்பு. சுத்தத்தமிழர்க்கு, இது முன்னதிலூம் எளிதில் பொருள் விளக்குமென்று நம்புகிறேன்; அன்றியும், இப்பதிப்பில், ஸாஹேஷ்னி எள்வினி என்னும் அரங்க்கோ, அரங்காடு தந்தென்றே வேக்ஸ்பியர் நாடகங்களைச் சுருங்கிப் பிரசரித்துள்ள பதிப்புக்கணக்கு, மூலத்திலுள்ள சிலசாட்சிகளும் பேசுக்களும் சீக்கப்பட்டிருத்தலால், இப்பதிப்பு, காவியரசத்தில் சிறிதும் குறைவுபடாது, நாடகமாடுதற்கேற்ற வண்ணம் சலபமாயிருக்குமென்றும் நம்புகிறேன்.

வேக்ஸ்பியர் சரித்திரம்:—பின்காலத்திலே இவ்வண்ணம் பூதலெமல்லாம் போற்றிப்புக்கும் புலவர்பெருமான், அவர் காலத்திலே அவ்வளவு சிறப்பெரு பாராட்டப்படவில்லை யென்பது தின்னைம். அவர் சீலியசரித்திரம் எதுவும் நமக்குக் கிடைத்திலது; ஏழுகாவியங்களும் மூப்பத்தேழு நாடங்களும் அவரியற்றியுள்ளரெனிலும், அவற்றின் ஒன்றின்பிரதி, யேனும், அவர்கைப்பட நமக்கு எட்டியிலது; இம்மட்டோ, இரண்டோரிடங்களில் அவர் தீட்டியுள்ள கையொப்பங்களைத் தவிர, அவரால் ஏழுதப்பட்ட விசித்தோ, மற்றெவ்வித ஏழுத்தோ, ஒன்றுமேயில்லை. ஆயினும், திருவான்ஞாவர் கய்பர் போன்ற புலவர் திலகரின் இயற்பெயரையும் அறியாத நம்மால் இது பரிசுகிக்கத்தக்கதன்று; பிற்காலத்து ஆங்கில வித்துவாங்கள், அவர்காலத்துப் பல்வேறு கிரங்கங்கள், பத்திரங்கள், சாசனங்கள், கட்டடக்களங்குகள், ஜனனயரணப் பட்டிக்கள், விக்

தங்கள் முதலிய உபகரணங்களைக்கொண்டு, இடைவிடாது ஆராட்சி செய்து, அவர் சரித்திரத்தை ஸிரணயித்து விருமா ணாஞ் செய்திருக்கும் அற்புத காட்சியே, நம்மால் வியந்து, என்றமட்டும் பின்பற்றுதற் குரியது. அச்சரித்திரம், சுருக்கிக் கூறின், பின்வருமாரும்: 28—4—1564ல், இங்கிலாந்திலே, ஆவானுற்றுக்கரை ஸ்ட்ராட்போற்டு என்னும் ஜாரிலே, ஹென்லீவியிலே, ஜான் ஷேக்ஸ்பீயர் என்ற கையுறை வியாபாரிக்கும், அவர் மஜோவி மேரி ஆர்டன் என்பாளுக்கும் மூன் ரூவது குழந்தயாசுவம் மூத்த மகனுகவும் வில்லியம் ஷேக்ஸ்பீயர் பிறந்தார். அவர் கல்விப் பயிற்சியைப்பற்றி அநு மாணமேயன்றி, உறுதியாக ஒன்றுங் தெரிந்திலது. தமது பதி னெட்டாம் வயதில் அவர் தமிழும் ஏழாண்டு மூத்த ஆங்கிலாதவே என்னும் பெண்ணைக் காதலித்து மணம்புரிந்து, மறு வருகைம் (1583) வூடு ஸா கா என் ரெனு பெண்மகவையும் பெற்றெடுத்தார். 1585ல், மறுபடியும் ஹாம்செட் என்றேர் ஆண்குழந்தையும் ஐமுடித் என்றேர் பெண் குழந்தையும் இரட்டையாகப் பிறக்கவே, புலவர் பெரு மாண் கழுத்தில் சமுசார நுகத்தடி அழுத்தத் தொடங்கிற்ற. சங்கால் போலவரும் அதிர்ஷ்டவசத்தால், இதற்குன், அவ ரைப் பெற்றேர் வறுமைப் பட்டனராக, வேறு ஜீவனே பாய வழியின்றி, ஷேக்ஸ்பீயர், இராஜதானியாகிய வண்டன் மாங்கரைச் சென்றடைந்தார். 1586 முதல் 1604 வரையுள்ள பத்தொண்பதாண்டிகளை, அவர், வேஷம்பூண்டு நாடக மாடி வதிலும், காவியங்களும் நாடகங்களும் இயற்றுவதிலும், பிற ரியற்றிய நாடகங்களை அரங்காடற் கேற்பத் திருத்தி யமைப் பதிலும், நாடகசாலைகளைப் பங்காளியாகவும் முதலாளியாகவும் மேல் நடத்துவதிலும், இத்தொழில்களால் தமது முதல் ஏருத்தாகிய பொருளைச் சம்பாதிப்பதிலும், வண்டன் பட்ட ணத்தில் கழித்தார். வண்டன் சென்றபின், நாளுக்கு நான் செழிப்பேயன்றி, அவர் வறுமையை அறிந்திலர்; வாழ்க்கை நிலைமையிலும் மேம்படலானார். தாம் பிறந்த ஜாரின் மேல் மிக்க வாஞ்சை பாராட்டி வந்தார்; தமது தாய் தங்கையர்க்கும்.

தமக்கு வேண்டிய பிறர்க்கும் தம்மாலேன் றமட்டும் கையுதவி னார். 1596ல், அவர் மகன் ஹாம்கெட், ஸ்ட்ராட்போந்தில் இறந்து போனான்; 1601ல் அவர் தங்கை தேகவியோகமானார்; 1602ல், ஷேக்ஸ்பியர், 320 பவுன் கொடுத்து 107 ஏக்ரா பூமியையும் ஒருவீட்டையும், மறு வருஷத்தில் 60 பவுன் கொடுத்து ஒரு பழத்தோட்டக்கையும் பண்டசாலையையும் ஸ்ட்ராட்போந்தில் விலைக்கு வாங்கினார். ஆக்காளை நாடக சாலை முதலாளிகள் அட்டவணைகளில், இவர் பெயர், 1589-ல் பதி னாறு பேர்களுள் பண்ணிரண்டாவது தான் ததும், 1596-ல் எட்டுப்பேர்களுள் ஐந்தாவது தான் ததும், 1603-ல் ஒன்பது பேர்களுள் இரண்டாவது தான் ததும் காணப்படுகின்றதை, விடாமுயற்சியால் இவர் கைக்கொண்ட கீவங்கோயத்தில் தளராது மேன் மையுற்றறை விளக்குகின்றது. 1604-ல் இவர், வண்டனை விட்டுத் தமிழர் வந்து சேர்ந்தார். பின்பும், சில சொத்துக்களை விலைக்கு வாங்கியும்; புதிதாய்த் தாமியற்றிய நாடகங்களின் தலையரங்காட்டத்தை மேல்நோக்கியும்; 1607-ல் தம்மகன் ஸல்லாநாலை டாக்டர் ஜான் ஹால் என்பவருக்கு விவாகம் செய்துகொடுத்தும்; அதேயாண்டில் இறந்ததமக்கடை சித் தம்பியின் உத்தரகிரியைகளை எடுத்தியும்; தோட்டத்தில் விருஷங்கள் கட்டும்; தமக்கு வரவேண்டிய கடன் பொருட்டு விவாதம் செய்தும்; கடன்காரன் ஒளித்தோட, பினை சின ரூஜைப் பின்பற்றியும்; இப்பிரவர் ததிகளுக்கு வேண்டியவாறு தம்முறிலும் வண்டனிலுமாக வசித்தும், காலங்கழி ததார்.

1612ல், வண்டனை முற்றுந்து றாட்டு, தம்முராடைக்கார் பின்பும் அவர்சில சொத்துக்கள் கொள்ளவும், ஒரு வியாசச்சியம் தொடரவும் நேர்ந்தது. வண்டனை முதற்கண் 1604-ல் விட்ட பின், அவர் எட்டு நாடகங்களியற்றினார். அவர் பிரபந்தங்களில் ஏதேனும் முதல் முதல் அச்சிடப்பட்டது, 1598ம் வருடத்தில் தான். 1616ம் வருஷத் துவக்கத்திலேயே, தம் அத்திமகாலம் நெருங்கி சின் றகை அகக் கண்ணால் அறிந்தார் போல, அவர், மரணசாசனப் பத்திரத்தை ஏழுதிவைத்தது மன்றி, தம்மகள் ஜாமடித் என்பவரை, 10-2-1616ல், தாமஸ்

அகைவி என்ன வருக்கு விவாசஞ் செய்து கொடுத்தார். அவர் மாணவேது இன்னதென்று உறுதியாய்த் தெரிந்திலது. 23-4-1616ல், தம் ஜூப்பத்திரண்டாவது பிறக்க நாளன்று, அவர் தம் பொய்யுடம்பை நீத்துப் புகழுடம்பை எழிதினார், ஞாயிறும் திங்களும் உள்ளளவும் அப் புகழுடம்பு அழியாதென்று பெரியோர் தணிபு.

ஷங்கில்பீயர் நாடகங்கள்:—கிரேக்க நாடகவிலக்கணம் படி, ஒவ்வொரு நாடகமும், ஓரேயிடத்தில், ஆடுதற்காகும் கால் வரம்புக்குள் நடக்கக்கூடிய சங்கதிகளையே பற்றி யிருக்கவேண்டும். இவர் அவ்விதியை அதுசரியாது, தம் மனத்துக்கு இசைவாகத் தோன்றியவாறு, நாடகங்களையியற்றியுள்ளார். அநேகமாய் இவர் கழதகளை யுண்டாக்குவதில்லை. பறைய சரித்திரங்களிலும் கதைப்புத்தகக்களிலும், யிருந்து, தமக்குச்சமான கதையைத் தெரிந்தெடுத்து. வேண்டியவாறு சிறிது மாற்றியமைத்துக் கொண்டு; பின்பு தாடி எடுத்துக் கொண்ட கதை, அவ்வாறு சிகிழ்ந்து முடிதற்கு ஏன்ன காரணம், அதன் பாத்திரங்கள் என்ன என்ன குணத் தினராய், ஒழுகத்தினராய் இருந்திருப்பார் என்பதை, தம் அறிய பெரிய மூலைவியாலும், உலக ஞானத்தாலும், சொல் என்மையிலும், நாடக ரூபமாக விஸ்தரிக்கின்றார். இவ்வாராய்ச் சியிலும், மதியுகத்திலும், அதுபவ ஞானத்திலும் சொல் தறமையிலுக்காம் இவர் அருகமை பெருமைகள் விளங்குகின்றன. இவ்வாறு, இருவரேனும்முற்றும் ஒவ்வாராய் வேறு பட்ட ஆண்டெண்களிற் பல்லாயே தமது நாடக பாத்திரங்களைக் கொண்டு, அவரவர் நடையுடையாவினைகளையும், உள்ளக கருத்துக்களையும் சிறிதும் பிறழாது அனுவும் முருங்கு, அவரவர் வாய்ப் பொழுதிகளினுலேயே தெரிவித்து, ஒரு கணத் தைப் பல்லாண்டு போலவும் பல்லாண்டுகளை ஒரு கணம் போலவும் தம்மாய வித்தையாற் காட்டி, கதை சிகிழ்சியைக் கரதலாமலகம்போல் விளக்கி, நாற்புறமும் நவரசங் கொழிக்க நடித்துக்காட்ட வல்ல மாகுத்ரமாகிய இவரது மனை சக்கி அம்மம்மி அளப்பரிடை. “உலகத்திலுள், மனிதனிற் பெரிய

தொன்றினை; மனிதனுள், மனத்திற் பெரிய சொன்றினை” என்பது ஆன்றேர் முதுமொழி. அம்மனத்தின் சலனங்களையும், விருத்திகளையும், சேஷ்டகளையும், ஆச்சரியங்களையும், இவரினும் நண்மையாயறிந்தவர் எவருமேயில்லையென்று கூறவாம். இவர் ஏழுதிய நாடகங்கள் முப்பத்தேழாம்; அவற்றைச் சரித்திர நாடகங்கள், சோரசமே மிகுஞ்சுள்ள துடியியல் நாடகங்கள், விடைமும் சந்தோஷமுமே மிகுஞ்சுள்ள இன்பியல் நாடகங்களே இவற்றுள் சிறந்தவை. அவற்றுள்ளும், ‘ஒதெல்லோ’ நாடகமே அதிகரேஷ்டமான தென்பார் பலர். இனி, அவ் ‘ஒதெல்லோ’, அல்லது ‘உதயலன்’ என்னும் நாடகத்திற்குப் பற்றிச் சிறிது ஆராய்வோம்,

உதயலன் நாடகம்:—இதர துன்பியல் நாடகங்களைப் போலாது, இதன் காலத் தீர்த்தும் விடிவு வெளிச்சமின்றி, ஒரே துக்கரமாயிருப்பது, இதற்கொரு குறைவென்றே சொல்லவேண்டும்; அன்றியும், விளையும் துன்பம், அசிரபம் மரடும், தகாததாயுமே மேற்பார்வைக்குத் தோற்றுகின்றது. இதனுண்மை சிறிது ஆராயத்தக்கது; ஏனெனில், அவ்வாறு நல்லார் அகாரணமாய்க் கெடுவதாயும், தீயார் வோல்வதாயும் காட்டுவது, உலகுக்கு நன்மையைப்படதன்ற.

உதயலன்:—நாடகத்திலைவனை இவன், பாண்டி நாட்டிலே கொற்றக்கூடிய உத்தியோகமான வந்திருக்கும் ஒரு சிக்காவன். இவனைப்பிறநாட்டானாக்கக்குறித் திருப்பது, ஊரினுள்ள மற்ற ஜனங்களினின்றும் வித்தியாசப் படித்திக்காட்டி, இவன் குனைகளை ஒன்று விளக்கும் பொருட்டே. ஐஞ்சரமான கொற்றகை காரிலே, இவன், பிறர் சகாவாசமும் பழக்கமும் அதிகமின்றிக் கணித்தே வசிக்கிறான். பலமான உள்ள கிடைக்கின்றாயும், கோபதாபங்களையுமே பிறவிக்குணமாக விடைய இவன், இளம் பிராயங்கொட்டு, யுத்தங்களில் கஷ்ட நிவடு ரங்களை அனுபவித்து, மனத்தையடக்கி, இடைவிடாத அப்பியாசத்தால் மனவமைத்தையைப் பெற்றிருக்கிறான். ஆயினும், மனங்குழம்பிவிடின், இவன் பிறவிக்குணம் வெளிப்பட்டவேஇ

கின்றது. இளமை சுழிந்தவனேயெனினும் திசைமோகினி கைக் காறுமனவும் இவன் காதற் குட்டை யறிந்திலன்; அச் சுடிவைக்கவே, தன் சிறையழிந்து, அதன் வயப்பட்டொழுகு கிருன: தன் உபசேனூபதி வேலைக் குரியவுனிக்கிய அகாதனை விவக்கி, அவ்வத்தியோகத்தைக் காசிபனுக்குக் கொடுத்தது, தன் காதல் விஷயத்தில் காசிபன் செய்த உதவியின் பொருட்டே. அகாதன் பகைமைக்கு இங்கையே முக்கிய காரணமாக்கி, உதயலன் நாசத்துக்குத் துவக்காரோகணம் போல் அதைச் சுட்டியிருப்பது, கவியின் சியாய நிலூபண நுண்ண நிலை நன்கு விளக்குகின்றது, அதுவுமன்றி, காசிபன் உட்கையாயிருந்து துதுசென் ரதையே, உதயலன் மனத்தில் சமூச்சத்தை உண்டாக்க அகாதன் துணைக் கருவியாகக் கொள்கிறுனரோ? உலக வாழ்க்கையிலே, தற்பயிற்சி மட்டும் போதாது; சுட்டமைப் பற்றும் முக்கியமாக வேண்டும்; அஃதின்மையினால்தான், தன் மானவன்ரஸ்சிபும், அடக்கமும் தற்பயிற்சியுள்ள சிங்களவன், கொலை, தற்கொலை முதலிய பாதகங்களைச் செய்யும்படி நேருகின்றது.

நல்லார் பொல்லாராதலும், பொல்லார் நல்லாராதலும், உலகின்னன் படிப்படியாகவே சிகழும். உற்றுநோக்கின், உதயலன் து குணத்தாழ்ச்சியின் ஒவ்வொரு படியையும் அறியலாம்: துரைத்தன விஷயத்தில் தன் காதற்றறைக் காட்டி, காசிபனை உபசேனூபதியாகங்கியித்துக்கொண்டதே முதற்படி தன் பிரயாண விருத்தாந்தங்களில், திசைமோகினியின் மனத்தை இளக்கும் பொருட்டுப் பலவிதமாய்க் கடைகட்டிப் பேசியதை இரண்டாம்படியாகக் கொள்ளலாம்; பின்பு, யாவரும் தன்னிடம் உபேக்கூயாகவிருந்த கொற்கை ஏகரத்தில், அன்பும் ஆதரவும் அரியானதயுமாகத் தன்னை எடத்திவந்த பிறை பூண்டானை வஞ்சித்து, அவன் ஒரேமகள் காதலைக் கரவாய்க் கவர்ந்ததுமன்றி, யோக்கியமாக நேரில் அவன் அநுமதியைப் பெறுது, அதுபவக் குறைவாலும் காதல் மிகுநியாலும் அவனே இனங்கிலும் தான் தடுத்துப் புத்திபுகட்டுவது தன் கடமைய விருக்க, நம்பின நன்றை வஞ்சித்து, அவனைத் திருத்தித்தன

மாகக் கவியாண்டு செய்துகொள்கிறோன். இவ்வாறு நெறிபிற் முந்தமையால், அசாதனது வஞ்சளை வலையிற்கிக்குண்டு, அவன் தங்திரங்களால் தீரா மனக்குழப்பமுற்று, இயந்தையில் அமைந்த தூர்க்குணங்களின் மேலிட்டால் அதிசீக்ரத்தில் நாசமடைகிறோன். தன் மனைவிமேற் சமுச்சயம் பிறந்தவடன், அவளிடத்து நிகழ்ந்தவற்றைக் கூறி உண்மையை அநிந்துகொள்ளாது கைக்குட்டை விஷயமாகப் பல பொய்கள் உரைத்துப் பயமுறுத்தி, அவளாகவே உண்மையுரைப்பதையும் தடுத்து, முடிவில் கொலையும்புரிந்து தந்தொலையுஞ் செய்து கொள்கிறோன்.

முதல் அங்கத்தில், இவன் அரிதில் தேழிய உபகுணங்களாகிய மனவமைதியும் அடக்கமுமே பிரகாசிக்கின்றன. இரண்டாவது அங்கம் தொடங்கி, முதற்கண் அதி சங்தோஷமும் பின்பு அதிதாபமும் ஒண்டாகி, இயற்கைக் குணங்களே மேலிட்டு ஆட்சிபெற்று, மஹா பாதகங்களிற் புகுத்திவிடுகின்றன. ஆயினும், முடிவுவரையும், அவன் உயர் குணத்திற் சிறிது தங்குகின்றது: தன் குற்றங்கட்கு மரணதண்டனையே தக்க தென்ற கருத்துக்கொண்டே, தன்னைக்குத்திக்கொண்டு மடிகிறோன். இவ்வளர்ச்சி மிகக்கொண்டாடத்தக்கதே. சுருக்கிக்கூறின், உதயலன் கம்பீர குணசீலனையினும், அநுபவ ஞானத்தாலும் தற்பயிற்சியினாலும் பெற்றுகிய உபகுணங்களைப் பெற்றவனுயினும், சாதாரணமான சில வேட்கைகளுக்குக் கிரமம் தவறி இடங்கொடுத்ததனாலும், கடமையை அழிந்து கைப்பிடியாததனாலும், ஒரு கொடிய வஞ்சகள் வலையிற் கிக்க, முற்றும் நாசமடைகிறோன். இந்நாசம் அவன் குற்றங்களினுலேயே விலைகின்றது; தினைத்துனைக் குற்றம், உயர்குண் சிலனுக்கிய அவன் விஷயத்தில், பனைத்துனைக்கேட்டை விலைக்கின்றது, வேஷ்கல்பியர் வெளு கண்டிப்பான நீதி போதகரேயன்றி, சுவபாவ விரோதமாக ஒன்றுங் கூறுவதில்லை.

திசைமோகிளி:—இவள், மனத்துய்மையிலும் மென்குணங்களிலும் ஒப்புயர்வற்றவன், இந்த அம்சத்தில் வேஷ்கல்பியர் நாடக பாத்திரங்களில் இவன் கூத்கிருஷ்டமானவன்.

ஒருவிதச் சிர்க்கேடும் கேள்கிறாலிடன், இவ்னும் சிங்ளைவானும் குறைவந்த வாழ்வு வாழ்ந்திருப்பார்கள். இவளோ மிகச் சாந்தகுணத்தினன்; மனைமாடசிக்கேற்ற கற்குணங்கள் கிழறந் தலன்; எளிதில் இளங்கும் மனநம்முடையவன்; அவனே யனாவுறுதியும், யுத்தப்பிரியமும், பிடிவாதமும் பொருந்திய வன். ஆகவே, அவர்கள், ஒருவருக்கொருவர் மிகக் இயை புடையவரே: இவள் மனத்துக்கமையாலும் நான்தாலும் அச்சியானவொன்று மேலூலீானானுக்கிறதில்லை; அகாதனைத் தவரித்து மற்றெல்லாரும் ஓவருக்கு மரியாதைக்காட்டிக் கவுரவஞ்சு செய்கின்றனர்; ஓசிபனும் ஏமலீலையும் இவள் பழக் கத்தினுடலேயே மிகக் குணசிரேஷ்ட முறுகன் றனர். ஆயினும் இவன் சர்வோத்தமியல்ல; அவ்வன்னையிருப்பின், அகாதன் இவ்வோ நாசத்துக்குட்படுத்தி யிருக்கமுடியாது இவளிடத்தில் குற்றமில்லையெனினும், நடக்கையிற் பழுதுகளிருக்கின்றன. இவன் கணவனைப்போலவே, இவ்னுக்கும் கடமை நினைவுசிறிது மில்லை. தம் மனப்போக்கின்படியே அவர்கள் நடக்கிறுர்கள் நல்ல மனப்போக்கும் கூட நாசத்தில் முடியக்கூடுமென்பதை இவள் விஷயத்திற் காணலாம். எவ்வமயத்தில் எவ்விழைவு தன மனத்தின் கண்ணுள்ளதோதுதன் வயப்பட்டுக்கூழுப்புவானே யன்றி, இவள், பிற விஷயங்களையும் ஆலோசித்து, தன கடமையின் னதென்றீந்து, நடக்கவள்ளவன் ஆல்லவன்: சிங்களவனை இவள் காதலித்தது சிரமமே; ஆனால் அக்காதல் பற்றித் தன் தகப்பனை மறந்திருக்கக்கூடாது. தன் மனத்திற் புதிதாயுதித்த காதல் வயப்பட்டுத் தன் கடமையை முற்றும் மறந்து விடுகிறுன்; கறுத்த சிங்கவள்ளைக் காணவும் அருசு பவள்போல ஏழ்த்து, பின்பு அவனுடன் கரங்தோடித் தன் தகப்பனை வஞ்சிக்கிறுன்; அவர் மேல் இவ்னுக்குச் சிறிதுமே இருக்கமில்லை; அவர் விஷயத்தில் அதுதாபத்தைக் காட்டும் ஒரு மொழியேனும் இவள் கூறிலள்; தன் புது மனைனைப் பற்றிய எண்ணங்களில் ஆழந்து மதிமயங்கி, மிகக் மனக்கொடு மூழை வெளியிடுகிறுன். முதலில் தன் தங்கையை வஞ்சித்ததற்கும், யுத்தத்திற்குச் செல்லும் தன் கணவனைப்

பின்பற்றியதற்கும், கைக்குட்டையைப்பற்றிப் (பயத்தால்) பொய் கூறியதற்கும், காசிபன் பொருட்டுப் பிடிவாதமாயும் மூடத்தனமாயும் மன்றுடியதற்கும், பின்பு தன்னை உதயலன் கொலை புரிகையில் தன்னடக்கையின் தவறின்மையையும் சியாயத்தையும் எடுத்துக் காட்டாது, அறி வீண்மாய்க், கூச்சலிட்டு உயிர்ப்பிச்சை வேண்டியதற்கும், முடிவில் காதலால் (தூண்டப்பட்டு) தெய்வத்தன்மை பொருந்தியதோர் பொய்யுரைத்ததற்கும், இவள் மனப்படியோழுகும் ஒழுக்கமும், ஆலோசனையின்மையுமே காரணம் யாவர்க்கேனும் தீக்கிழுக்கும் எண்ணம் இல்லாதவனேயெனினும், தன் கடமையில் தென் றறிந்து அதன்படி யெராழுகவேண்டுமென்ற அவாவின்மையால், தனக்கும் பிறர்க்கும் நாசமூலமாகின்றன. ஆலோசனையின்மையே இவளிடத்துள்ள பெருங்குறை.

அகாதன்— இத்துணைக் குணக்கேட்டிரும் உவகத்தில் உள்ளேரோ? ஆகியோடந்தம் இவளிடத்தில் நஞ்சுணவாசனையே இல்லையே! ஆயின், நாம் நாடகத்தைப் படிக்கும்பொழுது, இவன் குணம் சுவபாவ விரோதமாகத் தோன்றுகிறதா? அகாதனைப்போன்ற மனிதர் இவ்வுலகில் யிக் அருமைபே; வேஷக்ஸ் பியர் நாடகங்களிலும் அவ்வாறே. இவன், தீக்குணத்தில்லைனேயெதிர்ந்துவனே; மாலுஷகுணம் எவ்வளவு தாழ்வந்திறியக்கூடுமென்பதை, வேஷக்ஸ்பியர், இவன் மூலியமாய்க்காட்டினர் போலும். அவர் கூறியிருப்பது அசாதாரணமேயன்றி, அசாக்தியமானதல்ல. தீக்குணத்தர் பெரும்பாலும் புத்தியிற் சிறந்தவரோ; அகாதன் அநிசமர்த்தன்; யுத்ததங்திரங்களில் யிகத் தேர்ந்த வீரன்; மனோதையிரும்; சிலைகளங்கா அமைதியும் பொருங்தியவன்; மிக்க பொறுமையுடையவன்; சமயத்துக்கேந்ப இசைந்து நடக்கவல்லவன்; சித்தவிருத்தியைத் தவிர்த்து, மற்றவையெல்லாம் கொண்டாடத்தக்கனவே. நந்திசிற்றைத் தொழிய ஏனையவெல்லாம் அமைக்குன்ன ஒருவன், உவகவாழ்க்கையில் ஏன் எதியை அடைவானென்பதைக் காட்டுவதே வேஷக்ஸ்பியரின் நோக்கம். அகாதன் முதலில் காரியசித்தியகட்ட

கிருன்; எல்லாம் இவன் எண்ணப்படியே சிறைவேறுவது போல் தொன் ருகின்றன; ஆனால், முடிவில் திடீரென நாசம் வந்து முடிக்கொள்கின்றது. இவ்வளவு சமர்த்தன் இவ்வித மாக ஆகாசக்கோட்டை கட்டியதென்னை? உண்மையில், இவ்வாக்கு நற்கிங்கையின்மை மாத்திரமன்ற, நற்குணந்ததில் நம் பிக்கையேயில்லை. நாயில்லைக் கானுமுன்னமே, இவன் தன் மனக்காக்கிய முந்தும் தன்வயமாக்கி அடக்கிவிட்டான். தீவையோகினியின் கந்பில் இவனுக்கு நம்பிக்கையில்லை. வாழ்க்கைச் சிறப்பும், உயர்பதவியும், பணமுமேஇவன் மதித்து விரும்பும் பொருள்கள். அவ்விதையத்தில், சிக்களாவன் தன் கண்மைக்கு விரோதமாகக் காசிபைன உபசேநுபதியாக நிய மித்துக்கொள்ளவே, அகாதன் பழிவாங்க நிச்சயிக்கிறுன், இக்காரணம் இவன் கோபத்தை முதலிற் கிளப்பியது; பின்பு இவன் தீச்சிங்கையே மேலிட்டு வேண்டியவற்றை கடத்தியது. தன் விஷயத்திற் சிறிதும் சம்பந்தப்படாதவரும் தான் பழி வாங்குகையாற் சேதமுறவரென்பதைப்பற்றி, இவன் சிறிதும் எண்ணவீல்லை. தீங்கிழைப்பதே இவனுக்கு ஆனந்தமாய் விடு கிறது; பிறர் துன்பங்களைக்கண்டு இவன் மனங்களிக்கிறுன்; தன்சாமர்த்தியத்தைத் தானே வியந்து மகிழ்ச்சிருன்; பிறர்க் குறும் துண்பத்தைக் கண்டு தானடையும் களிப்பில், பழிவாங்கும் எண்ணங்கூட சிக்கிரம் மறக்கப்படுவதுமன்றி, தன்கைள்ளுவேயே தன்மைனவியைக் கொலை செய்யும்படி உதயலைநே தூண்டுவதில் சங்கோஷமமைக்கிறுன். காசிபன் கார்ய முற்ற விஷயத்தில் பரியாக்களையும் சம்பந்தப்பட்டவளாக இவன் அநுமானப்பட்டுக் கூறியதற்கு, கெட்ட குறும்புக்களையும், குற்றமொன்றுஞ் செய்யாத ஒரு அச்சிடப்பெண்பின்னையை ஹர்மஸை செய்வதனால் தான் அடையும் சங்கோஷமுமே காரணம். பழிவாங்கும் ஆகசயால் தூண்டப்பட்ட இவன், வெகு சிக்கிரத்தில் தீங்கிழைப்பதையே ஆநந்தமாகக்கொண்டு, அதில் அளப்பாரிய மகிழ்ச்சியடைகிறுன். இவன் அனுவசியக மாக ஒரு பொய்யுமூரப்பதில்லை. நன்மை தீமையென்ற வித்தியாகம் பார்க்காத இவனுக்கு வாய்த்த அதிதீவா புத்தி,